



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,960 — FRIDAY, AUGUST 10, 1956

(Published by Authority)

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices:—</b>		<b>Land Sales by the Settlement Officers —</b>	
Preliminary Notices	1069	Western Province	—
Final Orders ..	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa ..	—
<b>Land Sales by the Government Agents:—</b>		<b>Land Acquisition Notices</b>	1078
Western Province	—	Notices under the Land Development Ordinance	1082
Central Province	—	<b>Land Redemption Notices</b>	—
Southern Province	—	Miscellaneous Land Notices	1083
Northern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
Eastern Province	—		
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa ..	—		

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries for Fee or Reward, &c.  
PART VI published with this Issue contains List of Jurors and Assessors

### Preliminary Notices

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 3,111 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 10th day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance, to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo this 28th day of May, 1956

M. M. PILLAI,  
Assistant Settlement Officer

\*\* The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### SCHEDULE

The following lots situated in the village of Kospota in Kandapalla Kozale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North: The village limit of Hombawa, part of Hombawa Ela (the village limit of Hombawa), the village limit of Hombawa

1069—J. N. B 58845—875 (8/56)

E 1

East: The village limit of Galewela;  
South: The village limit of Ranwedyawa, part of cart track (the village limit of Ranwedyawa), the village limit of Ranwedyawa, part of Kendagahamula Ela (the village limit of Ranwedyawa), the village limit of Ranwedyawa,  
West: The boundary limit of North-Western Province

#### Block Survey Village Plan No 336

Lot No	Name of Land	Extent		
		A	B	P.
1	Diyaturayawepillawa, Hunapahureyaya (reservation along Belgamuwa Ela)	5	3	6
2	Diyaturayawepillawa, Hunapahureyaya	5	2	8
4	Diyaturayawella	0	3	11
5	Diyaturayawepillawa	0	2	29
6	Weheragalaheeneyaya	0	2	9
7	Weheragalaheeneyaya	1	8	36
8	Weheragalaheeneyaya	5	1	17
9	Weheragalaheena	1	0	27
10	Weheragalaheena	1	3	12
11	Weheragalaheena	2	3	18
12	Weheragalaheena	6	3	6
13	Pathkolayaya	1	0	24
14	Weheragalaheena	2	0	32
15	Weheragalaheena	1	0	11
16	Wagolleyaya	2	1	39
17	Weheragalaheeneyaya	4	3	18
18	Diyaturawepillawa	0	1	12
19	—Foot path	0	0	7
20	Wagolleyaya	3	0	17
21	Hunapahureyaya	2	1	3
22	Wagolleyaya	1	0	31
23	Wagolleyaya (reservation along stream)	0	1	8
24	Thonakotuwa (reservation along stream)	0	3	17
26	Hombawa Ela (stream) (half area)	0	2	1
27	Patakarayawala (reservation along stream)	1	3	23
30	Patakarayawala, Kalagasyaya	12	3	26
31	Hombawewatta, Kalagasyaya	5	3	6
32	Kalagasyaya (reservation along stream)	2	2	19

Lot No	Name of Land	Extent			Lot No	Name of Land	Extent		
		A	B	P			A	B	P
33	Dambagahamadayaya (reservation along stream)	0	3	36	119	Dambagahamadayaya	4	0	16
34	Dambagahamadayaya ..	2	1	12	120	Dambagahamadayaya (reservation for road)	0	0	10
35	Dambagahamadayaya ..	2	2	19	121	Dambagahamadayaya (reservation along stream)	0	1	5
36	Dambagahamadayaya (reservation along stream)	1	0	28	122	Dambagahamadayaya ..	3	2	31
37	Dambagahamadayaya (reservation along stream)	0	2	26	123	Dambagahamadayaya ..	2	2	25
38	Mala Ela (stream) (dry)	0	1	6	124	Dambagahamadayaya ..	1	1	6
39	Dambagahamadayaya	2	2	37	125	Dambagahamadayaya ..	2	0	10
40	Hombawe Ela (stream) (half area)	1	2	6	126	Dambagahamadayaya ..	3	2	5
41	—Stream (dry)	0	0	17	127	Dambagahamadayaya ..	4	1	32
42	Dambagahamadayaya (reservation along stream)	0	2	30	128	Bulugollemukalana (reservation along stream)	2	1	10
43	Dambagahamadayaya (reservation along stream)	10	3	39	129	Bulugollemukalana (reservation along stream)	10	2	11
44	Dambagahamadayaya ..	1	1	35	130	Bulugollemukalana ..	53	0	27
45	Dambagahamadayaya ..	3	1	0	131	Bulugollemukalana ..	12	1	11
46	Dambagahamadayaya ..	3	2	37	132	Dambagahamadayaya ..	2	1	38
47	Dambagahamadayaya ..	4	2	34	133	Dambagahamadayaya (reservation along stream)	0	1	3
48	Dambagahamadayaya ..	1	0	4	134	Dambagahamadayaya ..	3	2	05
49	Dambagahamadayaya ..	2	0	11	135	Dambagahamadayaya (reservation along stream)	2	0	27
50	—Cart track	2	3	22 4	136	Kandagahamula Ela—(stream) (half area)	0	0	33
51	Dambagahamadayaya ..	2	0	32	137	Dambagahamadayaya (reservation along stream)	3	0	13
52	Dambagahamadayaya ..	2	2	27	138	Dambagahamadayaya ..	2	0	34
53	Dambagahamadayaya Dambagahamadewatta	5	2	16	139	Dambagahamadayaya (reservation along stream)	2	0	34
54	Kalagasyaya ..	1	0	5	140	Dambagahamadayaya (reservation for road)	0	0	11
55	Kalagasyaya ..	3	3	31	141	Dambagahamadayaya ..	0	0	27
56	Kalagasyaya ..	0	3	24	142	Dambagahamadayaya (reservation along stream)	3	1	34
57	Kalagasyaya ..	5	3	16	143	Welikadayaya (reservation along stream)	1	3	5
59	—Stream (dry)	0	3	17	144	Dambagahamadayaya ..	0	2	36
60	Beligamuwe Ela (stream)	3	3	80	144 1/2	Dambagahamadayaya ..	0	1	9
62	Wagolleyaya alias Thorakotuwa	17	2	11	145	Welikadayaya ..	0	2	15
62 1/2	Wagolleyaya (reservation along stream)	0	0	14	146	Welikadayaya ..	9	2	18
63	—Cart track	0	0	17	147	Welikadayaya (reservation along stream)	2	0	10
64	Wagolleyaya ..	7	2	8	148	—Stream (dry)	0	2	2
65	Wagolleyaya ..	1	2	84	149	Welikadayaya (reservation along stream)	1	0	36
66	Kospotamukalana, Pathkolayaya	0	0	25	150	—V C road	2	1	36
67	Kospotamukalana, Pathkolayaya ..	2	2	38	151	Katupilleyya (reservation along stream)	1	0	14
68	Wagolleyaya ..	0	1	5	152	Katupilleyya (reservation along stream)	0	1	37
69	Wagolleyaya ..	2	0	35	153	Katupilleyya ..	0	0	36
70	Weeragahamulayaya ..	1	3	13	154	Katupilleyya ..	0	3	2
71	Weeragahamulayaya ..	0	3	39	155	Katupilleyya ..	1	1	37
72	Ganmeyaya ..	2	1	13	156	Katupilleyya ..	1	0	13
73	Weeragahamulayaya ..	0	1	21	157	Katupilleyya ..	1	3	39
74	Kudagalamukalana ..	1	3	16	158	Welikadayaya ..	0	3	33
75	Ganmeyaya ..	1	1	19	159	Welikadayaya ..	1	0	1
76	Ganmeyaya ..	1	2	12	160	Welikadayaya ..	1	3	22
77	Weeragahamulayaya ..	1	3	22	161	Welikadayaya (reservation along stream)	0	1	16
78	Wagolleyaya ..	2	1	26	162	Welikadayaya (reservation along stream)	0	2	5
79	Wagolleyaya ..	2	2	7	163	Welikadayaya (reservation along stream)	0	3	19
80	Wagolleyaya ..	1	0	16	164	Welikadayaya ..	1	1	21
81	Wagolleyaya ..	1	1	24	165	Welikadayaya ..	2	1	7
82	Wagolleyaya ..	1	1	12	166	Dambagahamadayaya ..	4	0	22
83	Katukanatte ..	3	3	27	167	Dambagahamadayaya (reservation along stream)	2	2	13
84	Katukanatte ..	1	1	16	168	Kandagahamula Ela and streams (stream)	2	1	23
85	—Cart track (half area)	0	0	13	169	Dambagahamadayaya (reservation along stream)	2	3	27
86	Katukanatte ..	2	1	8	170	Dambagahamadayaya ..	4	1	4
87	Katukanatte ..	2	3	20	171	Dambagahamadayaya ..	3	3	20
88	Tibbatugalaheena, Ganmeyaya ..	9	0	12	172	Dambagahamadayaya (reservation along stream)	0	0	24
89	Ganmeyaya (reservation along stream)	1	3	8	173	Dambagahamadayaya (reservation along stream)	0	1	3
90	Katukanatte ..	0	1	20	174	Welikadayaya (reservation along stream)	0	0	20
91	Wagolleyaya ..	1	3	25	175	Welikadayaya (reservation along stream)	0	1	38
92	Wagolleyaya ..	0	1	26	176	Welikadayaya ..	5	0	13
93	Wagolleyaya ..	0	3	26	177	Katupilleyya ..	0	3	17
94	Wagolleyaya ..	0	2	29	179	Katupilleyya ..	0	2	4
95	Wagolleyaya ..	0	3	6	180	Katupilleyya ..	2	1	8
96	Wagolleyaya ..	1	3	24	182	Katupilleyya ..	1	1	15
97	Wagolleyaya ..	1	2	23	183	Katupilleyya ..	0	3	11
101	Nikkotuwa (reservation along stream)	0	1	0	184	Welikadayaya ..	2	0	30
102	Katupilleyya (reservation along stream)	0	3	39	185	Welikadayaya ..	1	1	7
103	Katupilleyya ..	1	2	23	186	Welikadayaya ..	7	2	7
104	Nikkotuwa ..	0	1	20	187	—Cart track ..	1	0	30
105	Nikkotuwa ..	3	3	10	188	Dambagahamadayaya ..	3	2	5
106	Kalagasyaya ..	1	1	20	189	Dambagahamadayaya (reservation for means of access)	0	0	8
107	Kalagasyaya ..	0	3	7	190	Dambagahamadayaya ..	3	3	32
108	Kalagasyaya ..	1	2	21	191	Dambagahamadayaya (reservation for well)	0	0	19
109	Kalagasyaya ..	3	3	11	192	Dambagahamadayaya ..	0	2	24
110	Dambagahamadayaya ..	5	1	36					
111	Dambagahamadayaya ..	0	1	13					
112	Dambagahamadayaya (reservation along stream)	0	3	3					
113	Dambagahamadayaya (reservation along stream)	0	2	18					
113 1/2	Dambagahamadayaya (reservation along stream)	0	2	24					
114	Dambagahamadayaya (reservation along stream)	1	0	29					
115	Dambagahamadayaya ..	0	0	20					
116	Dambagahamadayaya ..	0	2	23					
117	Dambagahamadayaya (reservation along stream)	0	0	16					
118	Dambagahamadayaya (reservation along stream)	2	0	0					
Total							466	0	34 4

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,112 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 10th day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 28th day of May, 1956.

M M PILLAI,  
Assistant Settlement Officer

\*\* The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Galewela in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Dambawatawana, part of Kalugala Oya (the village limit of Dambawatawana), the village limit of Damunumulla,

East The village limit of Puwakpitiya, channel (the village limit of Puwakpitiya), the village limit of Puwakpitiya, part of Wan Ela (the village limit of Puwakpitiya), the village limit of Puwakpitiya, part of Akaran Ela (the village limit of Nabadagahawatta), the village limits of Nabadagahawatta and Dambagolla.

South Part of Kalugala Ela (the village limit of Bambawa), the village limit of Hatamune, part of P W D road from Hatamune to Puwakpitiya (the village limit of Hatamune), the village limit of Hatamune, part of Kalu Ela (the village limit of Hatamune), part of Kalu Ela (the village limit of Bambawa), the village limit of Bambawa, part of P W D road from Belgamuwa to Bambawa (the village limit of Bambawa), the village limit of Bambawa, Ambagahamula Ela (the village limit of Bambawa), the village limit of Bambawa, Ambagahamula Ela (the village limit of Bambawa),

West The village limit of Belgamuwa, Ranwedyawa, Kos-pota and Hombawa

Lot No	Name of Land	Extent			Name of Land	Extent A. R. P.
		A	R	P		
	Block Survey Village Plan No 34C					
3	Pathkolagolla, Dandukolapatyaya Pattiwelamukalana	68	0	18	Pathkolagolla	6 0 19
4	Pathkolagolla	6	3	9	Pathkolagolla (reservation along Mukalane Ela)	2 2 17
5	Pathkolagolla	1	3	21	Pathkolagolloyaya (reservation along Mukalane Ela)	0 3 33
6	Pathkolagolla (reservation along Labudya Ela)	15	1	13	Pathkolagollayaya ..	2 0 34
7	Pathkolagolla, Pattiwelamuna (reservation along Labudya Ela)	1	1	26	Pathkolagollayayr ..	1 2 15
8	Labudya Ela (stream)	1	0	6	Pathkolagollayaya (reservation along Mukalane Ela)	0 0 31
9	Pathkolagolla	2	1	26	Pathkolagollayaya (reservation along Mukalane Ela)	0 3 3
10	Pathkolagolla	88	3	10	Pathkolagollayaya (reservation for road)	1 2 3
11	Pathkolagolla	5	3	30	Pathkolagollayaya	2 1 24
12	Pathkolagolla, Pattiwelamuna	45	0	28	Pathkolayaya	2 1 16
13	Pathkolagolla, Ketakalagahamulayaya, Welangolloyaya (reservation along Mukalane Ela and Gongawela Ela)	14	0	15	Pathkolagollayaya	2 3 18
14	Pathkolagolla	0	1	8	Pathkolagollayaya (reservation along Labudya Ela)	1 1 2
15	Mukalane Ela (stream)	0	3	28	Pathkolagollayaya	1 1 2
16	Gongawela (reservation along Mukalane Ela)	1	1	16	Pathkolagollayaya	1 1 2
17	Pathkolagolla (reservation along Mukalane Ela)	2	3	7	Pathkolagollayaya	1 2 3
18	Gongawela (reservation along Gongawela Ela)	5	2	37	Pathkolagollayaya	3 2 18
19	Gongawela Ela, Kalu Ela (streams)	3	2	32	Pathkolagollayaya	2 0 38
20	Gongawela	3	1	18	Pathkolagollayaya	1 3 21
21	Gongawela (reservation along channel)	0	0	22	Pathkolagollayaya	7 0 16
22	Irrigation channel	0	1	10	Pathkolagollayaya	2 0 26
22½	Pillagolla alias Pathkolagolla (reservation along irrigation channel)	0	2	29	Pathkolagollayaya	1 2 0
23	Pillagolla alias Pathkolagolla	13	2	17	Pathkolagollayaya	2 3 25
24	Gongawela	1	1	6	Pathkolagollayaya	1 1 0
25	Gongawela	1	3	10	Pathkolagollayaya (reservation for road)	0 3 15
26	Gongawela	0	3	10	Pathkolagollayaya	1 3 26
27	Gongawela (reservation along Mukalane Ela)	0	1	10	Pathkolagollayaya	2 1 29
					Pathkolagollayaya	0 2 6
					Pathkolagollayaya	0 1 15
					Pathkolagollayaya	0 3 38
					Pathkolagolla	2 3 18
					Pathkolagollayaya (reservation along Labudya Ela)	1 1 2
					Pathkolagollayaya	1 1 2
					Pathkolagollayaya	1 3 21
					Pathkolagollayaya	7 0 16
					Pathkolagollayaya	5 3 33
					Pathkolagollayaya	2 0 26
					Pathkolagollayaya	1 2 0
					Pathkolagollayaya	2 3 25
					Pathkolagollayaya	1 1 0
					Pathkolagollayaya (reservation for road)	0 3 15
					Pathkolagollayaya	1 3 26
					Pathkolagollayaya	2 1 20
					Pathkolagollayaya	1 1 37
					Pathkolagollayaya	2 2 17
					Pathkolagollayaya	1 3 16
					Pathkolagollayaya	2 0 31
					Pathkolagollayaya	1 3 21
					Pathkolagollayaya	2 2 18
					Pathkolagollayaya	2 1 9
					Pathkolagollayaya (reservation along Labudya Ela)	0 0 19
					Pathkolagollayaya	1 2 30
					Pathkolagollayaya	1 3 1
					Pathkolagollayaya (reservation along Pathkolagolle Ela)	0 0 37
					Pathkolagolla (reservation along Pathkolagolle Ela)	1 0 13
					Pathkolagollayaya (reservation along Pathkolagolle Ela)	0 3 6
					Pathkolagollayaya (reservation along Pathkolagolle Ela)	1 2 27
					Pathkolagolla Ela	0 0 29
					Pathkolagollayaya	0 3 7
					Pathkolagollayaya (reservation along Pathkolagolle Ela)	1 1 11
					Pathkolagollayaya	2 0 1
					Pathkolagollayaya	2 1 13
					Pathkolagollayaya	2 1 18
					Pathkolagollayaya	2 3 27
					Pathkolagollayaya	4 1 35
					Pathkolagollayaya	3 3 0
					Pathkolagolla	2 3 31
					Pathkolagolla (reservation along Kalu Ela and Pathkolagolle Ela)	1 3 32
					Pathkolagollayaya (reservation along Pathkolagolle Ela)	2 1 14
					Pathkolagolla (reservation along Gongawela Ela and Kalu Ela)	4 2 34
					Kalu Ela (stream) (half area)	1 0 18
					Kappitiya alias Pathkolagolla (reservation along Kalu Ela and Pathkolagolle Ela)	3 1 25
					Pathkolagollayaya	0 2 19
					Pathkolagollayaya	0 3 6
					Pathkolagollayaya alias Kappitiya	4 0 25
					Kappitiya	3 1 2
					Kappitiya (reservation along Pathkolagolle Ela)	0 3 35
					Pathkolagolle Ela (stream)	1 3 6
					Kappitiya	1 2 17
					Kappitiya	2 1 31
					Kappitiya	2 0 5
					Kappitiya (reservation along Pathkolagolle Ela)	3 2 8
					Pathkolagollayaya	1 2 28
					Pathkolagolla	30 2 21
					Pathkolagolla	1 3 11
					Pathkolagolla	0 3 9
					Pathkolagollayaya (reservation for road)	9 0 20
					Kappitiya	3 2 30
					Kappitiya	1 3 39
					Kappitiya	1 3 35
					Kappitiya	2 1 1
					Kappitiya	1 3 39
					Kappitiya	1 1 25
					Kappitiya	1 3 21
					Kappitiya	1 2 26
					Kappitiya	2 1 29
					Pathkolagollayaya	0 2 6
					Pathkolagollayaya	0 1 15
					Pathkolagollayaya	0 3 38

Lot No	Name of Land	Extent			Lot No	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
102	Pathkolagollayaya	2	0	0	197	Kalugala Ela (stream)	3	2	22
103	Pathkolagollayaya	2	2	5	197½	Kalugala Ela (stream) (half area)	0	0	16
104	Pathkolagollayaya	0	3	26	199	Meegahamulakotuwa (reservation along stream)	0	1	28
106	Pathkolagollayaya (reservation along Kalu Ela)	1	1	32	206½	—Irrigation channel	0	0	34
107	Pathkolagollayaya (reservation along Kalu Ela)	1	1	10	207	—Foot path	0	0	3
109	Pathkolagollayaya	0	3	37	208	Galewelawatta (reservation for path)	0	0	5
110	Pathkolagollayaya (reservation along Kalu Ela)	0	3	26	208½	Galewelawatta (reservation along foot path)	0	0	28
111	Pathkolagollayaya	0	2	24	210	Wattedurayalagewatta, Bangalawewatta	0	0	13
112	Pathkolagollayaya	1	1	0	211	Wattedurayalagewatta, Bangalawewatta	0	0	31 ½
113	Pathkolagollayaya alias Kappitiya	5	3	33	212	Wattedurayalagewatta, Bangalawewatta (reservation along stream)	0	2	22
114	Kappitiya	0	3	20	212½	—Foot path	0	0	4
115	Kappitiya	1	0	35	213	Wattedurayalawatta	0	2	9
116	Kappitiya	2	0	8	214	—P W D road (half area)	0	1	20
117	Kappitiya	1	3	5	215	—P W D road	0	0	17
118	Kappitiya (reservation for road)	2	2	12	220	Kotuwewela (reservation along stream)	0	1	9
119	Kappitiya	3	3	16	221	Kotuwewela (reservation along stream)	0	1	24
120	Kappitiya	1	3	26	222	Wahugelanda (reservation along stream)	1	2	31
121	Kappitiya	1	0	15	223	Wahugelanda	8	0	17
122	Kappitiya	1	3	24	224	Wahugelanda	2	1	10
123	Kappitiya	1	3	21	225	Wahugelanda	0	1	33
124	Kappitiya	1	2	5	226	—Rock	0	1	12
125	Kappitiya	2	0	3	227	Wahugelanda	0	1	4
126	Kappitiya	2	1	30	228	Wahugelanda	1	2	3
127	Kappitiya	2	0	14	229	Ihala Kolongolla	0	3	11
128	Kappitiya	2	0	36	230	Ihala Kolongolla	0	2	26
129	Pathkolagollayaya	5	1	13	231	Ihala Kolongolla	2	1	25
130	Pathkolagollayaya	2	1	8	232	Ihala Kolongolla (reservation along stream)	0	0	30
131	—P W D road	1	1	28	233	Ihala Kolongolla (reservation along stream)	0	0	27
132	Bamba Ela (stream) (half area)	0	2	10	235	Ihala Kolongolla (reservation along stream)	2	3	26
134	—Stream	0	0	4	236	Ihala Kolongolla (reservation along stream)	0	1	4
135	—Bund	0	0	33	237	Ihala Kolongolla (reservation along stream)	0	0	30
136	—Bund	0	0	28	238	Ihala Kolongolla	1	1	36
137	—Bund	0	0	18	239	Ihala Kolongolla	2	2	33
139	Diyakapana Ela (stream)	0	1	37	240	Ihala Kolongolla (reservation along stream)	0	0	83
141	Pathkolagollayaya	2	2	7	241	Kolongolla Heenna (reservation along stream)	8	0	27
142	Pathkolagollayaya	12	1	21	242	—P W D road	4	1	2
143	Pathkolagollayaya	1	0	22	243	Kolongolla	0	2	25
144	Kappitiyehena	1	2	9	244	Kolongolla	2	2	21
145	Kappitiyehena	1	2	23	246	—Foot path	0	0	11
146	Kappitiyehena	1	1	9	247	Kolongolla	0	3	16
147	Kappitiyehena	0	3	14	248	Kolongolla (reservation along channel)	0	2	0
148	Kappitiyehena	0	3	14	249	Wan Ela (channel)	0	0	19
149	Kappitiyehena	1	1	29	250	Kolongolla	2	0	16
150	Kappitiyehena	1	2	35	251	Kolongolla	4	1	6
151	Kappitiyehena	1	1	0	252	—Foot path	0	0	5
152	Kappitiyehena	1	1	9	253	Kolongolla	2	0	11
153	Kappitiyehena	1	1	11	254	Kolongolla	4	2	1
154	Kappitiyehena	1	1	16	255	Bathala Kotuwa Wewa (tank and bund)	10	3	38
155	Kappitiyehena	1	0	39	256	Batalakotuwa Hena	2	1	6
156	Kappitiyehena	1	2	12	257	Batalakotuwa Hena (reservation along channel)	0	0	28
157	Kappitiyehena (reservation for road)	3	2	6	258	—Channel	0	0	6
158	Kappitiyehena	1	2	30	260	Kolongolla (reservation for bund and well)	0	0	36
159	Kappitiyehena	9	1	15	261	—Masonry well	0	0	1
159½	Kappitiyehena	4	2	22	262	Kolongolla	6	1	18
160	Kappitiyehena	4	0	31	263	—Foot path	0	0	2
161	Kappitiyehena (reservation for road)	0	2	10	264	Hondarawala Kotuwa	3	2	19
162	Kappitiyehena (reservation along road)	0	0	17	265	Serugoda Maha Wewa, Serugoda Kuda Wewa (tank and bund)	13	0	36
163	—Gansabhawa Road	1	2	5	266	Kalahakele	0	1	5
164	Kappitiya (reservation along ela)	3	3	32	267	Kalahakele (reservation along channel)	0	0	3
164½	—Stream	0	0	17	268	Kalahakele (reservation along channel)	0	0	4
165	Kappitiyehena	2	0	25	269	Wan Ela (channel) (half area)	0	0	13
166	Kappitiyehena	1	1	38	271	Kalahakele Hena	2	0	2
167	Kappitiyehena	2	0	7	272	Hondarawala Kotuwa	5	3	28
168	Kappitiyehena	2	1	19	273	Hondarawala Kotuwa	0	2	15
169	Kappitiyehena	2	2	22	274	Hondarawala Kotuwa	0	3	24
170	Kappitiyehena	3	0	8	275	Hondarawala Kotuwa (reservation along tank bund)	0	0	20
171	Kappitiyehena	2	2	10	275½	Hondarawala Kotu (reservation along tank bund)	0	2	22
172	Kappitiyehena (reservation along road)	0	1	18	276	Hondarawala Kotuwa	0	1	5
173	—P W D road (half area)	0	2	4	277	Hondarawala Kotuwa Wewa (tank and bund)	2	0	23
174	—P W D road	2	1	31	278	Hondarawala Kotuwa	0	1	27
174½	Kanadana	0	0	13	281	Horrow Ela (channel)	0	0	3
175	Kanadana	0	2	23	292	—P W D main road	0	1	34 ½
176	Kanadana	0	3	29	300	Mala Dola (stream) (dry)	0	0	9
177	Kanadana (reservation along Ambagana-mula Ela)	2	0	20	302	Rukattanagahamulayayekunbura	6	0	30
178	Kanadana	2	3	12	303	Danduyaya	5	1	18
179	Kanadana	6	3	14	304	Danduyayewatta	0	3	37
180	Kanadana	1	1	31	305	Danduyayewatta	1	0	36
180½	Panuwakapuyaya alias Kanadanahena	1	2	36	306	Danduyayewatta	0	3	16
181	Kanadana	2	2	16	309	—V. C road	1	2	20
182	Kanadana	6	3	19	310	Kalahakelewewa (tank and bund)	16	1	8
183	Kanadana	0	3	35	311	—Horrow Ela	0	0	1
184	Kanadana	2	3	35	312	—P W D main road	2	2	13
186	Kanadana	0	0	31	314	Kalahakelehena (reservation along bund and Wan Ela)	0	2	20
187	Kanadana	1	1	0					
188	Kanadana	2	2	28					
189	Kanadana	2	1	3					
190	Kanadana	2	1	16					
191	Kanadana	1	0	39					
192	Kanadana	2	2	15					
193	Kanadana	9	0	13					
194	Kanadana (reservation along Ambagana-mula Ela)	3	1	4					
195	Kanadana	0	2	18					

Lot No.	Name of Land	Extent	
		A	B. P.
315	—Wan Ela (half area) ..	0	0 7
317	—Horrow Ela ..	0	0 19
319	Atubedikumbura ..	0	0 5
320	Akaraan Ela (stream) (half area)	0	1 21
321½	Danduyayehena (reservation along stream) ..	0	9 25
322	Danduyaya (reservation along bund) ..	0	1 33
323	Danduyayewatta ..	1	0 18
324	—Tank and bund ..	1	1 39
325	Danduyaya ..	2	2 18
326	Danduyaya (reservation along channel)	0	1 51
326½	Danduyayewatta (reservation along channel) ..	0	0 10
326½	Danduyayewatta (reservation along channel) ..	0	0 35
327	Danduyaya (reservation along channel)	0	0 16
328	Danduyaya ..	0	3 7
329	Danduyayewatte ..	1	0 9
330	Danduyayewatta ..	0	2 35
331	Danduyayewatta ..	2	0 27
332	Danduyayewatta (reservation along stream) ..	0	1 20
333	—Irrigation Channel ..	0	0 23
334	Danduyayewatta ..	0	1 19
335	Danduyayewatta (reservation along channel) ..	0	0 32
336	Danduyayewatta ..	0	2 7
337	—Water hole ..	0	1 0
338	Danduyayewatta ..	1	1 8
339	Danduyaya ..	34	3 33
340	Danduyayewatta ..	0	1 28
341	Danduyayewatta ..	0	1 20
342	Danduyayewatta ..	0	3 35
343	Danduyayewatta ..	1	0 38
344	Danduyayewatta (reservation along bund)	0	1 1
345	Danduyaya (reservation along tank bund)	0	2 20
346	Danduyaya (reservation along channel)	0	2 32
347	—Irrigation channel ..	0	1 10
348	Danduyaya (reservation along channel) ..	1	1 17
349	Danduyaya ..	5	1 39
349½	Danduyaya ..	0	0 12
350	Siyambalagahamulakanatta ..	0	2 24
351	Siyambalagahamulakanatta ..	1	0 22
352	Siyambalagahamulakanatta (reservation along stream) ..	0	2 15
354	—Bund ..	0	0 17
355	Siyambalagahamulakanatta (reservation along stream) ..	0	1 27
356	Siyambalagahamulakanatta (reservation along stream) ..	1	0 35
357	Siyambalagahamulakanatta ..	1	3 26
358	Siyambalagahamulakanatta (reservation along irrigation channel)	0	1 5
359	Siyambalagahamulakanatta ..	0	2 21
360	Siyambalagahamulakanatta (reservation along irrigation channel) ..	0	0 18
361	Siyambalagahamulakanatta ..	3	1 27
362	Danduyaya (reservation along bund) ..	0	0 15
363	Sinharayawewa (tank and bund)	6	2 26
364	Danduyayewatta ..	0	1 22
365	Danduyayewatta ..	0	1 0
366	Danduyayewatta ..	1	0 15
367	Danduyayewatta ..	3	2 4
368	Danduyayekumbura ..	0	2 6
369	Danduyayewatta ..	2	3 2
370	Danduyayewatta ..	1	0 18
371	Danduyayehena ..	16	0 20
372	Siyambalagahamulakanatta (reservation along stream) ..	1	1 24
375	Amuneyaya ..	1	3 0
376	Amuneyaya (reservation along stream)	2	2 11
377	Kalugala Ela (stream) (half area) ..	1	2 27
378	Amuneyaya (reservation along stream)	1	0 27
379	Amuneyaya ..	6	1 4
380	Amuneyaya ..	0	0 34
381	Amuneyaya (reservation along stream)	0	3 17
Total		960	3 20 6

(Matale S. O. No. 23—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,113 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 10th day of August, 1956, such land will be

declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 28th day of May, 1956.

M. M. PILLAI,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Bambarakatupota in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North. The village limit of Kandemoragolla, part of V. C. road from Kandemoragolla to Galewela (the village limit of Kandemoragolla), the village limit of Kandemoragolla, part of P W D road from Kandemoragolla to Galewela (the village limit of Kandemoragolla), the village limit of Kandemoragolla;

East: The village limits of Belyakanda and Siyambalawewa,

South The village limit of Damunumulla, Godewala Ela, the village limits of Damunumulla, Pattuwela and Manahunda;

West. The village limit of Manahunda.

Block Survey Village Plan No. 351.

Lot No.	Name of land	Extent	
		A	B. P.
2	Siyambalagahamulahena (reservation along road) ..	0	0 13
3	—P W D. road (half area) ..	0	0 7
4	Siyambalagahahena ..	1	0 17
5	Wan-Ela (channel) ..	0	0 6
6	—Footpath ..	0	0 3
7	Siyambalagahamulahena, Ambalangodella	2	1 5
8	Bambarakatupota Wewa (tank and bund)	11	2 15
9	—Footpath ..	0	0 7
10	Horrow Ela (channel) ..	0	0 1
11	—P. W. D road ..	1	2 26
12	Wan Ela (channel) ..	0	0 19
15	Land containing part of a permanent building ..	0	0 1
16	Siyambalagahamulahena (reservation along road) ..	0	0 16
17	Siyambalagahamulahena ..	1	3 25
18	—V C road (half area) ..	0	0 32
18½	Dewahuwa Wewa (tank) ..	2	1 7
19	Dewahuwa Wewa (tank) ..	234	3 31
19½	Heen Ela (part of tank) ..	3	1 33
19½	—Part of tank ..	0	0 10
19 1/5	Amune Ela (part of tank) ..	0	0 19
19 1/6	Kotmamulahena (part of tank) ..	0	0 11
19 1/7	Hoen Ela (part of tank) ..	0	1 5
19 1/8	—Part of tank ..	0	0 26
19 1/9	Kohombagahawatte (part of tank) ..	0	0 9
19 1/10	—Part of tank ..	0	0 6
19 1/11	Ihalagedarawatte (part of tank) ..	0	0 7
19 1/12	Kahatagahamulayaya (part of tank) ..	0	0 6
19 1/13	Kahatagahamulahena (part of tank) ..	0	0 19
21	—Channel ..	0	0 9
22	Kotmamulahena (reservation along channel)	0	0 38
23	Kotmamulahena ..	0	1 0
24	Kotmamulayaya ..	1	0 21
27	—Footpath and reservation ..	0	1 13
28	Kotmamulayaya alias Kahatagahamulayaya	1	1 9
29	Kotmamulahena ..	0	8 21
30	Kotmamulayaya, Dahagahamulahena ..	0	1 26
33	Kotmamulahena ..	10	0 5
34	Kotmamulahena ..	0	2 1
35	—V. C. road ..	0	3 6
38	Kotmamulahena ..	0	3 2
41	Kotmamulayaya ..	0	2 8
42	Kotmamulayaya ..	0	3 31
43	Kotmamulayaya (reservation along road)	0	0 19
44	—Cart track ..	0	1 17
45	Kotmamulayaya (reservation along road)	0	0 36
46	Kotmamulayaya ..	1	1 36
47	Kotmamulayaya ..	0	8 10
48	Kotmamulayaya ..	9	0 25
49	Silvathgala ..	3	3 29
50	Kotmamulayaya ..	0	2 8
51	—Rock ..	0	2 20
52	Dematagolla ..	2	0 34
53	Dematagolla ..	3	3 24

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,115 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 10th day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 28th day of May, 1956.

M. M. PILLAI,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Lot No.	Name of Land	Extent A. R. P.
37	Pallangyaya (reservation along Welamitiya Oya)	1 0 2
38	Pallangyaya (reservation along road)	0 0 80
39	—P W D road	4 1 23
43	Amunagawa-mukalana	1 3 9
44	Welamitiya Oya (stream) (half area)	8 3 22
45	Amunagawa-hena	7 3 81
46	Ulpothe Ela (stream and two tributaries contains springs)	0 3 32
47	Weththiyayaya and Meegallahena (reservation along streams and springs)	12 2 8
48	—V C. road	0 1 16
51½	Palamagawa thanikotuwa	0 0 16
52	Mala Oya (stream)	4 3 81
52½	—P W D road	0 0 6
52¾	Dhegantuduweyaya	0 0 37
54	Ratmala Ela (stream) (half area)	1 2 18
57	—P. W D road (half area)	0 0 11
57½	—P W D road	2 0 11
59	Pallugolle Ela (stream) (half area)	0 0 86
67	Mala Oya (stream)	5 2 5
69	Wethiyagamayaya and Meegallahena	121 3 8
70	Everaregala Ela (stream) (half area)	0 0 86
71	—Water hole	0 0 7
72	Meegolla Ela (stream)	0 1 32
73	Mala Oya (stream) (half area)	1 1 33
74	Meegolla Hena (reservation along stream)	1 1 19
	Total	417 3 34

(Matale S O No 26-1956)

## SCHEDULE

The following lots situated in the village of Pahalawewa in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: Part of Mala Oya (the village limit of Mawalapataha), part of Welamitiya Oya (the village limit of Talakiriyagama);

East: Part of Welamitiya Oya (the village limit of Talakiriyagama and the boundary limit of Wagapanaha Pallesiya Pattuwa);

South: Part of Everaregala Ela (the boundary limit of Wagapanaha Pallesiya Pattuwa), the boundary limit of Wagapanaha Pallesiya Pattuwa; part of Mala Oya (the village limit of Walaswewa), the village limit of Silwatgama;

West: Part of Pallugolle Ela (the village limit of Kudawewa), the village limit of Kudawewa (part of P. W. D. road from Kurunegala to Dambulla (the village limit of Yatigalpotta), the village limit of Yatigalpotta; part of Ratmala Ela (the village limit of Yatigalpotta); Part of Mala Oya (the village limit of Mawalapataha).

## Block Survey Village Plan No. 404

Lot No.	Name of Land	Extent A. R. P.
1	Mala Oya (stream) (half area)	9 1 23
2	—Foot path	0 0 9
3	Habayaya and Habayayeketupota	15 3 38
4	Welamitiya Oya (stream) (half area)	5 1 21
5	Pallangyaya, Elyeyaya and Habayaya	129 1 51
6	Pallangyaya and Habayaya	7 1 12
7	Kuda Ela (stream)	0 1 21
8	Pallangyaya Ela (Stream)	1 2 19
9	Pallangyaya (reservation along road and stream)	7 3 16
10	Pallangyaya (reservation along Mala Oya and Muttetu Ela)	12 3 37
11	Muttetu Ela (stream)	0 1 20
14	Ela (channel)	0 0 3
15	Habadawelayaya and Habadawelathanikotuwa	0 0 21
17	Ela (channel)	0 0 14
19	Habadawelayaya, Habadawelathanikotuwa, Marakkalokotuwa and Thumbariwale-yaya	12 3 25
20	—V. C. road	1 2 32
22	Pallangyaya (reservation along V. C. road)	0 0 14
23	Pallangyaya (reservation along V. C. road)	0 2 13
24	Pallangyaya	11 1 18
25	Pallangyaya (reservation along Pallangyaya Ela)	4 1 1
26	Pallangyaya (reservation along Pallangyaya Ela)	6 1 27
28	Pallangyaya	3 1 4
29	Pallangyaya	1 1 27
30	Pallangyaya	0 2 27
31	Pallangyaya	0 0 36
32	Pallangyaya	0 1 39
33	Pallangyaya (reservation along Welamitiya Oya)	1 2 15
34	Pallangyaya (reservation along Welamitiya Oya)	1 0 5
35	Pallangyaya (reservation along Welamitiya Oya)	1 0 29
36	Pallangyaya (reservation along Welamitiya Oya)	1 1 33

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,116 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 10th day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 28th day of May, 1956.

M. M. PILLAI,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Silwatgama in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Kudawewa and Pahalawewa; East: Parts of Mala Oya and Kettigana Ela (the village limit of Walaswewa), the village limit of Walaswewa. Part of Kettigana Ela (the village limit of Walaswewa);

South: The village limit of Walaswewa; West: The village limit of Tholambagolla.

## Block Survey Village Plan No. 405

Lot No.	Name of Land	Extent A. R. P.
1	—Water-hole	0 0 9
2	Budugeyaya	5 2 12
3	Pallugolle Ela (stream)	0 2 7
4	Budugeyaya	3 1 28
5	Budugeyaya	0 3 13
6	Budugeyaya	0 1 35
7	Budugeyaya	0 2 36
8	Budugeyaya	0 2 26
9	Budugeyaya	1 2 9
10	Budugeyaya	0 1 14
13	Budugeyaya	0 0 27
16	Budugeyaya (reservation along road)	0 0 26
17	Budugeyaya	0 1 13
18	Budugeyaya	0 2 31
19	Budugeyaya	0 3 12
20	Budugeyaya (reservation along road)	0 0 21
22	Horrow Ela (channel)	0 0 9
24	Welengodayaya	0 0 32
25	Welengodayaya (reservation along bund)	0 1 6

Lot No	Name of Land	Extent A. R. P.	(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.	
			(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.	
26	Welengodayaya	0 1 25		
27	Welengodayaya (reservation along stream)	0 1 22		
28	Wan Ela (stream)	0 0 12		
29	Welengodayaya (reservation along stream)	0 0 27		
30	Welengodayaya (reservation along stream)	0 0 14		
31	Warayaya (part of tank)	0 0 28		
32	Warayaya Welengodayaya	1 2 25		
33	Welengodayaya, Kahatagahatanakoratuwa, Waragoddayaya, Mukalanhena, Warayaya, Sulwatgamayaya	57 2 25		
34	Warayaya, Welengodayaya	2 2 3		
35	Waragoddayaya, Mukalanhena	0 0 22		
36	Mala Oya (stream) (half area)	0 3 14		
37	Ketigana Ela (stream) (half area)	0 2 28		
38	Warayaya	1 3 7		
39	Warayaya	1 2 11		
40	Warayaya	0 2 21		
41	Warayaya	0 0 37		
42	Warayaya	0 0 17		
43	Warayaya	0 1 7		
44	Warayaya	1 0 9		
45	Warayaya (part of tank)	0 1 27		
46	—Tank and bund	10 0 26		
47	—V C road	0 0 34		
48	Wewdekaatarayaya	2 1 27		
49	Wewdekaatarayaya (reservation along channel)	0 2 11		
50	—Channel	0 1 3		
51	—V. C. road	0 3 0		
52	Dikyaya	4 3 4		
53	Dikyaya	0 1 31		
54	Dikyaya (reservation along stream)	1 1 21		
55	Dikyaya (reservation along stream and channel)	1 2 13		
56	Dikyaya (Reservation along road)	0 0 12		
57	Dikyaya (Reservation along road)	0 0 29		
58	—V C. road	0 2 8		
59	Moragahawela (reservation along road)	0 0 30		
60	Moragahawela	1 1 0		
61	Moragahawela	13 3 10		
62	—Stream	0 0 1		
63	Dikyaya	5 2 2		
64	Dikyaya, Kattanberiyaya	5 3 16		
65	Kattanberiyaya (reservation along stream)	0 0 23		
66	Kattanberiyaya (reservation along stream)	0 0 23		
67	Kattanberiyaya	0 0 26		
68	Dikyaya, Kattanberiyaya (part of abandoned tank)	2 0 6		
69	—Bund	0 1 10		
70	Wewdekaatarayaya (Reservation along bund)	0 1 4		
71	Wewdekaatarayaya	0 0 23		
72	Wewdekaatarayaya (Reservation along bund)	0 0 14		
73	—Bund	0 0 9		
74	Kattanberiyaya (part of abandoned tank)	0 0 29		
75	—Tank (abandoned)	2 0 32		
76	Wewdekaatarayaya	2 2 12		
77	Wewdekaatarayaya	0 2 13		
78	Wewdekaatarayaya	1 3 7		
79	Wewdekaatarayaya	2 0 23		
80	Wewdekaatarayaya	4 0 16		
81	Dikyaya, Wewdekaatarayaya, Kattanberiyaya	37 0 12		
82	—V. C. road	0 2 0		
83	Kattanberiyaya, Warayaya	0 2 29		
84	—Channel	0 0 13		
85	Warayaya (reservation along channel)	0 0 9		
86	Warayaya	0 2 21		
Total		198 3 19		

(Matale S. O. No 27—1356)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,117 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the Schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 10th day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 28th day of May, 1956

M. M. PILLAI,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Kudawewa in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries—

North Part of V. C road from Yatigalpotta to Dambulla (the village limit of Yatigalpotta).

East The village limit of Pahalawewa. Part of Palugolle ela (the village limit of Pahalawewa)

South The village limits of Silwatgama and Tholambagolla.

West The village limit of Yatigalpotta.

## Block Survey Village Plan No 406

Lot	Name of land	Extent A. R. P.
1	Mahaambagahamulahena	3 1 35
2	Mahaambagahamulahena	1 0 6
3	Mahaambagahamulahena (reservation along V. C. road)	0 0 13
4	—V. C. road (half area)	0 2 32
5	Mahaambagahamulahena	0 3 4
6	Mahaambagahamulahena (reservation along road)	0 0 6
7	Mahaambagahamulahena	0 3 9
7½	Wan Ela (stream)	0 0 29
8	Ambagahamulahanatanikotuwa (reservation along stream)	0 2 37
9	Ambagahamulahanatanikotuwa	6 1 16
10	Ambagahamulahanatanikotuwa (reservation along V. C. road)	0 1 13
12	Ela (stream)	0 1 20
15	Horrow Ela (channel)	0 0 22
16	—P. W. D. road	3 2 6
17	Horrow Ela (channel)	0 0 6
18	Ambagahamulahena	2 1 3
19	—Footpath	0 0 22
20	Mahaambagahamulahena	0 2 21
21	Mahaambagahamulahena	3 0 11
22	Mahaambagahamulahena, Mahaambagahamulayaya	3 3 11
23	Dissawage Kudawewa (tank and bund)	26 2 10
24	Rotahena	0 0 25
25	Rotahena	1 0 29
26	Rotahena	0 1 7
27	Rotahena	0 0 19
28	Rotahena	0 0 14
29	Rotahena	0 0 33
30	Rotahena	0 0 24
31	Rotahena	0 0 11
32	Rotahena	0 0 34
33	Rotahena	0 1 17
34	Rotahena	0 0 33
35	Rotahena	0 0 23
36	Rotahena	0 0 21
37	Rotahena	0 1 6
38	Rotahena	0 1 4
39	Rotahena	0 0 23
40	Rotahena	0 0 24
41	Rotahena	0 1 0
42	Rotahena	0 0 25
43	Rotahena	0 0 11
44	Rotahena	0 0 25
45	Rotahena	0 1 39
46	Rotahena	1 0 20
47	Rotahena	0 0 32
48	Rotahena	0 0 6
49	Rotahena	0 0 36
50	Rotahena	0 0 4
51	Rotahena	0 0 15
52	Rotahena	0 1 19
53	Rotahena	0 0 4
56	Moragahawala	0 3 39
59	Moragahawala, Palugollayaya	0 1 39
60	Palugollayaya	0 1 5
61	Moragahawala, Palugollayaya	0 2 38
62	Moragahawala	0 2 6
63	Moragahawala, Palugollayaya	21 2 28
64	Palugolla Ela (stream) (half area)	0 0 36
65	Palugollayaya	0 0 25
66	Moragahawala	0 1 2
67	Moragahawala	1 1 4
68	Moragahawala	1 0 38
69	Moragahawala	0 3 3
70	Moragahawala	1 2 1
71	Moragahawala	1 2 13
72	Moragahawala	0 1 2
73	Moragahawala	0 0 35
74	Moragahawala	0 2 4
75	Moragahawala (reservation along P W D road)	0 0 2
76	Moragahawala	0 0 35
77	Moragahawala	1 1 29
78	Moragahawala	0 0 13

Lot	Name of land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A.	B.	P.			A.	B.	P.
79	Moragahawala	0	0	12	9	Tolompitiye Ela (half area)	0	0	17
80	Moragahawala (reservation along V C road)	0	0	22	10	Talagahawalayayehena (reservation along Mala Oya and Tolompitiye Ela)	6	0	34
81	Moragahawala	0	2	20	11	Talagahawalayayehena	2	0	36
82	Moragahawala	0	0	39	12	Talagahawalayayehena	0	1	38
83	Moragahawala	0	0	22	13	Talagahawalayayehena (reservation along foot path)	0	0	27
84	Moragahawala	0	1	4	14	Talagahawalayayewatta	2	1	5
85	Moragahawala (reservation along V C road)	0	1	12	15	Talagahawalayayehena (reservation along Mala Oya)	5	1	14
86	—V C road	0	1	10	16	Talagahawalayayehena	8	3	36
87	Moragahawala (reservation along road)	0	2	30	17	—Foot path	0	0	13
88	Moragahawala	5	1	3	18	Tolompitiye Ela	1	0	14
89	Rotahena	0	0	37	19	Tolompitiyeyehena, Talagahawalayayehena (reservation along Tolompitiye Ela)	4	0	7
90	Rotahena	0	0	19	20	Tolompitiyewatta	0	2	32
91	Rotahena	0	0	25	21	Tolompitiyewatta	2	2	31
92	Rotahena	0	1	10	22	Tolompitiyewatta	1	1	2
93	Rotahena	0	0	28	23	Tolompitiyewatta	0	1	31
94	Rotahena	0	1	27	24	Tolompitiyehena	8	0	4
95	Rotahena	0	1	36	25	Tolompitiyewatta	2	2	22
96	Rotahena (reservation along stream)	0	0	23	26	Tolompitiyehena (reservation along foot path)	1	0	11
97	Rotahena	2	1	33	27	—Foot path	0	0	21
98	Rotahena	0	1	9	28	Tolompitiyehena	1	3	35
99	Rotahena	0	0	23	29	Tolompitiyehena (means of access)	0	1	2
100	Rotahena (reservation along stream)	0	0	12	30	Tolompitiyewatta	0	2	29
101	Rotahena (reservation along stream)	0	0	22	31	Tolompitiyewatta	0	3	36
102	—Stream	0	0	10	32	Tolompitiyewatta	1	0	11
103	Rotahena (reservation along stream)	0	0	38	33	Tolompitiyewatta	1	0	11
104	Rotahena	0	0	11	34	Tolompitiyewatta	2	2	5
105	Moragahawala	0	2	35	35	Tolompitiyehena	0	3	31
106	Moragahawala	0	0	34	36	Weehenayehena (reservation along Tolompitiye Ela)	0	2	10
107	Moragahawala	7	3	8	37	Tolompitiyekumbura	0	0	36
108	—Stream	0	0	19	38	Tolompitiyekumbura	0	1	17
					39	Tolompitiyekumbura	0	2	9
					40	Tolompitiyewatta	0	2	24
					41	Tolompitiyewatta	0	1	38
					42	Tolompitiyekanatta (cemetery)	0	1	38
					43	Tolompitiyehana (reservation along V. C road)	0	0	6
					44	Katiganagalkandehena	0	3	21
					45	Katiganagalkanda (rock)	12	0	24
					46	Unduhewatta	0	0	28
					47	Unduhewatta (reservation along V C road)	0	1	2
					48	Unduhewatta	0	0	35
					50	Unduhewatta (reservation along road)	0	0	22
					53	Mimipitiyayehena	12	2	10
					54	Mimipitiyayehena (reservation along stream)	0	3	6
					55	Horrow Ela	0	0	36
					56	Katupilagolleyayehena	3	3	15
					57	Katupilagolleyayehena	45	3	16
					58	Mala Oya (half area)	5	2	15
					59	Bulan Ela	1	0	32
					60	Mimipitiyayehena, Katupilagolleyayehena	13	1	20
					61	Mimipitiyayehena (reservation along Mala Oya)	7	1	3
					62	—V C road	0	2	20
					63	Mimipitiyayehena (reservation along V. C road)	0	0	20
					64	Mimipitiyayehena (reservation along Bulan Ela)	2	3	10
					65	Mimipitiyayehena (reservation along Bulan Ela)	1	1	5
					65½	Mimipitiyayehena	0	2	2
					66	Mimipitiyayehena	3	3	5
					67	Mimipitiyayehena	1	1	0
					68	Mimipitiyayehena	0	0	9
					69	Mimipitiyayehena, Telambugahamulayaya (reservation along V C road)	0	3	38
					72	Telambugahamulayaya	1	2	4
					72½	Telambugahamulayaya (reservation along Foot path)	0	0	26
					73	Telambugahamulayaya (reservation along bund)	0	0	12
					77	—Foot path	0	0	14
					78	Wan Ela	0	0	7
					79	—Foot path	0	0	19
					80	Unduhena (reservation along tank bund)	0	1	2
					84	—V. C road	1	1	5
					90	Wewen Thalakuwa (reservation along V. C. road)	0	0	21
					96	—V C road (half area)	0	1	14
					97	Pallewelawewa (tank and bund)	13	2	24
					98	Telambugahamulayaya	0	2	15
					99	—V C road	1	0	1
					100	Telambugahamulayaya (reservation along V C road)	1	0	39
					101	Telambugahamulayaya	11	2	25
					102	Telambugahamulayaya (reservation along Bulan Ela)	5	3	23
					103	Telambugahamulayaya	5	0	18
					104	Halmillagolleyayehena	21	1	1
						Total	285	1	29

(Matale S O No 28—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,418 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 10th day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 28th day of May, 1956

M. M. PILLAI,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Pallewela in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Walaswewa, part of Tolompitiye Ela (the village limit of Walaswewa);

East: Part of Mala Oya (the boundary limit of Wagapanaha Pallesiya Pattuwa);

South: Part of Mala Oya (the boundary limit of Wagapanaha Pallesiya Pattuwa), the village limit of Nikawshera, part of V. C. road (the village limit of Nikawshera);

West: The village limits of Kapuhena and Walaswewa

## Block Survey Village Plan No 410

Lot No.	Name of Land	Extent		
		A.	B.	P.
1	Katiganagalkanda (contains Kalagana-hena Trig)	22	0	11
2	Tolompitiyeyehena	9	3	31
3	Talagahawalayayemukalana	2	0	7
4	Talagahawalayayemukalana	2	3	10
5	Talagahawalayayehena	6	2	28
6	Talagahawalayayehena	1	0	6
7	Talagahawalayayehena	0	2	39
8	Talagahawalayayehena	0	1	29

(Matale S. O. No. 28—1956)



## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,119 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 10th day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 28th day of May, 1956

M. M. PILLAI,  
Assistant Settlement Officer

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Kapuhena in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Walaswewa.  
East: The village limit of Pallewela.  
South: Part of P W D road from Puwakptiya to Pallewela (the village limits of Nikawehera and Dambagolla)  
West: The village limits of Weragalwatta, Nabadagahawatta and Walaswewa

Block Survey Village Plan No 411			Extent	
Lot No	Name of Land		A.	R. P.
2	Kapuhena (reservation along road)	...	1	3 1
3	—V C road	..	0	1 29
6	Mahapokunehene Ela (stream)	..	1	1 1
10	Patanagoda Mukalana	..	18	3 36
11	Kapuhena	..	0	0 5
12	—Stream	..	0	0 20
13	Kapuhena	..	0	0 9
14	Kapuhena	..	7	3 36
15	Hakketiyawewatta	..	0	3 19
16	Hakketiyawewatta (reservation along P W D road)	..	0	0 11
17	Hakketiyawemukulana	..	12	3 32
18	Hakketiyawehena, Deyalawatta	..	7	0 15
19	—P. W D road (half area)	..	0	3 0
20	Hakketiyawatta	..	1	2 11
21	Hakketiyawehena (reservation along P W D. road)	..	0	0 22
Total			49	0 7

(Matale S O. No 30—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,120 (Matale)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 10th day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 28th day of May, 1956

M. M. PILLAI,  
Assistant Settlement Officer

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Nikawehera in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries:—

North: Part of P W D road and reservation (the village limits of Kapuhena and Pallewela), the village limit of Pallewela;

East: Part of Mala Oya (the boundary limit of Wagapanaha Pallesiya Pattuwa);

South—Part of Mala Oya (the boundary limit of Udugoda Pallesiya Pattuwa), the boundary limit of Udugoda Pallesiya Pattuwa,

West: The village limit of Dambagolla

Block Survey Village Plan No 412			Extent	
Lot No.	Name of Land		A.	R. P.
1	P. W. D road and reservation (half area)	..	0	2 18
3	—Stream	..	0	1 12
4	Nikaweherahenyaya	..	0	0 36
4½	—Tank	..	0	0 37
6	—Bund	..	0	0 7
9½	Halmillagollayaya	..	0	1 24
10½	Halmillagollayaya (reservation along Mala Ela	..	0	0 2
13	Mala Oya, Kirielle Ela (half area)	..	3	0 27
14	—Stream	..	0	0 14
21	Mala Ela	..	0	2 13
27	Miriswelkatuwa	..	0	0 3
28	Miriswelkatuwa (reservation along Mala Ela)	..	0	0 38
29	Alukanda, Getaheenna	..	181	3 8
30	Kalahotuwwa	..	1	1 13
31	Kalahotuwwa (reservation along tank bund)	..	0	0 34
32	—Bund (encroachment on abandoned tank bund)	..	0	0 15
34	Kalahotuwwa (encroachment on tank)	..	1	0 37
35	Nikaweherawewa (tank abandoned and bund)	..	4	1 27
37	Millagahahena (reservation along tank bund)	..	0	1 17
38	Millagahahena	..	1	0 12
39	Alukanda, Degalla, Ambagahamulaheenna, Ambagahamulatenna, Getaheenna	..	51	1 36
40	Deggalla Ela	..	1	0 32
43	Millagahamulayaya	..	0	1 28
43½	Millagahamulayaya (reservation along Mala Ela)	..	0	1 15
52	Bulan Ela	..	0	3 35
54	Ambagahamulayaya (reservation along Bulan Ela)	..	0	2 3
56	Ambagahamulayaya	..	0	0 7
Total			201	1 30

(Matale S O. No. 31—1956)

## Land Acquisition Notices

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

## Order under Section 36, Proviso (a)

ORDER No. 193 OF 1956

Reference No. QA. 193/J54 LG354.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 30, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

## SCHEDULE

I

Government Agent, Assistant  
Government Agent or other  
authorized officer

II

Description of Land

The Government Agent, Colombo  
District, or other officer author-  
ized by him

- (1) A portion, in extent about 09 7 perches from the land bearing assessment No. 156, Korala-  
wella-Egodauyana Road, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District; and bounded  
as follows.—  
North by Constantine Lane,  
East by Korala-wella-Egodauyana Road;  
South by a portion of the same land;  
West by land claimed by P. Themis Peiris.
- (2) A portion, in extent about 01 1 perches from the land bearing assessment No. 7, Constantine  
Lane, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District, and bounded as follows.—  
North by Constantine Lane,  
East by land claimed by Mrs. T. N. Wijesekera;  
South by a portion of the same land;  
West by land claimed by L. Peter de Silva.
- (3) A portion, in extent about 03 8 perches from the land bearing assessment No. 9, Constantine  
Lane, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District; and bounded as follows.—  
North by Constantine Lane;  
East by land claimed by Themanis Peiris;  
South by a portion of the same land;  
West by land claimed by W. S. P. Peiris.
- (4) A portion, in extent about 06 5 perches from the land bearing assessment No. 13, Con-  
stantine Lane, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District; and bounded as follows.—  
North by Constantine Lane;  
East by land claimed by L. Peter Silva;  
South by a portion of the same land;  
West by land claimed by Miss W. C. M. Peiris and W. C. H. L. Peiris.
- (5) A portion, in extent about 02 7 perches from the land bearing assessment No. 15, Con-  
stantine Lane, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District, and bounded as follows.—  
North by Constantine Lane;  
East by a portion of land claimed by W. S. P. Peiris;  
South by a portion of the same land;  
West by land claimed by Mrs. M. Maria Silva.
- (6) A portion, in extent about 02 2 perches from the land bearing assessment No. 17, Con-  
stantine Lane, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District, and bounded as follows.—  
North by Constantine Lane;  
East by land claimed by Miss W. C. M. C. Peiris and W. L. M. C. Peiris;  
South by portion of the same land;  
West by land claimed by Miss D. Agnes Perera.
- (7) A portion in extent about 03 9 perches from the land bearing assessment Nos. 19, 21 and  
23/1, Constantine Lane, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District; and bounded  
as follows.—  
North by land claimed by J. H. Albert;  
East and south by land claimed by Mrs. L. Maria Silva;  
West by land claimed by W. Thomas Fernando and Maria Poralentine Fernando.
- (8) A portion, in extent about 13 perches from the land bearing assessment Nos. 25 and  
25/1, Constantine Lane, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District; and bounded  
as follows.—  
North by land claimed by L. B. L. mabadusuriya;  
East by land claimed by M. Wilmon Fernando;  
South by a portion of the same land;  
West by Railway Reservation.
- (9) A portion, in extent about 01 9 perches from the land bearing assessment No. 1 2, Korala-  
wella-Egodauyana Road, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District; and bounded  
as follows.—  
North by a portion of the same land;  
East by Korala-wella-Egodauyana Road,  
South by Constantine Lane;  
West by land claimed by W. R. S. Fernando and Mrs. O. S. Coorey.
- (10) A portion, in extent about 04 5 perches from the land bearing assessment Nos. 2, 4 and 4A,  
Constantine Lane, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District; and bounded as  
follows.—  
North by a portion of the same land;  
East by land claimed by Mrs. P. S. Fernando;  
South by Constantine Lane;  
West by land claimed by J. H. Dias, W. L. Fernando and Mrs. V. L. Fernando.
- (11) A portion, in extent about 02 perches from the land bearing assessment Nos. 6, 6<sup>a</sup> and  
10, Constantine Lane, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District; and bounded  
as follows.—  
North by a portion of the same land;  
East by land claimed by S. Coorey, W. E. H. Fernando, and Mrs. W. R. S. Fernando;  
South by Constantine Lane;  
West by land claimed by T. G. Fernando.
- (12) A portion, in extent about 04 perches from the land bearing assessment No. 12, Constantine  
Lane, situated at Korala-wella, Salpiti Korale, Colombo District; and bounded as follows.—  
North by a portion of the same land;  
East by land claimed by J. H. Dias, W. L. Fernando and Mrs. V. L. Fernando;  
South by Constantine Lane;  
West by land claimed by J. H. Albert.

**I**  
Government Agent, Assistant  
Government Agent or other  
authorized officer

**II**  
Description of Land

(13) A portion, in extent about 02·7 perches from the land bearing assessment No. 18, Constantine Lane, situated at Korawalwella, Salpiti Korale, Colombo District, and bounded as follows:—

North by portion of the same land;  
East by land claimed by T. G. Fernando;  
South by land claimed by T. Fernando, D. Agnes Perera, Wilmon Fernando, and W. J. Peiris;  
West by land claimed by L. B. Lamabadusuriya.

(14) A portion, in extent about 09 perches from the land bearing assessment Nos 20 and 25/7, Constantine Lane, situated at Korawalwella, Salpiti Korale, Colombo District, and bounded as follows:—

North by portion of the same land;  
East by land claimed by J. H. Albert;  
South by land claimed by M. Margret Silva and B. D. S. Siriratne,  
West by Railway reservation.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No. 278 OF 1956

Reference No J55 S579/R/Q. 111.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, July 30, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

**SCHEDULE**

**I**  
Government Agent, Assistant  
Government Agent or other  
authorized officer  
The Government Agent, Colombo  
District, or other officer author-  
ized by him

**II**  
Description of Land

(1) A portion, bearing assessment No 192, Nawala Road, in extent about 3½ acres, out of the land called Arosia Estate, situated at Nawala village, Ward No 3, Welikada, within the U. C. limits of Kotte, Colombo District; and bounded as follows:—

North by portion of the same land bearing assessment No. 194 (Weaving Mills) and No. 202, Nawala Road, claimed by A. H. M. Hussein,  
East by land called Delgahawatta bearing assessment No. 31, Temple Lane, claimed by M. Martin;  
South by Temple Lane;  
West by Nawala Road.

(2) A portion, in extent about 6 acres, out of the land called Arosia Estate *alias* Welhentuduwe Kurunduwatta, bearing assessment Nos. 261, 263, 265, 241, 259, 259/11 and 269/18, Nawala Road, situated at Nawala village, Ward No 3, Welikada, within the U. C. limits of Kotte, Colombo District, and bounded as follows:—

North by the land called Delgahawatta bearing assessment Nos 275 and 277, Nawala Road claimed by R. K. Samual Perera and others and Mallekumbura bearing assessment No 42, 1st Lane, claimed by R. Janakiran and others;  
East by Nawala Road;  
South and west by 1st Lane.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent about 4A 2R. 01P. called Pimburalande situated at Haltota, Raigam Korale, Kalutara District; and bounded as follows:—

North by the land called Hakurugedeniyakumbura claimed by W. R. Fonseka and others;  
East by the land called Batagahadeniyakumbura claimed by A. Charles and others;  
South by the land called Koskandewatta claimed by P. Guneris Perera, M. Mels, M. Karolis Perera and others,  
West by the land called Puwakgahakumbura claimed by Y. Agonis Appu and others.

Ref. No J 56 H 195/LH/B 118  
Colombo, May 30, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Kurunduwatta, in extent about 1A 0R 2P., situated in the village of Atulugama, Raigam Korale, Kalutara District, and bounded as follows:—

North by a portion of the same land claimed by "Kadiriya Society" as trustees of Mr. S. L. A. Latiff;  
East by a portion of the same land claimed by S. L. Sahabudeen;  
South by P. W. D. road from Weedagama to Galtude;  
West by the land called Kurunduwatta Godakumbura claimed by K. Ismal Marikkar and others.

Ref. No. J 55 L 524 (VE)/LH/B 103  
Colombo, May 28, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- 1 The land called Hallaramulla of Milleniya Group in extent about 15 acres, situated in Kimmantudawa village, Kolamediriya Village Headman's Division, Raigam Korale, Kalutara District; and bounded as follows:—  
North by paddy fields claimed by K. Nomis Perera, M. Charis Perera, W. Lihinis Perera, Abubakar Lebbe and others;  
East by the lands called Heenati Deniya Kanattewatta, Paluwatta *alias* Delgahawatta, Dawatagahawatta claimed by P. Thomas Perera, K. Saueris Perera and others;  
South by the land called Heenatideniyekumbura claimed by the heirs of the late M. Auneris Perera;  
West by the land called Madagodayaowita Kumbura claimed by K. Nomis Perera and others.
2. The land called Kadewatta of Milleniya Group in extent about 2 acres, situated in Kimmantudawa village, Kolamediriya Village Headman's Division, Raigam Korale, Kalutara District, and bounded as follows:—  
North by the land called Dawatagahawatta claimed by L. Nomis Perera and others and the land called Sooriyawangewatta claimed by the late M. Lewis Perera and others,  
East by the land called Kongahawatta claimed by V. Francis Rodrigo and others and the land called Wannuge Sooriyawatta claimed by W. Jeewathamy and others;  
South by the land called Delgahawatta claimed by K. Nomis Perera, K. Hendrick Perera and others of Kimmantudawa;  
West by the land called Paluwatta *alias* Delgahawatta claimed by B. T. S. Ltd.

Ref. No. J 55 L 280 VE/LH/B 12,  
Colombo, March 12, 1956

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- A portion of land bearing T. P. No. 54,298 (Part of lot 4 in Partition Plan No. 562A) in extent about 20 perches situated in Wellawaya Town, Wellawaya Korale, Badulla District; and bounded as follows:—  
North & east by the remaining portions of the same land;  
South by Wellawaya-Monaragala road;  
West by lots 2 and 3 in Partition plan No. 562A.

Ref. No. J55LG234/LW 3,909.  
Colombo, February 25, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LH/B 84

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose (for a Public Latrine at Panadura):—

Description of land to be acquired:

Preliminary plan No. A 3,970. Village—Pattiya South in Kalutara District

Lot	Name of land	Description	Name of Claimant	Extent A. R. P.
1.	Dombagahawatta assessment No. 48A Gunananda Place	Part of coconut garden (no cultivation) contains a masonry latrine	Mrs. Carolina E. Salgado of 353, High Street, Panadura	0 0 12 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the D. R. O.'s Office, Panadura, on September 26, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 15, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,  
Kalutara, July 31, 1956

E. M. D. WICKRAMASINGHE,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LH/A. 408

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, Acquisition of land for KL/Madnakanda S. M. S. —

Description of the land to be acquired:

Lots 1 and 2 in P. P. A. 4,003 Madnakanda. Village—Kalutara Totamuna, Kalutara District, Western Province

Lot	Name	Description of Land	Name of Claimant	Extent A. R. P.
1	Pedigewatta and Maitawatta <i>alias</i> Kandewatta	Garden contains 1 ratadel tree, 1 bilin tree and 2 coconut trees 30 years and a cabook pit	Tarambe Gnanawasa Thero of Sri Suddarmaramaya, Paiyagala	0 1 3.8
2	Do.	Garden contains 13 coconut trees, 1 ratadel tree, 1 beli tree, 30 years; 1 mango tree, 1 arecanut tree, 5 years; and 4 plantain bushes	do.	0 1 17 4
				0 2 21.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kacheheri, Kalutara, on November 22, 1956, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 13, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,  
Kalutara, July 31, 1956.

E. M. D. WICKRAMASINGHE,  
Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LD 4863.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

**Description of the land to be acquired :**

Two allotments of land from Arslena Estate in extent 13A. 0R. 31P. described as lot 185 in Supplement No. 1 to final village plan No. 110 in Homagama village and 27A. 2R. 08P. described as lot 116 in Supplement No. 5 to final village plan No. 112 in Kalaweldenya village in Ambagamuwa Korale, Uda Bulatgama, Kandy District

Claimed by the Tea Corporation Ltd.—Agents: Gordon Frazer and Co., Ltd., P. O. Box 65, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kacheheri on September 19, 1956, at 11 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 12, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kacheheri,  
Kandy, August 4, 1956.

A. T. MURPHY,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

No. LR. O/G.

### NOTIFICATION OF A LAND KACHEHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS UNDER THE L. D. O.

NOTICE is hereby given that the Government Agent, Kurunegala, will hold a Land Kacheheri under the Land Development Ordinance, at 9.30 a.m., on September 4, 1956, at the Kurunegala Kacheheri to select persons to receive Grants for the Crown Lands, particulars of which are given below.

2. The Grants will be subject to all conditions contained in the first Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (i) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and amended by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kacheheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kacheheri should be addressed to the Government Agent, Kurunegala.

Colombo, August 6, 1956.

A. C. L. ABAYESUNDERE,  
Assistant Land Commissioner.

L/DN/85.

#### Particulars of Land to be Advertised

<i>My No.</i>	<i>L. O's No.</i>	<i>Plan and Village</i>	<i>Lot No.</i>	<i>Name and Address of Applicant</i>	<i>Extent A. R. P.</i>
L/DN/202	LRO/APL 4093	Sup No. 2 to F. V. P. 1,493—Ahugoda	353	Mrs. P. A. C. Ekneligoda, "Hill House", Kandy Road, Kurunegala	9 3 24
Do.	do.	do.	354	Mr. V. Bogahalanda, Dunuwila Waluwwa, Doragamuwa, Wattegama	0 3 12
Do.	do.	do.	355	Mr. S. W. M. Bogahalanda, 125, Castle Hill Street, Kandy	10 0 1
Do.	do.	do.	356	Mr. A. W. Bogahalanda, Assistant R. F. O., Forest Department, Kegalla	9 3 12
Do.	do.	do.	357	Mrs. Roslin Kobbekaduwa, Kobbekaduwa Walawwa, Murutalawa	9 3 29
L/DN/205	LRO/APL 419 LRO/APL 419A LRO/APL 419B	Sup. No. 2 to F.V.P. 1,283—Bogamuwa	3, 9, 10, 12	Mr. A. M. Mudiyanse, Bogamuwa, Mahamukalanyaya, Ibbagamuwa	9 1 12
L/DN/209	LRO/APL 5485B	P. P. A. 1,366—Welagedera	1, 2 & 4	Mr. I. M. B. Illankoon, Bulupitiye Walawwa, Uhumiya	1 0 35
L/DN/211	LRO/APL 5089	P. P. A. 1,311—Attanapitiya	1	Mr. D. Joseph, c/o S. Rukunayake, Wattegagedera, Kohlagagedera	0 1 33
L/DN/212	LRO/APL 3788A	Comb. Sup. No. 1 to 284, 275, F. V. PP 997 and 276 & 277 2,044, and P. PP 4,382, 4,809 and 5,162—Patugomuwa and Bunnehopola	284, 275, 276 & 277	Mr. P. Wickramanayake, Galmuruwa, Madampe	9 2 37
L/DN/213	LRO/APL 1446	P. P. A. 1,340—Dambokka	1	Mr. M. P. Leo Perera, Kiralabokka, Uhumiya	5 0 '0
Do.	do.	do.	2	Mr. M. G. Perera, Kiralabokka, Uhumiya	5 0 0
Do.	do.	do.	3	Mr. M. P. Perera, Kiralabokka, Uhumiya	5 0 0
Do.	do.	do.	4	Mr. M. L. Perera, Kiralabokka, Uhumiya	5 0 0
Do.	do.	do.	5	Mr. M. A. Perera, Kiralabokka, Uhumiya	5 0 0

## Miscellaneous Land Notices

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

LJ. 404.

NOTICE is hereby given that Messrs. Jayasingha Siriwardhana Abraham Appuhamy and Samarasinghe Don Martin Appuhamy, both of Hedigalla, Gurulubedda, trustees of the Dhammika Upasaka Samitiya, Hedigalla, have applied for an extent of 2 acres of Crown land from lot 340 in F. V. P. 116, for extensions to the Buddhist Temple existing on the original lot 102 in F. V. P. 116.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Rent . 75 cents per annum ;
- (b) The lessees shall, within 5 years from the commencement of the lease, construct a Dana Salawa, Seema Geya and a pond (as extensions) on the land to the satisfaction of the Government Agent, Kalutara ;
- (c) The lessees shall use the land for the purpose set out at (b) above and for no other purpose.
- (d) The lessees shall, within 6 months of the completion of the buildings, dedicate them by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the trustee or the Controlling Viharadhipathu of the temple as the case may be for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

Colombo, August 10, 1956

LJ. 746

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Buddhist Theosophical Society, Ltd., Colombo, has applied for the lease of lot 206 in P. P. 20074, in extent 4A. 1R 36 P, situated in Gammanpula, Kalutara Totamuna, Kalutara District, for the construction of the proposed KL/Walgama B. T. S Mixed School

2. The land applied for is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term : 99 years ;

(b) Rent . Rs 11.25 per annum ;

(c) The lessee shall, within 5 years from the commencement of the lease complete the construction of the buildings required for the school to the satisfaction of the Government Agent, Kalutara ;

(d) The lessee shall use the land as a site for a school and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

Colombo, August 10, 1956.

LJ. 999

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs. M. A. Suwaris, M. A. Kirimenike and J. K. Simon of Maduwanwela, trustees of the Sri Sambuddha Jayanthi Vihara Sadaka Samithiya, Maduwanwela, have applied for a lease of about 1 acre of Crown land from lot 5 in P. P. A 166, situated in the village of Maduwanwela, Kolonna Korale, Ratnapura District, for the establishment of a Buddhist Temple thereon

2. The land applied for is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

(a) Rent Re 1 per annum ;

(b) The lessees shall, within one year from the commencement of the lease, erect an Image room, Dharmasalawa, Legunge, and Latrme on the land (hereinafter referred to as the 'temple'), to the satisfaction of the Government Agent, Ratnapura District ;

(c) The lessees shall use the land as a site for a Buddhist Temple and for no other purpose.

(d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee. In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathu of the temple as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W. W. J. MENDIS,  
for Land Commissioner.

Colombo, August 10, 1956.

### III වෙනි කොටස—ඉඩම්

#### ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත

නිරවුල් කිරීමේ දත්විම අංකය : 3,111 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 10 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956යේ මැයි මස 28 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

ඇ.මී. ඇම් පිලිලෙයි,  
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

\*\* "නිරවුල්කිරීමේ දත්විම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දත්විම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කරවවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කිම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කිම හැටියට භාරගනු ලැබේ.

(ඉ) මෙම දත්විම යටතේ පළවෙන බිම්කවටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දක්වෙන මායිම් වලට මැදිහි නඩුදු ඒ පිළිබඳව යපොත්ත දත්විම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කිසි සිවිම උවමනා නොවේ.

#### උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොඬාගයේ කන්දපුල්ල කෝරළේ කොස්පොත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දක්වන සියලුම බිම්කවටි, එනම් —

උතුරට හොම්බාවේ ගම් මායිම, හොම්බාවේ ඇලේ කොටසක් (හොම්බාවේ ගම් මායිම), හොම්බාවේ ගම් මායිම; නැගෙනහිරට ගලේවෙල ගම් මායිම; දකුණට රත්වැඩියාවේ ගම් මායිම, කරන්ත පාරේ කොටසක් (රත්වැඩියාවේ ගම් මායිම), රත්වැඩියාවේ ගම් මායිම, කැන්දගහමුල ඇලේ කොටසක් (රත්වැඩියාවේ ගම් මායිම), රත්වැඩියාවේ ගම් මායිම, බස්නාහිරට. වයඹ පළාතේ මායිම.

ලංකා මැණීමේ ගම් සිතියමේ අංකය 336

බිම්කවටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු. ප
1	දියතුරුයාවෙපිල්ලාව, හුනපහුරේයය (බෙලිගමුව ඇල දිගේ ඉතුරු කරපු බිම) ..	5 3 6
2	දියතුරුයාවෙපිල්ලාව, හුනපහුරේයය ..	5 2 8
4	දියතුරුයාවැල්ල ..	0 3 11
5	දියතුරුයාවෙපිල්ලාව ..	0 2 29
6	වෙහෙරගලහීන්යය ..	0 2 9
7	එම ..	1 3 36
8	එම ..	5 1 17
9	වෙහෙරගලහීන් ..	1 0 27
10	එම ..	1 3 12
11	එම ...	2 3 18
12	එම ...	6 3 6
13	පත්කොලයය ..	1 0 24
14	වෙහෙරගලහීන් ..	2 0 32
15	එම ..	1 0 11
16	වාහොල්ලේයය ..	2 1 39
17	වෙහෙරගලහීන්යය ..	4 3 18
18	දියතුරුයාවෙපිල්ලාව ..	0 1 12
19	—අඹිපාර ..	0 0 7
20	වාහොල්ලේයය ..	3 0 17
21	හුනපහුරේයය ..	2 1 3
22	වාහොල්ලේයය ..	1 0 31
23	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	0 1 8
24	කෝරකොටුව ( එම ) ..	0 3 17

බිම්කවටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු. ප
26	තොම්බාවෙඇල (දියපාර) (හරිකොටසක්) ...	0 2 1
27	පානකරයාවල (දියපාර දිගේ ඉතුරුකරපු බිම) ..	1 3 23
30	එම කලගස් යය ..	12 3 26
31	හොම්බාවෙවත්ත, කලගස් යය ..	5 3 6
32	කලගස් යය (දියපාරදිගේ ඉතුරු කරපුබිම) ..	2 2 19
33	දඹගහමඩියය ( එම ) ..	0 3 36
34	එම ..	2 1 12
35	එම ..	2 2 19
36	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	1 0 28
37	දඹගහමඩියය (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම) ..	0 2 26
38	මලඇල (දියපාර) (හිඳුණු) ...	0 1 6
39	දඹගහමඩියය ..	2 2 37
40	හොම්බාවේ ඇල (දියපාර) (හරිකොටසක්) ..	1 2 6
41	—දියපාර (හිඳුණු) ..	0 0 17
42	දඹගහමඩියය (දියපාර දිගේ ඉතුරුකරපු බිම) ..	0 2 30
43	එම ( එම ) ..	10 3 39
44	එම ..	4 1 35
45	එම ..	3 1 0
46	එම ..	3 2 37
47	එම ..	4 2 34
48	එම ..	1 0 4
49	එම ..	2 0 11
50	—කරන්ත පාර ..	2 3 22 4
51	දඹගහමඩියය ..	2 0 32
52	එම ..	2 2 27
53	එම දඹගහමඩියවත්ත ..	5 2 16
54	කලගස් යය ..	1 0 5
55	එම ..	3 3 31
56	එම ..	0 3 24
57	එම ..	5 3 16
59	—දියපාර (හිඳුණු) ..	0 3 17
60	බෙලිගමුවඇල (දියපාර) ..	3 3 30
62	වාහොල්ලේයය නොහොත් කෝරකොටුව ..	17 2 11
62½	වාහොල්ලේයය (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම) ..	0 0 14
63	—කරන්තපාර ..	0 1 17
64	වාහොල්ලේයය ..	7 2 8
65	එම ..	1 2 34
66	කොස්පොත මුකලාන පත්කොලයය ..	0 0 25
67	එම ..	2 2 38
68	වාහොල්ලේයය ..	0 1 5
69	එම ..	2 0 35
70	වීරගහමුලයය ..	1 3 13
71	එම ..	0 3 39
72	ගත් ඉමේයය ..	2 1 13
73	වීරගහමුලයය ..	0 1 21
74	කුඩාගලමුකලාන ..	1 3 16
75	ගත් ඉමේයය ..	1 1 19
76	එම ..	1 2 12
77	වීරගහමුලයය ..	1 3 22
78	වාහොල්ලේයය ..	2 1 26
79	එම ..	2 2 7
80	එම ..	1 0 16
81	එම ..	1 1 24
82	එම ..	1 1 12
83	කටුකනත්තෙ ..	3 3 27
84	එම ..	1 1 16
85	—කරන්තපාර (හරිකොටසක්) ..	0 0 13
86	කටුකනත්තෙ ..	2 1 8
87	එම ..	2 3 20
88	තිබ්බවුගලහීන්, ගත් ඉමේයය ..	9 0 12
89	ගත් ඉමේයය (දියපාරදිගේ ඉතුරුකරපුබිම) ..	1 3 8
90	කටුකනත්තෙ ..	0 1 20
91	වාහොල්ලේයය ..	1 3 25
92	එම ..	0 1 26
93	එම ..	0 3 26
94	එම ..	0 2 29
95	එම ..	0 3 6
96	එම ..	1 3 24
97	එම ..	1 2 28
101	කික්කොටුව (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම) ..	0 1 0
102	කටුපිල්ලේයය ( එම ) ..	0 3 39
103	එම ..	1 2 28
104	කික්කොටුව ..	0 1 20
105	එම ..	3 3 10

බිම්කවරයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
106	කලගස්ගාය ...	1 2 20
107	එම ...	0 3 7
108	එම ...	1 2 21
109	එම ...	3 3 11
110	දඹගහමඩයාය ...	5 4 36
111	එම ...	0 1 13
112	එම (දියපාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 3 8
113	එම ( එම ) ...	0 2 18
113½	එම ( එම ) ...	0 2 24
114	එම ( එම ) ...	1 0 29
115	එම ...	0 0 20
116	එම ...	0 2 23
117	එම (දියපාරදිගේ ඉතුරුකරපුබිම)	0 0 16
118	එම ( එම ) ...	2 0 0
119	එම ...	4 0 16
120	එම (පාරට ඉතුරුකරපු බිම)	0 0 10
121	එම (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	0 1 5
122	එම ...	3 2 31
123	එම ...	2 2 25
124	එම ...	1 1 6
125	එම ...	2 0 10
126	එම ...	3 2 5
127	එම ...	4 1 32
128	බුළුගොල්ලේ මුකලාන (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම) ...	2 1 10
129	එම ...	10 2 11
130	එම ...	53 0 27
131	බුළුගොල්ලේ මුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	12 1 11
132	දඹගහමඩයාය ...	2 1 38
133	එම (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම) ...	0 1 3
134	එම ...	3 2 5
135	එම (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	2 0 27
136	කැන් දඹගහමුල ඇල (දියපාර) (හරිකොටසක්)	0 0 33
137	දඹගහමඩයාය (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම) ...	3 0 13
138	එම ...	2 0 34
139	එම (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	2 0 34
140	එම (පාරට ඉතුරුකරපු බිම)	0 0 11
141	එම ...	0 0 27
142	එම (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	3 1 34
143	වැලිකඩයාය ( එම ) ...	1 3 5
144	දඹගහමඩයාය ...	0 2 36
144½	එම ...	0 1 9
145	වැලිකඩයාය ...	0 2 15
146	එම ...	9 2 18
147	එම (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	2 0 10
148	—දියපාර (ඔදුණු) ...	0 2 2
149	වැලිකඩයාය (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම) ...	1 0 36
150	—ගම්කොට්ඨාස පාර ...	2 1 36
151	කවුපිල්ලේ ගාය (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	1 0 14
152	එම ( එම ) ...	0 1 37
153	එම ...	0 0 36
154	එම ...	0 3 2
155	එම ...	1 1 37
156	එම ...	1 0 13
157	එම ...	1 3 39
158	වැලිකඩයාය ...	0 3 33
159	එම ...	1 0 1
160	එම ...	1 3 22
161	එම (දියපාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 1 16
162	එම ( එම ) ...	0 2 5
163	එම ( එම ) ...	0 3 19
164	එම ...	1 1 21
165	එම ...	2 1 7
166	දඹගහමඩයාය ...	4 0 22
167	එම (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	2 2 13
168	කැන් දඹගහමුල ඇල සහ දියපාරවල් (දියපාර)	2 1 23
169	දඹගහමඩයාය (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම) ...	2 3 27
170	එම ...	4 1 4
171	එම ...	3 3 20
172	එම (දියපාරදිගේ ඉතුරුකරපු බිම)	0 0 24
173	එම ( එම ) ...	0 1 3
174	වැලිකඩයාය ( එම ) ...	0 0 20
175	එම ( එම ) ...	0 1 38
176	එම ...	5 0 13
177	කවුපිල්ලේ ගාය ...	0 3 17
179	එම ...	0 2 4
180	එම ...	2 1 8
182	එම ...	1 1 15
183	එම ...	0 3 11

බිම්කවරයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
184	වැලිකඩයාය ..	2 0 30
185	එම ...	1 1 7
186	එම ...	7 2 7
187	—කරන් නපාර ...	1 0 30
188	දඹගහමඩයාය ...	3 2 5
189	එම (ගැමට එමට ඉතුරුකරපු බිම)	0 0 8
190	එම ...	3 3 32
191	එම (ලීදට ඉතුරුකරපු බිම)	0 0 19
192	එම ...	0 2 24

මුළු ගණන ... 466 0 34 4

(මානලේ නි නි 22—1956)

**ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණය**

නිරවුල් කිරීමේ දැන්වීම් අංකය : 3,112 (මානලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රශස්තයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956ගේ අගෝස්තු මස 10 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළහොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956ගේ මැයි මස 28 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය.

ඇම් ඇම් පිල්ලෙයි,  
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරියා.

\*\*“නිරවුල් කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළයුතුයි

භූමිකීය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද උලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිවාසිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් ගැටලුට භාජනවනු ලැබේ.

(ආ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවරි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදි බු නමුදු ඒ පිළිබඳව යටෝක්ක දැන්වීම යටතේ විෂය තරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ.

**උපලෙඛනය**

මධ්‍යම පළාතේ මානලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මානලේ කොමසාරිස් කන්දපල්ලේ කෝරළේ ගලේවෙල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි බු පහත දැක්වන සියළුම බිම්කවරි, එනම් —

උතුරට ' දෙබවටවන ගමේ මායිම, කළුගල මගේ කොටසක් (දෙබවටවන ගමේ මායිම), දඹුණුමුල්ල ගමේ මායිම; නැගෙන තීරට: පුවක්පිටිය ගමේ මායිම, ඇළ (පුවක්පිටිය ගමේ මායිම), පුවක්පිටිය ගමේ මායිම, වාක් ඇළේ කොටසක් (පුවක්පිටිය ගමේ මායිම), පුවක්පිටිය ගමේ මායිම, අකරන් ඇළේ කොටසක් (නබබගහවත්ත ගමේ මායිම), නබබගහවත්ත සහ දඹගොල්ල ගමේ මායිම; දකුණට කළුගල ඇළේ කොටසක් (බබාව ගමේ මායිම), හතමුනේ ගමේ මායිම, හතමුනේ සිට පුවක්පිටියට යන ප්‍රසිඛ වැව දෙපාර්තමේන්තුවේ පාෂේ කොටසක් (හතමුනේ ගමේ මායිම), හතමුනේ ගමේ මායිම, කළු ඇළේ කොටසක් (හතමුනේ ගමේ මායිම), කළු ඇළේ කොටසක් (බබාව ගමේ මායිම), බබාව ගමේ මායිම, බබලිගමුවේ සිට බබාවට යන ප්‍රසිඛ වැව දෙපාර්තමේන්තුවේ පාෂේ කොටසක් (බබාව ගමේ මායිම), බබාව ගමේ මායිම, අඹගහමුල ඇළේ කොටසක් (බබාව ගමේ මායිම), බබාව ගමේ මායිම, අඹගහමුල ඇළ (බබාව ගමේ මායිම); බස්නාහිරට බබලිගමු, රංවැසියාව, කොස්පොත සහ ගොම්බාව යන ගම්වල මායිම

ලංකා මැණීමේ ගම් සිතියමේ අංකය 346

බිම්කවරයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
3	පත්කොලගොල්ල, දඹකොලපත්තිය, පව්වවෙල මුකලාන ..	68 0 18
4	පත්කොලගොල්ල ..	6 3 9
5	එම ..	1 3 21
6	එම (උඩදිය ඇළ දිගේ ඉතුරු කරපු බිම) ...	15 1 13



බිම්කර්මයේ අංකය		ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කර්මයේ අංකය		ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
7	පත්කොලයෝල, පරිවෘත්තීය (ලබ්‍යය ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	1 1 26	71	පත්කොලයෝල	...	2 3 31
8	ලබ්‍යය ඇළ (දියපාර)	...	1 0 6	71½	එම (කළු ඇළ සහ පත්කොලයෝලේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	1 3 32
9	පත්කොලයෝල	...	2 1 26	72	පත්කොලයෝලය (පත්කොලයෝලේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	2 1 14
10	එම	...	88 3 10	72½	පත්කොලයෝල (ගොංගවෙල ඇළ සහ කළු ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	4 2 34
11	එම	...	5 3 30	73	කළුඇළ (දියපාර) (ගරිකොටසක්)	...	1 0 18
12	පත්කොලයෝල, පරිවෘත්තීය	...	45. 0 28	74	කප්පිටිය නොයොත් පත්කොලයෝල (කළු ඇළ සහ පත්කොලයෝලේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	3 1 35
13	පත්කොලයෝල, කැටකලගහමුලය, වෙලක් ගෝල්ලේ යාය (මුකලානේ ඇළ සහ ගොංගවෙල ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	14 0 15	75	පත්කොලයෝලය	...	0 2 19
14	පත්කොලයෝල	...	0 1 8	76	එම	...	0 3 6
15	මුකලානේ ඇළ (දියපාර)	...	0 3 28	77	පත්කොලයෝලය නොයොත් කප්පිටිය	...	4 0 25
16	ගොංගවෙල (මුකලානේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	1 1 16	78	කප්පිටිය	...	3 1 2
17	පත්කොලයෝල ( එම )	...	2 8 7	79	එම (පත්කොලයෝලේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	0 3 39
18	ගොංගවෙල (ගොංගවෙල ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	5 2 37	80	පත්කොලයෝලේ ඇළ (දියපාර)	...	1 3 6
19	ගොංගවෙල ඇළ, කළුඇළ (දියපාරවල්)	...	3 2 32	81	කප්පිටිය	...	1 2 17
20	ගොංගවෙල	...	3 1 18	82	එම	...	2 1 31
21	ගොංගවෙල (ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	0 0 22	83	එම	...	2 0 5
22	—වාරිමාණි ඇළ	...	0 1 10	84	එම (පත්කොලයෝලේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	3 2 8
22½	පිල්ලයෝල, නොයොත් පත්කොලයෝල (වාරිමාණි ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	0 2 29	85	පත්කොලයෝලය	...	1 2 28
23	පිල්ලයෝල නොයොත් පත්කොලයෝල	...	13 2 17	86	පත්කොලයෝල	...	30 2 21
24	ගොංගවෙල	...	1 1 6	87	එම	...	1 3 11
25	එම	...	1 3 10	88	එම	...	0 3 9
26	එම	...	0 3 10	89	පත්කොලයෝලය (පාරට ඉතුරු කරනු බිම)	...	9 0 20
27	එම (මුකලානේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	0 1 10	90	කප්පිටිය	...	3 2 30
28	පත්කොලයෝල	...	6 0 19	91	එම	...	1 3 39
29	එම (මුකලානේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	2 2 17	92	එම	...	1 3 35
30	පත්කොලයෝලේ යාය ( එම )	...	0 3 33	93	එම	...	2 1 1
32	එම	...	2 0 34	94	එම	...	1 3 39
33	එම	...	1 2 15	95	එම	...	1 1 25
34	එම (මුකලානේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	0 0 31	96	එම	...	1 3 21
35	එම ( එම )	...	0 3 3	97	එම	...	1 2 26
36	එම	...	1 2 3	98	එම	...	2 1 29
37	එම (පාරට ඉතුරු කරනු බිම)	...	3 2 18	99	පත්කොලයෝලය	...	0 2 6
38	එම	...	2 1 24	100	එම	...	0 1 15
39	පත්කොලයාය	...	2 1 16	101	එම	...	0 3 38
40	පත්කොලයෝලය	...	2 3 18	102	එම	...	2 0 0
40½	එම (ලබ්‍යය ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	1 1 2	103	එම	...	2 2 5
41	එම	...	2 0 38	104	එම	...	0 3 26
42	එම	...	1 3 21	106	එම (කළු ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	1 1 32
43	එම	...	7 0 16	107	එම ( එම )	...	1 1 10
44	එම	...	5 3 33	109	එම	...	0 3 37
45	එම	...	2 0 25	110	එම (කළු ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	0 3 26
46	එම	...	1 2 0	111	එම	...	0 2 24
47	එම	...	2 3 25	112	එම	...	1 1 0
48	එම	...	1 1 0	113	එම නොයොත් කප්පිටිය	...	5 3 33
49	එම (පාරට ඉතුරු කරනු බිම)	...	0 3 15	114	කප්පිටිය	...	0 3 20
50	එම	...	1 3 25	115	එම	...	1 0 35
50½	එම	...	2 1 20	116	එම	...	2 0 8
51	එම	...	1 1 37	117	එම	...	1 3 5
52	එම	...	2 2 17	118	එම (පාරට ඉතුරු කරනු බිම)	...	2 2 12
53	එම	...	1 3 16	119	එම	...	3 3 16
54	එම	...	2 0 31	120	එම	...	1 3 26
55	එම	...	1 3 21	121	එම	...	1 0 15
56	එම	...	2 2 18	122	එම	...	1 3 24
57	එම	...	2 1 9	123	එම	...	1 3 21
57½	පත්කොලයෝලය (පත්කොලයෝලේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	0 0 19	124	එම	...	1 2 5
58	එම	...	1 2 30	125	එම	...	2 0 3
59	එම	...	1 3 1	126	එම	...	2 1 30
59½	එම (පත්කොලයෝලේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	0 0 37	127	එම	...	2 0 14
60	පත්කොලයෝල ( එම )	...	1 0 13	128	එම	...	2 0 36
61	පත්කොලයෝලය ( එම )	...	0 3 6	129	පත්කොලයෝලය	...	5 1 13
62	එම	...	1 2 27	130	එම	...	2 1 8
62½	එම (පත්කොලයෝලේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	0 0 29	131	—පුසිඛ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	...	1 1 28
63	එම	...	0 3 7	132	බඩා ඇළ (දියපාර) (ගරිකොටසක්)	...	0 2 10
64	එම (පත්කොලයෝලේ ඇළ දිගේ ඉතුරු කරනු බිම)	...	1 1 11	134	—දියපාර	...	0 0 4
65	එම	...	2 0 1	135	—කණ්ඩිය	...	0 0 33
66	එම	...	2 1 13	136	—කණ්ඩිය	...	0 0 28
67	එම	...	2 1 18	137	—කණ්ඩිය	...	0 0 18
68	එම	...	2 3 27	139	දියකපන ඇළ (දියපාර)	...	0 1 37
69	එම	...	4 1 35	141	පත්කොලයෝලය	...	2 2 7
70	එම	...	3 3 0	142	එම	...	12 1 21
				143	එම	...	1 0 22

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
144	කප් පිරියේහේන	1 2 9	227	වහුගේලන්ද	0 1 4
145	එම	1 2 23	228	එම	1 2 3
146	එම	1 1 9	229	ඉහළ කොලොන්ගොල්ල	0 3 11
147	එම	0 3 14	230	එම	0 2 26
148	එම	0 3 14	231	එම	2 1 25
149	එම	1 1 29	232	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 30
150	එම	1 2 35	233	එම ( එම )	0 0 27
151	එම	1 1 0	235	එම	2 3 26
152	එම	1 1 9	236	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 4
153	එම	1 1 11	237	එම ( එම )	0 0 30
154	එම	1 1 16	238	එම	1 1 36
155	එම	1 0 39	239	එම	2 2 33
156	එම	1 2 12	240	ඉහළ කොලොන්ගොල්ල (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 33
157	එම (පාරට ඉතුරු කරපු බිම)	3 2 6	241	කොලොන්ගොල්ල රහිත්ත ( එම )	8 0 27
158	එම	1 2 30	242	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	4 1 2
159	එම	9 1 15	243	කොලොන්ගොල්ල	0 2 25
159½	එම	4 2 22	244	එම	2 2 21
160	එම	4 0 31	246	—අභිපාර	0 0 11
161	එම (පාරට ඉතුරු කරපු බිම)	0 2 10	247	කොලොන්ගොල්ල	0 3 16
162	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 17	248	එම (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 0
163	—ගම්සභා පාර	1 2 5	249	වත් ඇළ (ඇළ)	0 0 19
164	කප් පිරිය (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	3 3 32	250	කොලොන්ගොල්ල	2 0 16
164½	—දියපාර	0 0 17	251	එම	4 1 6
165	කප් පිරියේහේන	2 0 25	252	—අභිපාර	0 0 5
166	එම	1 1 38	253	කොලොන්ගොල්ල	2 0 11
167	එම	2 0 7	254	එම	4 2 1
168	කප් පිරියේහේන	2 1 19	255	බතලකොටුවවැව (වැව සහ කණ්ඩිය)	10 3 38
169	එම	2 2 22	256	බතලකොටුවේ හේන	2 1 6
170	එම	3 0 8	257	එම (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 28
171	එම	2 2 10	258	—ඇළ	0 0 6
172	එම (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 18	260	කොලොන්ගොල්ල (කණ්ඩියට සහ මුදුව ඉතුරු කරපු බිම)	0 0 36
173	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර (හපි කොටසක්)	0 2 4	261	—ගලන් බාදපු මුදු	0 0 1
174	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	2 1 31	262	කොලොන්ගොල්ල	6 1 18
174½	කනදන	0 0 13	263	—අභිපාර	0 0 2
175	එම	0 2 23	264	හොබරවැව කොටුව	3 2 19
176	එම	0 3 29	265	හේරුගොඩ මහවැව, හේරුගොඩ කුඩාවැව (වැව සහ කණ්ඩිය)	13 0 36
177	එම (අබ්ගහමුල ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 20	266	කලහකැලේ	0 1 5
178	එම	2 3 12	267	එම (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 3
179	එම	6 3 14	268	එම ( එම )	0 0 4
180	එම	1 1 31	269	වත් ඇළ (ඇළ) (හපිකොටසක්)	0 0 13
180½	පඤ්චකායුධය නොහොත් කනදනහේන	1 2 36	271	කලහකැලේ හේන	2 0 2
181	කනදන	2 2 16	272	හොබරවැවකොටුව	5 3 28
182	එම	6 3 19	273	එම	0 2 15
183	එම	0 3 35	274	එම	0 3 24
184	එම	2 3 35	275	එම (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 20
186	එම	0 0 31	275½	එම ( එම )	0 2 22
187	එම	1 1 0	276	එම	0 1 05
188	එම	2 2 28	277	හොබරවැවකොටුව වැව (වැව සහ කණ්ඩිය)	2 0 23
189	එම	2 1 3	278	හොබරවැවකොටුව	0 1 27
190	එම	2 1 16	281	හොරොච්චි ඇළ (ඇළ)	0 0 3
191	එම	1 0 39	292	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ මහපාර	0 1 34 2
192	එම	2 2 15	300	මළදොල (දියපාර) (හිඳුණු)	0 0 9
193	එම	9 0 13	302	රුක් අත් නානගහමුලයේ කුඹුර	6 0 30
194	එම (අබ්ගහමුල ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	3 1 4	303	දඹුයා	5 1 18
195	එම	0 2 18	304	දඹුයාගේවත්ත	0 3 37
197	කප් පිරිය (දියපාර)	3 2 22	305	එම	1 0 36
197½	එම ( එම ) (හපිකොටසක්)	0 0 16	306	එම	0 3 16
199	මහහමුලකොටුව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 28	309	—ගම්කායඪි සභා පාර	1 2 20
200½	—වැට්ටාඪි ඇළ	0 0 34	310	කලහකැලේවැව (වැව සහ කණ්ඩිය)	16 1 8
207	—අභිපාර	0 0 3	311	—හොරොච්චි ඇළ	0 0 1
208	ගලේවෙලවත්ත, (පටුපාරට ඉතුරු කරපු බිම)...	0 0 5	312	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ මහපාර	2 2 13
208½	එම (අභිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 28	314	කලහකැලේ හේන (කණ්ඩිය සහ වත් ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 20
210	වත්තේදුරුගලගේවත්ත, බංගලාවේවත්ත	0 0 13	315	—වත් ඇළ (හපිකොටසක්)	0 0 7
211	එම ( එම )	0 0 31.4	317	—හොරොච්චි ඇළ	0 0 19
212	එම ( එම ) (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 22	319	අටුබැදිකුඹුර	0 0 5
212½	—අභිපාර	0 0 4	320	ආකරන් ඇළ (දියපාර) (හපිකොටසක්)	0 1 21
213	වත්තේදුරුගලගේවත්ත	0 2 9	321½	දඹුයාගේහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 25
214	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර (හපි කොටසක්)	0 1 20	322	දඹුයා (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 33
215	— එම	0 0 17	323	දඹුයාගේවත්ත	1 0 18
220	කොටුවේවෙල (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 9	324	—වැව සහ කණ්ඩිය	1 1 39
221	එම ( එම )	0 1 24	325	දඹුයා	2 2 18
222	වහුගේලන්ද ( එම )	1 2 31	326	එම (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 31
223	එම	8 0 17	326½	දඹුයාගේවත්ත ( එම )	0 0 10
224	එම	2 1 10	326 1/3	එම ( එම )	0 0 35
225	එම	0 1 33			
226	—ගල	0 1 12			

බිම්කවරයේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
327	දඹුයාය (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 16
328	එම	0 3 7
329	දඹුයායෙවත්ත	1 0 9
330	එම	0 2 35
331	එම	2 0 27
332	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 20
333	—වාරිමානී ඇළ	0 0 23
334	දඹුයායෙවත්ත	0 1 19
335	එම (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 32
336	එම	0 2 7
337	—වතුරවල	0 1 0
338	දඹුයායෙවත්ත	1 1 8
339	දඹුයාය	34 3 33
340	දඹුයායෙවත්ත	0 1 28
341	එම	0 1 20
342	එම	0 3 35
343	එම	1 0 38
344	එම (කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 1
345	දඹුයාය (වැව් කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 20
346	එම (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 32
347	—වාරිමානී ඇළ	0 1 10
348	දඹුයාය (ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 17
349	එම	5 1 39
349½	එම	0 0 12
350	සියඹලාගහමුලකනත්ත	0 2 24
351	එම	1 0 22
352	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 15
354	—කණ්ණිය	0 0 17
355	සියඹලාගහමුලකනත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 27
356	එම (එම)	1 0 35
357	එම	1 3 26
358	එම (වාරිමානී ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 5
359	එම	0 2 21
360	එම (වාරිමානී ඇළ දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 18
361	එම	3 1 27
362	දඹුයාය (කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 15
363	සිංහරායාව (වැව සහ කණ්ණිය)	6 2 26
364	දඹුයායෙවත්ත	0 1 22
365	එම	0 1 0
366	එම	1 0 15
367	එම	3 2 4
368	දඹුයායෙකුඹුර	0 2 6
369	දඹුයායෙවත්ත	2 3 2
370	එම	1 0 18
371	දඹුයායෙවත්ත	16 0 20
372	සියඹලාගහමුලකනත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 24
375	අමුනේයාය	1 3 0
376	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 2 11
377	කළුගල ඇළ (දියපාර) (හරිකොටසක්)	1 2 27
378	අමුනේයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 27
379	එම	6 1 4
380	එම	0 0 34
381	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 17
මුළුගණන		960 3 20.6

(මාතලේ නි නි 23—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණය

නිරවුල්කිරීමේ දැන්වීම් අංකය : 3,113 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956ගේ අගෝස්තු මස 10 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඒව කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1956ගේ මැයි මස 28 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදී

ඇම් ඇම් පිල්ලෙයි,  
නිරවුල්කිරීමේ සහකාර නිර්වාරිතෘ.

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම් යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම් පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි

ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුය

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්වාරිතෘගෙන්ද ඒවායේ සිතියම් සටහන්ව ප්‍රකාශයෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම ගැටියට හැරගනු ලැබේ.

(ඈ) මෙම දැන්වීම් යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යටපත්ත දැන්වීම් යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියා බිච්චම් උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාශයේ කන්දපල්ල කෝරළේ බබරකටුපොත යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දැක්වෙන සියලුම බිම් කවරි, එනම් —

උතුරට: කන්දෙමොරගොල්ල ගමේ ගම් මායිම, කන්දෙමොර ගොල්ලේ සිට ගලේවෙල දක්වා වැටි ඇති ගම්කොය් සහ පාරේත් කොටසක් (කන්ද මොරගොල්ල ගමේ ගම් මායිම, කන්දෙමොරගොල්ලේ සිට ගලේවල දක්වා වැටි ඇති ප්‍රසිඛ වැඩ දෙපාර්තමේන්තුවට අයත් පාරේත් කොටසක් (කන්දෙමොර ගොල්ල නමැති ගමේ ගම් මායිම), කන්දෙමොරගොල්ල නමැති ගමේ ගම් මායිම, නැගෙනහිරට බේලියකන්ද සහ සියඹලාවැව යන ගම්වල ගම් මායිම, දකුණට: දඹුකුඹුල්ලේ ගම් මායිම, ගොඩවෙල ඇල, දඹුකුඹුල්ල, පව්වවෙල සහ මනනිත්ද නමැති ගම්වල ගම් මායිම, බස්නාහිරට මනනිත්ද ගමේ ගම් මායිම.

ලංකා මැතිමේ ගම් සිතියමේ අංකය 351

බිම්කවරියේ අංකය	ප්‍රමාණය, අ. රු. ප.	
2	සියඹලාගහමුලගේන (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 13
3	—ප්‍රසිඛ වැව දෙපාර්තමේන්තුවේ පාර (හරි කොටසක්)	0 0 7
4	සියඹලාගහගේන	1 0 17
5	වෘන් ඇල (ඇල)	0 0 6
6	—අභිපාර	0 0 3
7	සියඹලාගහමුලගේන, අම්බලන්ගොඩැල්ල	2 1 5
8	බබරකටුපොතවැව (වැව සහ කණ්ණිය)	11 2 15
9	—අභිපාර	0 0 7
10	හොරොච් ඇල (ඇල)	0 0 1
11	—ප්‍රසිඛ වැව දෙපාර්තමේන්තුවේ පාර	1 2 26
12	වෘන් ඇල (ඇල)	0 0 19
15	භීර් ගොඩනැගිල්ලක කොටසක් ඇතුළත් බිම	0 0 1
16	සියඹලාගහමුලගේන (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 16
17	සියඹලාගහමුලගේන	1 3 25
18	—ගම්කොය් සහ පාර (හරි කොටසක්)	0 0 32
18½	දේවනුව වැව (වැව)	2 1 7
19	දේවනුව වැව (වැව)	234 3 31
19 1/3	හීන් ඇල (වැවෙන් කොටසක්)	3 1 33
19½	—වැවෙන් කොටසක්	0 0 10
19 1/5	අමුනේයාය (වැවෙන් කොටසක්)	0 0 19
19 1/6	කොත්මමුලගේන (වැවෙන් කොටසක්)	0 0 11
19 1/7	හීන් ඇල (වැවෙන් කොටසක්)	0 1 5
19 1/8	—වැවෙන් කොටසක්	0 0 26
19 1/9	කොහොඹගහවත්ත (වැවෙන් කොටසක්)	0 0 9
19 1/10	—වැවෙන් කොටසක්	0 0 6
19 1/11	ඉහලගෙදරවත්ත (වැවෙන් කොටසක්)	0 0 7
19 1/12	කහටගහමුලගේන (වැවෙන් කොටසක්)	0 0 6
19 1/13	කහටගහමුලගේන (වැවෙන් කොටසක්)	0 0 19
21	—ඇල	0 0 9
22	කොත්මමුලගේන (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 38
23	කොත්මමුලගේන	0 1 0
24	කොත්මමුලගේන	1 0 21
27	—අභිපාර සහ ඉතුරු කරපු බිම	0 1 13
28	කොත්මමුලගේන හෙවත් කහටගහමුලගේන	1 1 9
29	කොත්මමුලගේන	0 3 21
30	කොත්මමුලගේන, දෙහිගහමුලගේන	0 1 26
33	කොත්මමුලගේන	10 0 5
34	කොත්මමුලගේන	0 2 1
35	—ගම්කොය් සහ පාර	0 3 6
38	කොත්මමුලගේන	0 3 2
41	කොත්මමුලගේන	0 2 8
42	කොත්මමුලගේන	0 3 31
43	කොත්මමුලගේන (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 19
44	—කරත්ත පාර	0 1 17

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
45	කොන්මුලියය, (පාරට ඉතුරු කරපු බිම)	0 0 36
46	කොන්මුලියය	1 1 36
47	කොන්මුලියය	0 3 10
48	කොන්මුලියය	9 0 25
49	සිල්වත්තල	3 8 29
50	කොන්මුලියය	0 2 8
51	—ගල	0 2 20
52	දෙමටගොල්ල	2 0 34
53	දෙමටගොල්ල	3 3 24
54	දෙමටගොල්ල	2 2 5
55	කොන්මුලියයේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 13
56	කැන්දගොල්ල, දෙමටගොල්ල, දෙකිගහමුලියය, ඇල්ලවගම තනිකොටුව, කැප්පියිය, බෝගහමුල, තනිකොටුව, කහඳගහමුලියය, කොලොන්නගහ මුලියය	94 2 37
57	කොලපතාව	34 2 13
58	අඹගහමුලියයේ, තඹවත්තකොටුව, පල්ලියදියය, දඹු වැල්ලයේ	88 3 31
59	දේවනුව මුකලාන	7 1 10
මුළු ගණන		532 0 19

(මාතලේ නි නි 24—1956)

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණය**

නිරවුල්කිරීමේ දැන්වීම අංකය : 3,114 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956වේ අගෝස්තු මස 10 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1956වේ මැයි මස 28 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදී.

ඇම් ඇම් පිල්ලෙයි,  
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුන.

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුය.

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උසින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම ගැටලුට හරිගනු ලැබේ.

(ආ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කරවි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දැක්වෙන බොහෝමට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යටපත්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

**උපලෙඛනය**

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොටියාගේ කන්දපල්ල කෝරළේ තලකිරියගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් ඔපිබිම්වලට මැදි වූ පහත දැක්වෙන සියලුම බිම් කරවි, එනම් —

උතුරට : වැලමිටිය මගේ කොටසක් (තුම්බරේ ගම් මායිම), දඹුල්ල මගේ කොටසක් (වගපනත පල්ලෙසිය පත්තුවේ මායිම); නැගෙනහිරට : දඹුළු මගේ සහ දියපාරේ කොටස (වගපනත පල්ලෙසිය පත්තුවේ මායිම), වගපනත පල්ලෙසිය පත්තුවේ මායිම, දකුණට : වගපනත පල්ලෙසිය පත්තුවේ මායිම, ඉබ්බන් කටුආල සහ කදුරුකැටිය ඇල්ලේ කොටස් (වගපනත පල්ලෙසිය පත්තුවේ මායිම), වගපනත පල්ලෙසිය පත්තුවේ මායිම, වැලමිටිය මගේ කොටසක් (පහලවැවේ ගම් මායිම); බස්නාහිරට : වැලමිටිය මගේ කොටසක් (පහලවැව, මීවලපනත සහ තුම්බරේ යන ගම්වල මායිම).

ලංකා මැණිමේ ගම්සිතියමේ අංකය 401		
බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	වැලමිටිය මග (දියපාර) (හරිකොටසක්)	24 4 18
3	අත්දරකටුවෙමුකලාන (දඹුළුමග දිගේ ඉතුරු කරපු බිම)	28 3 8
4	දඹුළුමග (දියපාර) (හරිකොටසක්)	6 1 9
5	එම ( එම ) ( එම )	4 1 35
6	—දියපාර (හරිකොටසක්)	0 1 3
7	කන්දමුල්ලෙයය, පුපුලවැල්ලෙයය, ඇල්ල ගාවයය (දඹුල්ලෙය දිගේ ඉතුරු කරපු බිම)	23 3 26
8	කන්දමුල්ලෙයය, පුපුලවැල්ලෙයය, ඇල්ල ගාවයය, පහල ගමේ කටුපොත, පහල ගමේ මැදකුඹුර	195 4 16
9	කුඩාවැව (වැව සහ කන්තිය) (අතහැරපු)	2 0 20
10	පහල ගමේ වැව (වැව සහ කන්තිය) (අතහැරපු)	4 3 11
11	පුපුලවැල්ලෙයය, ඇල්ලගාවයය (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරට ඉතුරු කරපු බිම)	1 3 6
12	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	3 2 6
13	පුපුලවැල්ලෙයය, පහල ගමේ මුකලාන (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 29
14	වත්තගාවයය, පහල ගමේ මුකලාන, කුඩුමිටිස්සිය අත්දරකටුවෙ මුකලාන, පුපුලවැල්ලෙයය පලගොල්ලියය	252 1 1
15	වත්තගාවයය, පහල ගමේ මුකලාන, කුඩුමිටිස්සිය පලගොල්ලියය, අත්දරකටුවෙ මුකලාන, (ඉබ්බන් කටු ආල සහ මීල්ලගලේ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	24 3 3
16	ඉබ්බන් කටුආල, මීල්ලගලේ ආල (දියපාර)	5 0 33
19	කිරිවැල්හීන්ත	1 1 30
20	—ආල	0 0 10
21	කිරිවැල්හීන්ත, යකාබැදියය	70 2 25
22	—දියපාර	2 4 33
23	තිකවැරැටිව, යකාබැදියය	75 1 18
24	යකාබැදියය (සොහොන් බිම)	2 1 30
25	වැල්ලකපුගේන	2 0 5
31	—ගම්කාරයීසහ පාර	0 1 35
32	පහලවැව (වැව සහ කන්තිය)	1 3 14
33	—කන්තිය	0 0 38
38	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	7 3 38
43	පන්සලගාවයය, වට්ටක්කහේන (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 19
44	වට්ටක්කහේන, පන්සලගාවයය	6 0 7
45	—එම, එම (ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 5
46	—ආල	0 0 30
47	දිවුල්ගහමුලියය (ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 34
48	වට්ටක්කහේන	9 1 20
49	දිවුල්ගහමුලියය (ඉබ්බන් කටු ආල දිගේ ඉතුරු කරපු බිම)	5 3 10
50	දිවුල්ගහමුලියය	14 0 3
51	එම (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 33
52	දිවුල්ගහමුලියය	5 0 8
54	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	0 2 0
56½	එම	0 0 2
57	මීල්ලගලේයය	0 1 3
57½	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	0 0 27
58	මීල්ලගලේ ආල (දියපාර)	0 3 9
59	පහල ගමේ මැදකුඹුර, පහලගමේ කටුපොත (මීල්ලගලේ ආල දිගේ ඉතුරු කරපු බිම)	5 3 21
60	පුන්ච්ඳමුල්ලහීන්ත, කුඩාදඹුල්ලෙකන්දෙමුකලාන	181 3 18
61	අඟුනවැල්ලෙයය	25 3 3
62	මිනිපුස්සාපුයය (ගල)	10 2 34
63	වම්බටුගේන.ගල්වැව (ගල)	5 0 37
64	මිනිපුස්සාපුයය, එබරුගේන, කිරුංගාවලේයය, කරකොලගලේයය, ඉදෙන්නොලුවෙයය, දමේයය, කිවුල්ගේන, මීල්ලගලේයය	180 1 24
65	ඉදෙන්නොලුවෙවැව (කන්තිය සහ වැව) (අත හැරපු)	9 3 5
67	ඉබ්බන් කටුආල, ඉදෙන්නොලුවෙ ආල (දියපාර)	6 1 38
68	එබරුගේන, තලගේන, මහකපුයය, කඩවලේගේන	122 3 5
69	එබරුමුකලාන, මහමොරගොල්ල	101 0 2
70	—අභිපාර	0 1 28
71	ඉබ්බන් කටුආල (දියපාර) (හරිකොටසක්)	1 1 17
72	රජමහවැව (වැව සහ කන්තිය)	24 2 14
79	තණගේන, වතුගේන, තිඹිරිගහමුලියය	47 3 27
80	—අභිපාර	0 0 5
81	තණගේන, නාරන්ගහමුලියය තනිකොටුව	11 3 16

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප.
82	—දියපාර ...	0 2 39
83	තණහේන, තාරන්ගහමුලයාගේ තනිකොටුව, තාරන්ගහමුලයා, කිරිඳිගොල්ලේමුකලාන	51 0 11
84	—දියපාර ...	0 1 18
85	කිරිඳිගොල්ල (ගල) ...	8 0 14
86	—දියපාර ...	0 1 10
87	කිරිඳිගොල්ල ...	8 2 13
88	වෙලඹිවිය ඔය (දියපාර) (හරිකොටසක්)	2 1 31
89	වෙලඹිගොල්ලේගොය	18 3 35
90	—ගම්කොය්ඝහා පාර	1 1 21
91	කිරිඳිගොල්ලේමුකලාන, මුකලානහේන කටු පොත, මුකලානහේන, කිරිඳිගොල්ල	257 0 31
92	—ගල සහ මුකලාන	4 2 39
93	කිරිඳිගොල්ලේමුකලාන	22 3 27
94	—දියපාර ...	3 2 35
95	කදුරුකැටිය ඇල (දියපාර) (හරිකොටසක්)	1 1 3
96	කදුරුකැටිය ඇල (දියපාර) ...	0 2 9

මුළු ගණන ... 1,907 3 20

(මාතලේ නි. නි. 25—1956)

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණන

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය : 3,115 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 10 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකි. ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1956යේ මැයි 28 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේදීය

ඇම් ඇම් පිල්ලෙයි,  
නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරියා

\*\* "නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීමේ 'පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලිපුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සටුවේ පරිදි පනවනු ලැබුවේද උදාහරණයක් ලෙස සඳහන් වූ ආකාරයට.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකටත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් ගැටියට භාරගනු ලැබේ.

((ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කරවිය අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කරවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යොදාගත් දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කරවියකට අයිතිකම් කීයා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොණ්ඩයේ කන්දපල්ලේ කෝරළේ පහලවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දක්වන සියලුම බිම්කරවි, එනම් —

උතුරට මලමයේ කොටසක් (මීටලපතන ගමේ මායිම), වැලඹිවිය ඔයේ කොටසක් (තලකිරිගම ගමේ මායිම); නැගෙනහිරට වැලඹිවිය ඔයේ කොටසක් (තලකිරිගම ගමේ මායිම සහ වගපතන පල්ලෙසිය පත්තුවේ මායිම); දකුණට ඇවිටි ආරෙගලේ ඇලේ කොටසක් (වගපතන පල්ලෙසිය පත්තුවේ මායිම), වගපතන පල්ලෙසිය පත්තුවේ මායිම, මලමයේ කොටසක් (වලඹිවැව ගමේ මායිම), සිල්වත්ගම ගමේ මායිම, බස්නාහිරට පුලගොල්ලේ ඇලේ කොටසක් (කුඩාවැව ගමේ මායිම), කුඩාවැව ගමේ මායිම, කුරුණෑගල සිට දඹුල්ලට යන ප්‍රසිච්චිච දෙපාර්තමේන්තුවේ පාරේන් කොටසක් (යටිගල්ලේ පොත්ත ගමේ මායිම), යටිගල්ලේ පොත්ත ගමේ මායිම, රත්මල ඇලේ කොටසක් (යටිගල්ලේ පොත්ත ගමේ මායිම), මලමයේ කොටසක් මීටලපතන ගමේ මායිම.

බිම්කරවියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප.
1	මලමය (දියපාර) (හරිකොටසක්)	9 1 23
2	— අඩිපාර	0 0 9
3	හබයා සහ හබයාගේ කටුපොත	15 3 38
4	වෙලඹිවිය ඔය (දියපාර) (හරිකොටසක්)	5 1 21
5	පල්ලොයා, එලියොයා සහ හබයා	129 1 31
6	පල්ලොයා සහ හබයා	7 1 12
7	කුඩා ඇල (දියපාර)	0 1 21
8	පල්ලොයා ඇල (දියපාර)	1 2 19
9	පල්ලොයා (පාරට සහ දියපාරට ඉතුරුකරපු බිම)	7 3 16
10	එම (මලමය සහ මුත්තෙවිලි ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	12 3 37
11	මුත්තෙවිලි ඇල (දියපාර)	0 1 20
14	ඇල (ඇල)	0 0 3
15	හබවලොයා සහ හබවෙල තනිකොටුව	0 0 21
17	ඇල (ඇල)	0 0 14
19	හබවෙලොයා, හබවෙල තනිකොටුව, මරක්කල මරක්කල කොටුව සහ තිහිරිවලොයා	12 3 25
20	— ගම්කොය්ඝහා පාර	1 2 32
22	පල්ලොයා (ගම්කොය්ඝහා පාර දිගේ ඉතුරු ඉතුරු කරපු බිම)	0 0 14
23	එම (එම)	0 2 18
24	එම	11 1 18
25	එම (පල්ලොයා ඇල දිගේ ඉතුරුකරපු බිම)	4 1 1
26	එම (එම)	6 1 27
28	එම	3 1 4
29	එම	1 1 27
30	එම	0 2 27
31	එම	0 0 36
32	එම	0 1 39
33	එම (වෙලඹිවිය ඔය දිගේ ඉතුරුකරපු බිම)	1 2 15
34	එම (එම)	1 0 5
35	එම (එම)	1 0 29
36	එම (එම)	1 1 33
37	එම (එම)	1 0 2
38	එම (පාර දිගේ ඉතුරුකරපු බිම)	0 0 30
39	—ප්‍රසිච්චි වැව දෙපාර්තමේන්තුවේ පාර	4 1 23
43	අමුනගාවමුකලාන	1 3 9
44	වෙලඹිවිය ඔය (දිය පාර) (හරිකොටසක්)	8 3 2
45	අමුනගාවගේන	7 3 31
46	උල්පොතේ ඇල (දියපාර සහ ශාඛාදෙක, උල්පත් ඇතුළත්)	0 3 32
47	වෙන්තියායා සහ මීගොල්ලහේන (දියපාරවල් සහ උල්පත් දිගේ ඉතුරු කරපු බිම)	12 2 8
48	—ගම්කොය්ඝහා පාර	0 1 16
51 1/2	පාලමගාව තනිකොටුව	0 0 16
52	මලමය (දිය පාර)	4 3 31
52 1/2	— ප්‍රසිච්චි වැව දෙපාර්තමේන්තුවේ පාර	0 0 6
53 1/3	බෙගන් තුඩුවෙයාය	0 0 37
54	රත්මල ඇල (දිය පාර) (හරිකොටසක්)	1 2 18
57	—ප්‍රසිච්චි වැව දෙපාර්තමේන්තුවේ පාර (හරිකොටසක්)	0 0 11
57 1/2	— ප්‍රසිච්චි වැව දෙපාර්තමේන්තුවේ පාර	2 0 11
59	පල්ලු ගොල්ලේ ඇල (දියපාර) (හරිකොටසක්)	0 0 36
67	මලමය (දිය පාර)	5 2 5
69	වෙන්තියායා සහ මීගොල්ලහේන	121 3 8
70	ඇවිටි ආරෙගල ඇල (දියපාර) (හරිකොටසක්)	0 0 36
71	— වතුර වල	0 0 7
72	මීගොල්ල ඇල (දිය පාර)	0 1 32
73	මලමය (දියපාර) (හරිකොටසක්)	1 1 33
74	මීගොල්ලහේන (දියපාර දිගේ ඉතුරුකරපු බිම)	1 1 19

මුළු ගණන ... 417 3 34

(මාතලේ නි. නි. 26—1956)

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණන

නිරවුල් කිරීමේ දන්වීමේ අංකය : 3,116 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 10 වැනි දින පටන් තුන් මාසයක්

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම් හැරියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන සීමිතවිටි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම සීමිතවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යටපොත්ත දැන්වීම යටතේ විශාලකරනු නොලැබේ. එබඳු කිසිම සීමිතවිටියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පලාතේ මහලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මහලේ කොට්ඨාශයේ කන්දපල්ල කෝරළේ කුඩාවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දැක්වන සියලුම සීමිතවිටි, එනම්:—

උතුරට යටිගල්පොත්ත සිට දඹුල්ලට යන ගම්කායාඪී සහ පාලේ කොටසක් (යටිගල්පොත්ත ගමේ මායිම); නැගෙනහිරට: පහල වැවේ ගම් මායිම, පාලුගොල්ලේ ඇලේ කොටසක් (පහල වැවේ ගම් මායිම); දකුණට සිල්වත් ගම සහ නොලබ්ගොල්ලේ ගම් මායිම, බස්නාහිරට යටිගල්පොත්තේ ගම් මායිම.

ලංකා මැදිමේ ගම්සිතියමේ අංකය 406

සීමිතවිටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප.
1	මහඅඹගහමුල්ලේන	3 1 35
2	එම	1 0 6
3	එම (ගම්කායාඪී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 13
4	—ගම්කායාඪී සහ පාර (හරිකොටසක්)	0 2 32
5	මහඅඹගහමුල්ලේන	0 3 4
6	එම (පාරදිගේ ඉතුරුකරපු බිම)	0 0 6
7	එම	0 3 9
7½	වෘත්ඇල (දියපාර)	0 0 29
8	අඹගහමුල්ලේන නතිකොටුව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 37
9	එම	6 1 16
10	එම (ගම්කායාඪී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 18
12	ඇල (දියපාර)	0 1 20
15	ගොරොවිඇල (ඇල)	0 0 22
16	—පුසිබ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	3 2 6
17	ගොරොවිඇල (ඇල)	0 0 6
18	අඹගහමුල්ලේන	2 1 3
19	—අඹපාර	0 0 22
20	මහඅඹගහමුල්ලේන	0 2 21
21	එම	3 0 11
22	එම මහඅඹගහමුල්ලේන	3 3 11
23	දිසාවගේ කුඩාවැව (වැව සහ කණ්ඩිය)	26 2 10
24	රොටහේන	0 0 25
25	එම	1 0 29
26	එම	0 1 7
27	එම	0 0 19
28	එම	0 0 14
29	එම	0 0 33
30	එම	0 0 24
31	එම	0 0 11
32	එම	0 0 34
33	එම	0 1 17
34	එම	0 0 33
35	එම	0 0 23
36	එම	0 0 21
37	එම	0 1 6
38	එම	0 1 4
39	එම	0 0 23
40	එම	0 0 24
41	එම	0 1 0
42	එම	0 0 25
43	එම	0 0 11
44	එම	0 0 25
45	එම	0 1 39
46	එම	1 0 20
47	එම	0 0 32
48	එම	0 0 6
49	එම	0 0 36
50	එම	0 0 4
51	එම	0 0 15
52	එම	0 1 19
53	එම	0 0 4
56	මොරගහවල	0 3 39
59	එම පාලුගොල්ලේන	0 1 39
60	පාලුගොල්ලේන	0 1 5
61	මොරගහවල, පාලුගොල්ලේන	0 2 38
62	එම	0 2 6
63	එම පාලුගොල්ලේන	21 2 28

සීමිතවිටියේ අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප.
64	පාලුගොල්ලේ ඇල (දියපාර) (හරිකොටසක්) ...	0 0 36
65	පාලුගොල්ලේන	0 0 25
66	මොරගහවල	0 1 2
67	එම	1 1 4
68	එම	1 0 35
69	එම	0 3 3
70	එම	1 2 1
71	එම	1 2 13
72	එම	0 1 2
73	එම	0 0 35
74	එම	0 2 4
75	එම (පුසිබ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 2
76	එම	0 0 35
77	එම	1 1 29
78	එම	0 0 13
79	එම	0 0 12
80	එම (ගම්කායාඪී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 22
81	එම	0 2 20
82	එම	0 0 39
83	එම	0 0 22
84	එම	0 1 4
85	එම (ගම්කායාඪී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 12
86	—ගම්කායාඪී සහ පාර	0 1 10
87	මොරගහවල (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 30
88	එම	5 1 3
89	රොටහේන	0 0 37
90	එම	0 0 19
91	එම	0 0 25
92	එම	0 1 10
93	එම	0 0 28
94	එම	0 1 27
95	එම	0 1 36
96	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 23
97	එම	2 1 33
98	එම	0 1 9
99	එම	0 0 23
100	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 12
101	එම (එම)	0 0 22
102	—දියපාර	0 0 10
103	රොටහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 38
104	එම	0 0 11
105	මොරගහවල	0 2 35
106	එම	0 0 34
107	එම	7 3 8
108	—දියපාර	0 0 19

මුළු ගණන . 119 1 30

(මහලේ කි. නි 28—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන

නිරවුල් කිරීමේ දැන්වීම් අංකය : 3,118 (මහලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් හෝ ප්‍රයෝජනයක් ලැබ යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 10 වැනි දින පටන් තුන්මසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1956යේ මැයි මස 28 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

ඇම් ඇම් පිල්ලෙයි,  
නිරවුල්කිරීමේ සහකාර නිරධාරිතැන

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

සැලකිය යුතුයි—(අ) මෙම ඉඩම් ලැබ වැඩිදුර නොගැනුණු ඉඩම් නිරවුල්කිරීමේ නිරධාරිතැනගෙන්ද ඒ වගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(අ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකතුවන් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම හැටියට හාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩට අඩංගු උප ලෙඩනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදි වූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විශාල කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කඩවලට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ

උපලෙඩනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොට්ඨාශයේ කන්දපල්ල කෝරළේ පල්ලෙවෙල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදි වූ පහත දැක්වෙන සියලුම බිම්කඩ, එනම් —

උතුරට වලක්වූව ගමේ ගම්මායිම, තොලොම්පිටිය ඇලේ කොටසක් (වලක්වූවේ ගමේ ගම්මායිම), නැගෙනහිරට මලඹයේ කොටසක් (වගපනත පල්ලෙසිය පත්තුවේ මායිම), දකුණට මලඹයේ කොටසක් (වගපනත පල්ලෙසිය පත්තුවේ මායිම), නිකවැහැර ගමේ ගම්මායිම, ගම්කොයි සහ පාරේ කොටසක් (නිකවැහැර ගමේ ගම්මායිම); බස්නාහිරට කපුහේන යන වලක්වූව යන ගම්වල ගම්මායිම

ලංකා මැණිමේ ගම් පිහිටියේ අංකය 410

බිම්කඩවල අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
1	කෙටිගහගල් කන්ද (කලගහගේන කොඩිකණුව ඇතුළත්)	22 0 11
2	තොලොම්පිටියයෙහේන	9 3 31
3	තලගහවලයයෙහේන	2 0 7
4	තලගහවලයයෙහේන	2 3 10
5	තලගහවලයයෙහේන	6 2 28
6	තලගහවලයයෙහේන	1 0 6
7	තලගහවලයයෙහේන	0 2 39
8	තලගහවලයයෙහේන	0 1 29
9	තොලොම්පිටිය ඇල (හරි කොටසක්)	0 0 17
10	තලගහවලයයෙහේන (මලඹය සහ තොලොම් පිටිය ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	6 0 34
11	තලගහවලයයෙහේන	2 0 36
12	තලගහවලයයෙහේන	0 1 38
13	තලගහවලයයෙහේන (අභිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	...
14	තලගහවලයයෙහේන	2 1 5
15	තලගහවලයයෙහේන (මලඹය දිගේ ඉතුරු කරපු බිම)	5 1 14
16	තලගහවලයයෙහේන	8 3 36
17	—අභිපාර	0 0 13
18	තොලොම්පිටිය ඇල	1 0 14
19	තොලොම්පිටියයෙහේන, තලගහවලයයෙහේන, (තොලොම්පිටිය ඇලදිගේ ඉතුරු කරපු බිම)	4 0 7
20	තොලොම්පිටියයෙහේන	0 2 32
21	තොලොම්පිටියයෙහේන	2 2 31
22	තොලොම්පිටියයෙහේන	1 1 2
23	තොලොම්පිටියයෙහේන	0 1 31
24	තොලොම්පිටියයෙහේන	8 0 4
25	තොලොම්පිටියයෙහේන	2 2 22
26	තොලොම්පිටියයෙහේන (අභිපාරට ඉතුරු කරපු බිම)	1 0 11
27	—අභිපාර	0 0 21
28	තොලොම්පිටියයෙහේන	1 3 35
30	තොලොම්පිටියයෙහේන (යාම ඒමට තිබෙන බිම)	0 1 2
32	තොලොම්පිටියයෙහේන	0 2 29
33	තොලොම්පිටියයෙහේන	0 3 36
34	තොලොම්පිටියයෙහේන	1 0 11
35	තොලොම්පිටියයෙහේන	2 2 5
36	පිහේන් යයෙහේන (තොලොම්පිටිය ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 31
37	තොලොම්පිටියයෙහේන	0 2 10
38	තොලොම්පිටියයෙහේන	0 0 36
39	තොලොම්පිටියයෙහේන	0 1 17
40	තොලොම්පිටියයෙහේන	0 2 9
41	තොලොම්පිටියයෙහේන	0 2 24
42	තොලොම්පිටියයෙහේන කනක්ක (කොහොත් බිම)	0 1 38
43	තොලොම්පිටියයෙහේන (ගම්කොයි සහ පාරට ඉතුරු කරපු බිම)	0 0 6
44	කැටිගහගල් කන්දෙහේන	0 3 21
45	කැටිගහගල් කන්ද (ලෙ)	12 0 24
46	උළුහේනෙවත්ත	0 0 28
47	උළුහේනෙවත්ත (ගම්කොයි සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	...
48	උළුහේනෙවත්ත	0 1 2

බිම්කඩවල අංකය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අරු ප
50	උළුහේනෙවත්ත (පාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 0 22
53	මිනිපිටියයෙහේන	12 2 10
54	මිනිපිටියයෙහේන (දියපාරදිගේ ඉතුරු කරපු බිම)	0 3 6
55	හොරොච්චල	0 0 36
56	කටුපිලගොල්ලෙයෙහේන	3 3 15
57	කටුපිලගොල්ලෙයෙහේන	45 3 16
58	මලඹය (හරි කොටසක්)	5 2 15
59	බුලන් ඇල	1 0 32
60	මිනිපිටියයෙහේන, කටුපිලගොල්ලෙයෙහේන	13 1 20
61	මිනිපිටියයෙහේන (මලඹයදිගේ ඉතුරු කරපු බිම)	7 1 3
62	—ගම්කොයි සහ පාර	0 2 20
63	මිනිපිටියයෙහේන (ගම්කොයි සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 20
64	මිනිපිටියයෙහේන (බුලන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 10
65	මිනිපිටියයෙහේන (බුලන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 5
65½	මිනිපිටියයෙහේන	0 2 ½
66	මිනිපිටියයෙහේන	3 3 5
67	මිනිපිටියයෙහේන	1 1 0
68	මිනිපිටියයෙහේන	0 0 9
69	මිනිපිටියයෙහේන, තෙලඹුගහමුලයාය (ගම්කොයි සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 38
72	තෙලඹුගහමුලයාය	1 2 4
72½	තෙලඹුගහමුලයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 26
73	තෙලඹුගහමුලයාය (කන්ඩිය ලේ ඉතුරු කරපු බිම)	0 0 12
77	—අභිපාර	0 0 14
78	වත් ඇල	0 0 7
79	—අභිපාර	0 0 19
80	උළුහේන (වැවකන්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 2
84	—ගම්කොයි සහ පාර	1 1 5
90	වැවෙන් ඉහලකොටුව (ගම්කොයි සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 21
96	—ගම්කොයි සහ පාර (හරි කොටසක්)	0 1 14
97	පල්ලෙවෙලවැව (වැව සහ කන්ඩිය)	13 2 24
98	තෙලඹුගහමුලයාය	0 2 15
99	—ගම්කොයි සහ පාර	1 0 1
100	තෙලඹුගහමුලයාය (ගම්කොයි සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 39
101	තෙලඹුගහමුලයාය	11 2 25
102	තෙලඹුගහමුලයාය (බුලන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	5 3 23
103	තෙලඹුගහමුලයාය	5 0 18
104	හල්මල් ලගොල්ලෙයෙහේන	21 1 1
මුළු ගණන		285 1 20

(මාතලේ නී නි 29—1956)

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත නිරවුල් කිරීමේ දන්වීම අංකය : 3,119 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඩනයෙහි විස්තර වෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රශේජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956යේ අගෝස්තු මස 10 වැනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ

වම් 1956යේ මැයි මස 28 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කායාර්යයේදී

ඇම් ඇම් පිල්ලෙයි, නිරවුල් කිරීමේ සහකාර නිලධාරීන්

\*\* "නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට එම වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන්ගෙන්ද ඒවායේ ශීතියම් සවිවේධ ප්‍රකාශන දැනගෙන හැකි වේ

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම හැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවටි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොසායයේ කන්දපල්ල කෝරළේ කපුහේන යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වන සියලුම බිම්කවටි, එනම් —

උතුරට වලක්වැව ගමේ ගම් මායිම; නැගෙනහිරට පල්ලෙවෙල ගමේ ගම් මායිම, දකුණට පුවක්පිටියේ සිට පල්ලෙවෙලට වැටී ඇති ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරේ කොටසක් (නිකවැහැර සඟ දඹලොල්ල යන ගම්වල මායිම්), බස්නාහිරට වෙරලේවත්ත, නබඩගහවත්ත සහ වලක්වැව යන ගම්වල මායිම්

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 411

Table with 3 columns: බිම්කවටියේ අංකය, ඉඩමේ නම, ප්‍රමාණය, අ රු ප. Rows include 2 කපුහේන (පාර දිගේ ඉතුරු කරපු බිම), 3 —ගම්කායඹී සහා පාර, 6 මහපොකුනෙහේනේ ඇල (දියපාර), 10 පහතහොඩුකලාන, 11 කපුහේන, 12 —දියපාර, 13 කපුහේන, 14 කපුහේන, 15 ගත් කැටියාවෙවත්ත, 16 ගත් කැටියාවෙවත්ත (ප්‍රසිඬවැඩ දෙපාර්තමේන්තුවේ පාරට ඉතුරු කරපු බිම), 17 ගත් කැටියාවෙවුකලාන, 18 ගත් කැටියාවෙවත්ත, දෙයලවත්ත, 19 —ප්‍රසිඬවැඩ දෙපාර්තමේන්තුවේ පාර (හපි කොටසක්), 20 ගත් කැටියාවෙවත්ත, 21 ගත් කැටියාවෙවත්ත (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාරට ඉතුරු කරපු බිම). Total: 49, 0 7

(මාතලේ නි. නි. 30—1956)

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණය

නිරවුල් කිරීමේ දැන්වීම අංකය : 3,120 (මාතලේ)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තර වෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් හැක යම් කෙළවනකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956සේ අගෝස්තු මස 10 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන \* මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

වම් 1956සේ මැයි මස 28 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කායසාලයේ දීය.

ඇ.මී. ඇ.මී. පිල්ලෙයි, නිරවුල් කිරීමේ සහකාර නිරුධාරිතාන

\* "නිරවුල් කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙන්නන ලෙස සටහන් කළ යුතුයි.

මුළු ගණන ... 201 1 30

(මාතලේ නි. නි. 31—1956)

සැලකිය යුතුයි.—(අ) මෙම ඉඩම් හැක වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිරුධාරිතානෙහිද ඒ වාගේ සිතියම සර්වේයර් ජනරාල් තුමාගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම් කීම හැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවටි අඩංගු උප ලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොසායයේ කන්දපල්ල කෝරළේ නිකවැහැර යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වන සියලුම බිම්කවටි, එනම් —

උතුරට ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර සහ ඉතුරු කරපු බිම (කපුහේන සහ පල්ලෙවෙල යන ගම්වල ගම් මායිම්), පල්ලෙ වෙල ගමේ මායිම, නැගෙනහිරට මලබයේ කොටසක් (වගපහත පල්ලෙසිය පත්තුවේ මායිම), දකුණට මලබයේ කොටසක් උඩුගොඩ පල්ලෙසිය පත්තුවේ මායිම, උඩුගොඩ පල්ලෙසිය පත්තුවේ මායිම, බස්නාහිරට දඹලොල්ලගම මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 412

Table with 3 columns: බිම්කවටියේ අංකය, ඉඩමේ නම, ප්‍රමාණය, අ රු ප. Rows include 1 ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර සහ ඉතුරු කරපු බිම (හපි කොටසක්), 3 —දියපාර, 4 නිකවැහැරහේන්යාය, 4½ —වැව, 6 —කණ්ඩිය, 9½ හල් මිල්ලොල්ලයාය, 10½ හල් මිල්ලොල්ලයාය (මලආල දිගේ ඉතුරු කරපු බිම), 13 මලබය, නිරිඳුල්ල ඇල (හපි කොටසක්), 14 —දියපාර, 21 මලආල, 27 මිරිස්වැල් කවුළු, 28 මිරිස්වැල් කවුළු (මලආල දිගේ ඉතුරු කරපු බිම), 29 අලුකන්ද, ගැටහින්න, 30 කලහොටුවාව, 31 කලහොටුවාව (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම), 32 —කණ්ඩිය (අත්හැරපු වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිමෙන් අල්ලාගත් බිම), 34 කලහොටුවාව (වැවට වැඩිදුර අල්ලාගෙන ඇති බිම), 35 නිකවැහැර වැව (අත්හැරපු වැව සහ කණ්ඩිය), 37 මිල්ලහහහේන (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම), 38 මිල්ලහහහේන, 39 අලුකන්ද, දෙගල්ල, අඹගහමුලහින්න, අඹගහමුල තැන්න, ගැටහින්න, 40 දෙගල්ල ඇල, 43 මිල්ලහහමුලයාය, 43½ මිල්ලහහමුලයාය (මල ආල දිගේ ඉතුරු කරපු බිම), 52 මුලන්ඇල, 54 අඹගහමුලයාය (මුලන්ඇල දිගේ ඉතුරු කරපු බිම), 56 අඹගහමුලයාය. Total: 201 1 30



**ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන**

**1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අධික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අධික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කළුතර දිස්ත්‍රික්කේ රයිගම් කෝරළේ හල්තොට පිහිටි අ 4, රු 2, ප 1ක් පමණ ප්‍රමාණය ඇති පිලිබඳ උන්ද නමැති ඉඩම් කවරියට මායිම් —

උතුරට බිහිලිමි ආර් ජෝන්සන් සහ සහ තවත් අය අයිතිකම් කියන හකුරුගොදෙකිය කුඹුර. නැගෙනහිරට ඒ චාර්ල්ස් සහ තවත් අය අයිතිකම් කියන බටහලදෙකිය කුඹුර; දකුණට පී ඉණේරිස් පෙරේරා, ඇම් මිලිස්, ඇම් කණේලිස් පෙරේරා සහ තවත් අය අයිතිකම් කියන කොස්කන්දෙවත්ත, බස්නාහිරට වයි අලෝනිස් අප්පු සහ තවත් අය අයිතිකම් කියන පුවක්ගහ කුඹුර

සී. පී. ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය ටේ 56 එම් 195/ඇල් එම්/බී118

1956 මැයි 30 වැනි දින  
කොළඹ

**1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අධික 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

කළුතර දිස්ත්‍රික්කේ රයිගම් කෝරළේ අවුරුදු පිහිටි අ 1 රු 0 ප 2ක් පමණ ප්‍රමාණය ඇති කුරුදුවත්ත නමැති ඉඩම් කවරියට මායිම් —

උතුරට ඇස් ඇල් ඒ ලතිස් මහත්මයාගේ හාරකරයින් වශයෙන් කදිරියා සමිතිය මගින් අයිතිකම් කියන මෙම ඉඩමේ කොටසක්, නැගෙනහිරට ඇස් ඇල් සහඹුදින් අයිතිකම් කියන මෙම ඉඩමේ කොටසක්; දකුණට. විදුලම සිට ගල්කුණට යන මහ පාර, බස්නාහිරට කේ ඉස්මායිල් මරික්කාර් සහ තවත් අය අයිතිකම් කියන කුරුදුවත්ත ගොඩ කුඹුර

සී. පී. ද සිල්වා,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති,

අංකය ටේ 55 ඇල් 524 (එච්) ඇල් එම්/බී103

1956 මැයි 28 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් එම්/බී12

**1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

(1) කළුතර දිස්ත්‍රික්කේ රයිගම් කෝරළේ කොල මැදිරිය ගම් මුලාදැනි කොටසකගේ කිම්මන්කුඩාවේ පිහිටි අක්කර 15ක් පමණ ප්‍රමාණය ඇති මිල්ලනිය වතුයාගේ හල්ලරමුල්ල නමැති ඉඩමට මායිම් —

උතුරට කේ නෝමිස් පෙරේරා, ඇම් චාර්ලිස් පෙරේරා, බිහිලිමි ලිහිනිස් පෙරේරා, අඹුබක්කර් ලෙබ්බේ සහ තවත් අයට අයිති කුඹුර, නැගෙනහිරට පී තෝමස් පෙරේරා, කේ සයිනෝරිස් පෙරේරා සහ තවත් අයට අයිති හීනට්ටෙකිය, කනත්තොවත්ත, පවුච්චන නොහොත් දෙල්ගහවත්ත, දුවටගහවත්ත, දකුණට. ඇම් අඹුනේරිස් පෙරේරාගේ උරුමක්කාරයින්ට අයිති හීනට්ටෙකියකුඹුර, බස්නාහිරට කේ නෝමිස් පෙරේරාට සහ තවත් අයට අයිති මඩගොඩයාහිටි කුඹුර

2 කළුතර දිස්ත්‍රික්කේ රයිගම් කෝරළේ කොල මැදිරිය ගම් මුලාදැනි කොටසකගේ කිම්මන්කුඩාවේ පිහිටි අක්කර 2ක් පමණ ප්‍රමාණය ඇති මිල්ලනිය වතුයාගේ කනේවත්ත නමැති ඉඩමට මායිම් —

උතුරට ඇල් නෝමිස් පෙරේරාට සහ තවත් අයට අයිති දුවටගහ වත්ත සහ ඇම් ලුබ්ස් පෙරේරාට සහ තවත් අයට අයිති වනිග සුරිය වත්ත, නැගෙනහිරට වී පුන්සිස් රුදිරිඳු සහ තවත් අයට අයිති කෝන්ගහවත්ත සහ බිහිලිමි ජීවත්ගාමි සහ තවත් අයට අයිති වනිගසුරියවත්ත; දකුණට කේ. නෝමිස් පෙරේරාට, කේ ගොන්දේරිස් පෙරේරාට සහ කිම්මන්කුඩාවේ තවත්, අයට අයිති දෙල්ගහවත්ත, බස්නාහිරට: සිමසහිත පරම විඤ්ඤාර්ථ බොඩ සමාගමට, අයිති පවුච්චන නොහොත් දෙල්ගහවත්ත

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය ටේ 55 ඇල් 280 (එච්) ඇල් එම්/බී 12

1956 මාර්තු 12 වැනි දින  
කොළඹ

**1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති වරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි

බදුපු දිසාවේ වැල්ලවාය කෝරළේ වැල්ලවාය නගරයේ මෙහි පහත දක්වන මායිම් තුළ පිහිටි අංක 54,298 දරණ රජය විසින් නිකුත් කරන ලද පුද්ගලික සැලැස්මේ විස්තර වන අංක 562 ඒ දරණ බෙදීම් සැලැස්මේ අංක 4 දරණ බිම්කවරිය වශයෙන් දක්වන ප්‍රමාණයෙන් පර්චස් 20ක් පමණ විශාල වූ බිම් කොටසක් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට: වැල්ලවාය-මොණරගල පාර. බස්නාහිරට අංක 562 ඒ දරණ බෙදීම් සැලැස්මේ අංක 2 යහ 3 දරණ බිම්කවරි

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති.

අංකය ටේ 55 ඇල් ටේ 234/ඇල් බිහිලිමි 3909.

1956 පෙබරවාරි 25 වැනි දින  
කොළඹ

අංකය ඇල් එම්/ඒ 408

**1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත**

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින්, 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර—

අංකය ඇල් 4863

බස්නාහිර පළාතේ කලුතර දිස්ත්‍රික්කයේ කලුතර නොටමුනේ මදිනකන්ද ගමේ පිහිටි ඉඩමේ ලොට් නො 1 සහ 2 ඉල් ජ්ලානේ නො 1 4,003

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

කැබලි 1:

ඉඩමේ නම: පෙහිගෙවත්ත හා මයිනවත්ත නොහොත් කන්දේ වත්ත; විස්තරය: රටදෙල් ගස් 1 ක් ද බිලින් ගස් 1 ක් හා අවුරුදු 30 ක් වයස පොල් ගස් 2 ක් ද ඇති ඉඩම; අයිතිකම් කියත්තා නරම්බේ ඥානාමාස සඳ්වර, ශ්‍රී සුධර්මාරාමය, මදින කන්ද, පයංගල; ප්‍රමාණය: අ. 0, රූ. 1, ප. 38.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම්

කැබලි 2:

ඉඩමේ නම: පෙහිගෙවත්ත හා මයිනවත්ත නොහොත් කන්දේ වත්ත, විස්තරය: පොල් ගස් 13 ක් ද රටදෙල් ගස් 1 ක් ද බෙලි ගස් 1 ක් ද අවුරුදු 30 ක් වයස අඹගසක් ද අවුරුදු 5 ක් වයස පුවක් ගසක් ද කෙසෙල් පඳුරු 4 ක් ද ඇති ඉඩම; අයිතිකම් කියත්තා නරම්බේ ඥානාමාස සඳ්වර, ශ්‍රී සුධර්මාරාමය, මදින කන්ද පයංගල, ප්‍රමාණය: අ. 0, රූ. 1, ප. 174.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩමුල්ගම කොට්ඨාශයේ අඹගමුව කෝරළේ හෝමාඡීම් පිහිටි ආස්ලොන වත්තේ නො 110 දරණ අවසාන ග්‍රාමීය සැලැස්මේ පළමුවන අතිරේකයේ ලොට් නො. 185 වශයෙන් හැඳින්වෙන අක්කර 13, පාර්චස් 31 සහ නො 112 දරණ අවසාන ග්‍රාමීය සැලැස්මේ ලොට් නො 116 වශයෙන් හැඳින්වෙන අක්කර 27, රූ 2, පාර්චස් 8 අයිතිවාසිකම් කියන්නන් සීමාසහිත 'දී පී කෝපරේනන් සමාගම', ඒජන්තවරු — සීමාසහිත ගෝඩන් ප්‍රෙස් සහ සමාගම, කොළඹ

එකතුව අ. 0, රූ. 2, ප. 212.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 නොවැම්බර් 22 වැනි දින උදේ 9.30 කලුතර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 සැප්තැම්බර් මස 19 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 නොවැම්බර් 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලි ලකීන් දැනුම් දිය යුතුයි

තවද 1956 සැප්තැම්බර් මස 12 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම් දිය යුතුයි

ඊ. ඇම්. ඩී වික්‍රමසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා.

ඒ. පී මුර්ති,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා.

1956 ජූලි 31 වැනි දින  
කවිචේරිය, කලුතර.

1956 අගෝස්තු 4 වැනි දින  
කවිචේරිය, මහනුවර.

මගේ අංකය ඇල් එච්/බී 84

1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

අංකය: ඇල්. ජේ 404

7 වෙනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කෙරෙන නිවේදනයයි

පොදු කටයුත්තක් සඳහා—පානදුරේ ප්‍රසිඬ වැසිකිලියක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ටේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරණ ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම්.

හැඩගල්ලේ පිහිටි බිම්ක උපාසිකා සමිතියේ භාරකාරයන් වන ගුරුච්ඤාදේ හැඩගල්ලේ පදිංචි ජයසිංහ සිරිවර්ධන ඒබ්‍රහම් අප්පුහාමි සහ සමීරසිංහ දෙවන් මාරිත් අප්පුහාමි යන අය 116 වැනි අවසාන ගම් පිහුරයට අයත් 340 වැනි බිම් කවිචේරියේ අක්කර දෙකක බිම් ප්‍රමාණයක්, සිද්ධස්ථානය විශාල කිරීම සඳහා, බදු දෙන ලෙස ඉල්ලුම් කොට ඇති බැව් මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරනු ලැබේ.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර—

2 මේ සඳහා ඉඩම දීමට හැකිව තිබේ සෙසු කොන්දේසි ඇතුළුව, පහත දැක්වෙන කොන්දේසි වලටද යටත් කොට, ඉඩම බදු දීමට අදහස් කෙරේ —

මුල් ජ්ලානේ නො. 1 3,970 ගම—කළුතර දිස්ත්‍රික්කයේ දකුණු පව්විය

කැබලි 1:

ඉඩමේ නම: දෙඹගෙවත්ත වරිපනම් නො. 48 ඒ, ගුණනන්ද ජ්ලේස්; විස්තරය: පොල් ඉඩමෙන් කොටසක් (වැවිල්ලක් නැති) බදුමෙන් තනන ලද වැසිකිලියක්ද අඹංගුමේ; අයිතිකම් කියත්තා: කාරොලයින් ඊ. සල්ගාදු නෝනා මහත්මිය, 353, හයිස්ටරිට් පාණදුරේ; ප්‍රමාණය: අ. 0, රූ. 0, ප. 12.1.

(අ) බද්ද. වර්ෂයකට ගත 75 සි,

(ආ) බදු කාරයන් විසින් බද්ද පවත්ගත් දින සිට අවුරුදු 5 ක් ඇතුළත (සිද්ධස්ථානය විශාල කිරීම වස්) දන ශාලාවක්, සීමා ගෙයක් සහ පොකුණක්, කලුතර දිසාපති තුමාගේ සිත්ගත්තා පරිදි, මෙම ඉඩමෙහි සදා නිම කළ යුතුය,

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 සැප්තැම්බර් 26 වැනි දින පෙරවරු 10ට පානදුරේ ආදායම් පාලක නිලධාරීන්ගේ කාර්යාලයේ දී මා සම්මුඛ වීය යුතුයි

(ඇ) බදුකාරයන් විසින් මෙම ඉඩම, (ආ) කොටසෙහි දැක්වෙන පරිදි, සිද්ධස්ථානය විශාල කිරීමට විනා අත්කිසි කටයුත්තක් සඳහා පාවිච්චි නොකළ යුතුය,

තවද 1956 සැප්තැම්බර් මස 15 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් කෙකක් සහිතවූ ලියවිලි ලකීන් දැනුම් දිය යුතුයි

(ඈ) මෙකී ගොඩනැගිලි සාදා මාස 6 ක් ඇතුළත බදුකාරයන් විසින්, මහා භාරකාරතුමා විසින් අනුමත කරන ලද ඔප්පුවකින්, එම ගොඩනැගිලි සහ සතු කළ යුතුය එසේ කිරීමේදී භාරකාරයාට ගෝ විහාරස්ථානයේ පාලනය උසුලන විහාරාධිපති තුමාට හෝ මෙම ඉඩමෙහි බද්ද 99 වර්ෂයකට පවරනු ලැබේ.

ඊ. ඇම්. ඩී වික්‍රමසිංහ,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා.

බඩලිච්චි බඩලිච්චි ජේ මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

1956 ජූලි 31 වැනි දින  
කවිචේරිය, කළුතර.

1956 අගෝස්තු 10 වැනි දින  
කොළඹ.

අංකය : අල.පේ. 746.

අංකය . අල. පේ. 999.

**ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාරුවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කෙරෙන නිවේදනයයි**

**රජයේ ඉඩම් පිළිබඳ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි**

කේ.අල./වල.ගම පරම විඥනාර්ථ බෞද්ධ මිශ්‍ර පාඨශාලා ශෝඛ කැබිල්ල තැනීම සඳහා, කලුතර තොටුමුත් කලුතර දිස්ත්‍රික්කයේ ගම්මන්පිල පිහිටි 20,074 වැනි මූලික පිඹුරයේ අ 4, රු. 1, ප 36 ප්‍රමාණය ඇති 206 වන බිම් කට්ටිය සීමාසහිත කොළඹ පරම විඥනාර්ථ බෞද්ධ සමාගම විසින් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි.

රත්නපුර දිසාවේ කොලොන්න කෝරළේ මඩුවන්වෙල අංක පී. පී. ඒ 166 දරණ මූලික පිඹුරට අයත් 5 වෙනි කැබැල්ලෙන් අක්කරයක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක්, මවඩුන්වෙල ශ්‍රී සමිඳුබ, ජයන්ති විහාර සාධක සමිතියේ භාරකාරයින්වන මඩුවන්වෙල ඇම්. ඒ. සුවාරිස්, ඇම් ඒ කීටි මැණිකෝ සහ ජේ කේ සයිමන් යන මහත්වරු පන්සලක් හැදීම සඳහා බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් දැනුම්දෙමි.

2 ඉල්ලුම් කළ ඉඩම දීමට හැකිව තිබේ සෙසු කොන්දේසිත් ඇතුළුව, පහත සඳහන් කොන්දේසි වලටද යටත් කොට, මෙම ඉඩම බදු දීමට අදහස් කොට ඇත :—

2 අවශ්‍යතාවය සඳහා මේ ඉඩම් කැබැල්ල රජයේ සම්මත කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත දැක්වෙන කොන්දේසිවලට යටත් කොට බදුදීමට අදහස් කර ඇත —

- (අ) කාලය . අවුරුදු 99යි ;
- (ආ) බදු මුදල : වර්ෂයකට රුපියල් 11 25කි ;
- (ඇ) බදු ගත් අය විසින් බද්ද පැවරූ දිනයේ සිට අවුරුදු 5ක් ඇතුළත, කළුතර දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි පාඨශාලාවට අවශ්‍ය ශෝඛකැබිලි තනා නිමකළ යුතුය ;
- (ඈ) බදුගත් අය විසින් මෙම ඉඩම පාඨශාලාව තැනීමට විනා අන් කටයුත්තක් සඳහා පාවිච්චි නොකළ යුතුය

- (අ) බද්ද අවුරුද්දට රුපියල් 100යි.
- (ආ) රත්නපුර දිසාපති තුමාගේ සිත් ගන්නා පරිදි බදුකරුවන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ සිට අවුරුද්දක් ඇතුළත ඉඩමෙහි, විහාරය, ධර්මශාලාව, ලැගුණ්ගෙය, වැසිකිළිය ආදිය ශෝඛතැනිය යුතුයි.
- (ඇ) බදුකරුවන් විසින් ඉඩම පන්සලකට හැර වෙන ප්‍රයෝජනයක් සහදා නොගත යුතුයි
- (ඈ) බදුකරුවන් විසින් ඉහත සඳහන් සීමාසහිත සාද නිම කළා සිත් පසු 6 මාසයක් ඇතුළත එම සීමාසහිතය මහා භාරකාර තුමා විසින් අනුමත කරන බද්දටකින් සහ සතු කළ යුතුයි. එසේ කිරීමේදී ඉඩම මහා භාරකාර තුමාට හෝ විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ.

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළතදී, මීට විරුඛව භූගත හේතු ලියවිල්ලකින් මා වෙත ඉදිරිපත් නොකෙරේ නම්, ඉල්ලීම පරිදි බද්ද පවරනු ලැබේ.

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට භූගත හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් බද්ද දෙනු ලැබේ

බබ්ලිච්චි, බබ්ලිච්චි, ජේ. මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

බබ්ලිච්චි, බබ්ලිච්චි, ජේ. මැන්දිස්,  
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

1956 අගෝස්තු 10 වැනි දින  
කොළඹ

1956 අගෝස්තු මස 10 වැනි දින  
කොළඹ.

**பகுதி III—காணிகள்**

**காணி நிர்ணய முன்னறிக்கித்தலைக்குறித்த விளம்பரங்கள்**

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,111 (மாததனை)

இதனோடணை திருக்கும் அட்டவணைபற்றி விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (மே) மைகாசி மாதம் 28 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது

எம். எம். பிள்ளை,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் களின் இடது கைப்பக்க மேல் பூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ிட்டமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிட்டமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் களெவற்றிலேனும்முள்ள வழியுரித்து அக்காணிக் களுக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் சாணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசா ரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதி யைச் சேர்ந்த கந்தப்பல்ல கோணையிலுள்ள கொலம்பொத்த கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணிக் களென இக்காணித் துண்டுக ளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு ஹொம்பாவ கிராமத்தின் எல்லை, ஹொம்பாவ எல்லின் ஓர் பாகம் (ஹொம்பாவ கிராமத்தின் எல்லை) ஹொம்பாவ கிராமத்தின் எல்லை,

கிழக்கு கலெவெல் கிராமத்தின் எல்லை,

தெற்கு நனவெடியாவ கிராமத்தின் எல்லை, வண்டிப் பாதையின் ஓர் பாகம் (நனவெடியாவ கிராமத்தின் எல்லை), நனவெடியாவ கிராமத்தின் எல்லை, கெந்தக்கஹமுல்எல்லின் ஓர் பாகம் (நனவெடியாவ கிராமத்தின் எல்லை), நனவெடியாவ கிராமத்தின் எல்லை,

மேற்கு வடமேல் மாகாணத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் இல 336

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ ரு ப
1	கியத்தறையாவேயிலலாவ, ஹொன்பஹொறேயாய, (பெலிகமுலவ எலவுடன் சேமிப்பு)	5 3 6
2	ஷெ (ஷெ)	5 2 8
4	தியத்தறையாவெல்ல	0 3 11
5	தியத்தறையாவேயிலலாவ	0 2 29
6	வெஹெறகலஹினையாய	0 2 9
7	ஷெ	1 3 36
8	ஷெ	5 1 17
9	வெஹெறகலஹினை	1 0 27
10	ஷெ	1 3 12
11	ஷெ	2 3 18
12	ஷெ	6 3 6
13	பதகொலையாய	1 0 24
14	வெஹெறகலஹினை	2 0 32
15	ஷெ	1 0 11
16	வாகொல்லேயாய	2 1 39
17	வெஹெறகலஹினையாய	4 3 18
18	தியத்தறவெலயிலலாவ	0 1 12
19	— அடிப்பாதை	0 0 7
20	வாகொல்லேயாய	3 0 17
21	ஹொன்பஹொறேயாய	2 1 3

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
22	வாகொல்லேயாய	1 0 31
23	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 1 8
24	தோற்கொட்டுவ (ஷெ)	0 3 17
26	ஹொம்பாவேஎல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 1
27	பாட்காரயாவல் (அருவியுடன் சேமிப்பு)	1 3 23
30	பாட்காரயாவல், கல்கலையாய	12 3 26
31	ஹொம்பாவேவத்த, கல்கலையாய	5 3 6
32	கல்கலையாய (அருவியுடன் சேமிப்பு)	2 2 19
33	தம்பகஹமடயாய (அருவியுடன் சேமிப்பு)	0 3 36
34	ஷெ	2 1 12
35	ஷெ	2 2 19
36	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	1 0 28
37	தம்பகஹமடயாய (அருவியுடன் சேமிப்பு)	0 2 26
38	மலஎல் (அருவி) (வறறிய)	0 1 6
39	தம்பகஹமடயாய	2 2 37
40	ஹொம்பாவேஎல் (அருவி) (அரைவாசி விசாலம்)	1 2 6
41	— அருவி (வறறிய)	0 0 17
42	தம்பகஹமடயாய (அருவியுடன் சேமிப்பு)	0 2 30
43	ஷெ (ஷெ)	10 3 39
44	ஷெ	1 1 35
45	ஷெ	3 1 0
46	ஷெ	3 2 37
47	ஷெ	4 2 34
48	ஷெ	1 0 4
49	ஷெ	2 0 11
50	— வண்டிப் பாதை	2 3 22 4
51	தம்பகஹமடயாய	2 0 32
52	ஷெ	2 2 27
53	ஷெ, தம்பகஹமடேவக்த	5 2 16
54	கல்கலையாய	1 0 5
55	ஷெ	3 3 31
56	ஷெ	0 3 24
57	ஷெ	5 3 16
59	— அருவி (வறறிய)	0 3 17
60	பெலிகமுலவேஎல் (அருவி)	3 3 30
62	வாகொல்லேயாய அலலு தோற்கொட்டுவ	17 2 11
62½	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 0 14
63	— வண்டிப் பாதை	0 1 17
64	வாகொல்லேயாய	7 2 8
65	ஷெ	1 2 34
66	கொலம்பொத்தமூகலான, பதகொலையாய	0 0 25
67	ஷெ	2 2 38
68	வாகொல்லேயாய	0 1 5
69	ஷெ	2 0 35
70	கீற்கஹமுலயாய	1 3 13
71	கீற்கஹமுலயாய	0 3 39
72	கஹமேயாய	2 1 13
73	கீற்கஹமுலயாய	0 1 21
74	குடாகலமூகலான	1 3 16
75	கஹமேயாய	1 1 19
76	ஷெ	1 2 12
77	கீற்கஹமுலயாய	1 3 22
78	வாகொல்லேயாய	2 1 26
79	ஷெ	2 2 7
80	ஷெ	1 0 16
81	ஷெ	1 1 24
82	ஷெ	1 1 12
83	கட்டுகனத்தே	3 3 27
84	ஷெ	1 1 16
85	— வண்டிப் பாதை (அரைவாசி விசாலம்)	0 0 13
86	கட்டுகனத்தே	2 1 8
87	ஷெ	2 3 20
88	திப்பட்டுகலஹினை, கஹமேயாய	9 0 12
89	கஹமேயாய (அருவியுடன் சேமிப்பு)	1 3 8
90	கட்டுகனத்தே	0 1 20
91	வாகொல்லேயாய	1 3 25
92	ஷெ	0 1 26
93	ஷெ	0 3 26
94	ஷெ	0 2 29
95	ஷெ	0 3 6
96	ஷெ	1 3 24
97	ஷெ	1 2 28
101	நிக்கொட்டுவ (அருவியுடன் சேமிப்பு)	0 1 0
102	கட்டுபிலேயாய (ஷெ)	0 3 39
103	ஷெ	1 2 28

காணித துண்டு	காணியின பெயர்	விசாலம் ஏ. ரூ. ப	காணித துண்டு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப
104	நீக்கொடருவ	0 1 20	180	கட்டுபிலேயாய	2 1 8
105	ஷே	3 3 10	182	ஷே	1 1 15
106	கலகையாய	1 1 20	183	ஷே	0 3 11
107	ஷே	0 3 7	184	வெலிகடயாய	2 0 30
108	ஷே	1 2 21	185	ஷே	1 1 7
109	ஷே	3 3 11	186	ஷே	7 2 7
110	தம்பகஹமடயாய	5 1 36	187	— வண்டிப்பாதை	1 0 30
111	ஷே	0 1 13	188	தம்பகஹமடயாய	3 2 5
112	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 3 3	189	ஷே (போகும் வழிகாண சேமிப்பு)	0 0 8
113	ஷே ( )	0 2 18	190	ஷே	3 3 32
113½	ஷே ( )	0 2 24	191	ஷே (கிணறுக்கான சேமிப்பு)	0 0 19
114	ஷே ( )	1 0 29	192	ஷே	0 2 24
115	ஷே	0 0 20		மொத்தம்	466 0 34 4
116	ஷே	0 2 23			
117	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 0 16			
118	ஷே ( )	2 0 0			
119	ஷே	4 0 16			
120	ஷே (ரேட்டுக்கான சேமிப்பு)	0 0 10			
121	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 1 5			
122	தம்பகஹமடயாய	3 2 31			
123	ஷே	2 2 25			
124	ஷே	1 1 6			
125	ஷே	2 0 10			
126	ஷே	3 2 5			
127	ஷே	4 1 32			
128	புலுகொலேமுகலான (அருவியுடன் சேமிப்பு)	2 1 10			
129	ஷே ( )	10 2 11			
130	ஷே	53 0 27			
131	ஷே	12 1 11			
132	தம்பகஹமடயாய	2 1 38			
133	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 1 3			
134	ஷே	3 2 5			
135	ஷே (அருவியுடன் சேமிப்பு)	2 0 27			
136	கெந்தகஹமுலள்ள (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 33			
137	தம்பகஹமடயாய (அருவியுடன் சேமிப்பு)	3 0 13			
138	ஷே	2 0 34			
139	ஷே (அருவியுடன் சேமிப்பு)	2 0 34			
140	ஷே (ரேட்டுக்கான சேமிப்பு)	0 0 11			
141	ஷே	0 0 27			
142	ஷே (அருவியுடன் சேமிப்பு)	3 1 34			
143	வெலிகடயாய ( )	1 3 5			
144	தம்பகஹமடயாய	0 2 36			
144½	ஷே	0 1 9			
145	வெலிகடயாய	0 2 15			
146	ஷே	9 2 18			
147	ஷே (அருவியுடன் சேமிப்பு)	2 0 10			
148	— அருவி (வற்றிய)	0 2 2			
149	வெலிகடயாய (அருவியுடன் சேமிப்பு)	1 0 36			
150	— கிராம சங்க ரேட்டு	2 1 36			
151	கட்டுபிலேயாய (அருவியுடன் சேமிப்பு)	1 0 14			
152	ஷே ( )	0 1 37			
153	ஷே	0 0 36			
154	ஷே	0 3 2			
155	ஷே	1 1 37			
156	ஷே	1 0 13			
157	ஷே	1 3 39			
158	வெலிகடயாய	0 3 33			
159	ஷே	1 0 1			
160	ஷே	1 3 22			
161	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 1 16			
162	ஷே ( )	0 2 5			
163	ஷே ( )	0 3 19			
164	ஷே	1 1 21			
165	ஷே	2 1 7			
166	தம்பகஹமடயாய	4 0 22			
167	ஷே (அருவியுடன் சேமிப்பு)	2 2 13			
168	கெந்தகஹமுலள்ள அருவி (அருவி)	2 1 23			
169	தம்பகஹமடயாய (அருவியுடன் சேமிப்பு)	2 3 27			
170	ஷே	4 1 4			
171	ஷே	3 3 20			
172	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 0 24			
173	ஷே ( )	0 1 3			
174	வெலிகடயாய ( )	0 0 20			
175	ஷே ( )	0 1 38			
176	ஷே	5 0 13			
177	கட்டுபிலேயாய	0 3 17			
179	ஷே	0 2 4			

(மாததனை, நி. உ. 22—1956)

காணியுரிமை நிர்ணய சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,112 (மாததனை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையிற் லிவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சேராதகேகேகேகே தமக்கு உரித்துண்டென்று 1956 ம லு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்த முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத் தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம லு (மே) வைகாசி மாதம் 28 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

எம். எம் பிள்ளை,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காதித உறைகள்ள இடது கைப்பக்க மேல் ஸூலியில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விவககமாகவும் எழுதவும்

குறிப்பு—(1) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான கிராம கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள (சாயேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(2) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக் குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(3) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதி யைச்சேர்ந்த கந்தபல்ல கோறளையிலுள்ள கடுவெல கிராமத்தில் இருக்கும் கீழ்க் காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுக ளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு தெம்பவட்டவன கிராமத்தின் எல்லை, கலுக்கல் ஓயவின ஓர் பாகம் (தெம்பவட்டவன கிராமத்தின் எல்லை) தமுனுமுலல் கிராமத் தின் எல்லை.

கீழ்க்கு புவகபிட்டிய கிராமத்தின் எல்லை, வாயக்கால் (புவகபிட்டிய கிராமத்தின் எல்லை), புவகபிட்டிய கிராமத்தின் எல்லை, வானளலியின ஓர் பாகம் (புவகபிட்டிய கிராமத்தின் எல்லை), புவகபிட்டிய கிராமத்தின் எல்லை, அக்கரன எலயின ஓர் பாகம் (நாபடகஹவத்த கிராமத்தின் எல்லை), நாபடகஹவத்தயினதும் தம்பகொல்லியினதும் கிராமங்களின் எல்லைகள்.

தெற்கு கலுக்கல் எலயின ஓர் பாகம் (பம்பாவ கிராமத்தின் எல்லை), ஹத்தமுனே கிராமத்தின் எல்லை, ஹத்தமுனேயிலிருந்து புவகபிட்டிய வரை செல்லும் பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டின் ஓர் பாகம் (ஹத்தமுனே கிராமத்தின் எல்லை), ஹத்தமுனே கிராமத்தின் எல்லை, கலுக்கல் எலயின ஓர் பாகம் (ஹத்தமுனே கிராமத்தின் எல்லை), கலுக்கல் எலயின ஓர் பாகம் (பம்பாவ கிராமத்தின் எல்லை), பம்பாவ கிராமத்தின் எல்லை, பெலிகழுவயிலிருந்து பம்பாவ வரை செல்லும் பிரசித்த வேலைக்

கந்தோர் ரோட்டின் ஓர் பாகம் (பம்பாவ கிராமத்தின் எல்லை), பம்பாவ கிராமத்தின் எல்லை, அம்பகஹமுலஎஸ் (பம்பாவ கிராமத்தின் எல்லை), பம்பாவ கிராமத்தின் எல்லை, அம்பகஹமுலஎஸ் (பம்பாவ கிராமத்தின் எல்லை),

காணித துண்டு காணியின் பெயர் விசாலம் எ று ப

மேற்கு : பெலிகமுடியினதும் நனவெடியுவாயினதும் கொஸ்பொத்த யினதும் நெற்மப்பாவயினதும் கிராமங்களின் எல்லைகள்

இலங்கை யளவை கிராமப்படம் இல 346

காணித துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ று ப
3	பத்கொல்கொல்லை, தண்டுக்கொலபதயாய,பட்டிவெல் மூகலான	68 0 18
4	பத்கொல்கொலை	6 3 09
5	ஷே	1 3 21
6	பத்கொல்கொலை (ஸ்பபுதிய எலவுடன் சேமிப்பு)	15 1 13
7	பத்கொல்கொலை, பட்டிவெலஹீனன (ஸ்பபுதிய எலவுடன் சேமிப்பு)	1 1 26
8	ஸ்பபுதிய எல் (அருவி)	1 0 6
9	பத்கொல்கொலை	2 1 26
10	ஷே	88 3 10
11	ஷே	5 3 30
12	ஷே, பட்டிவெலஹீனன	45 0 28
13	ஷே, கெட்டகலகஹமுலயாய, வெலன்கொலையாய (மூகலானேஎலவுடன் கொங்காவெல் எலவுடன் சேமிப்பு)	14 0 15
14	பத்கொல்கொலை	0 1 8
15	மூகலானஎல் (அருவி)	0 3 28
16	கொங்காவெல் (மூகலானே எலவுடன் சேமிப்பு)	1 1 16
17	பத்கொல்கொலை ( ஷே )	2 3 7
18	கொங்காவெல் (கொங்காவெல் எலவுடன் சேமிப்பு)	5 2 37
19	கொங்காவெல்எல், கஹுஎல் (அருவிகள்)	3 2 32
20	கொங்காவெல்	3 1 18
21	கொங்காவெல் (வாயக்காஹுடன் சேமிப்பு)	0 0 22
22	— நீர்ப்பாசன வாயக்காஹு	0 1 10
22½	யிலல்கொலை அல்லது பத்கொல்கொலை (நீர்ப்பாசன வாயக்காஹுடன் சேமிப்பு)	0 2 29
23	யிலல்கொலை அல்லது பத்கொல்கொலை	13 2 17
24	கொங்காவெல்	1 1 6
25	ஷே	1 3 10
26	ஷே	0 3 10
27	ஷே (மூகலானே எலவுடன் சேமிப்பு)	0 1 10
28	பத்கொல்கொலை	6 0 19
29	ஷே (மூகலானே எலவுடன் சேமிப்பு)	2 2 17
30	பத்கொல்கொலையாய ( ஷே )	0 3 33
32	பத்கொல்கொலையாய	2 0 34
33	பத்கொல்கொலையாய	1 2 15
34	ஷே (மூகலானே எலவுடன் சேமிப்பு)	0 0 31
35	ஷே ( ஷே )	0 3 3
36	ஷே	1 2 3
37	ஷே (ரோட்டுக்கான சேமிப்பு)	3 2 18
38	பத்கொல்கொலையாய (ரோட்டுக்கான சேமிப்பு)	2 1 24
39	பத்கொலையாய	2 1 16
40	பத்கொல்கொலையாய	2 3 18
40½	ஷே (ஸ்பபுதிய எலவுடன் சேமிப்பு)	1 1 2
41	ஷே	2 0 38
42	ஷே	1 3 21
43	ஷே	7 0 16
44	ஷே	5 3 33
45	ஷே	2 0 25
46	ஷே	1 2 0
47	ஷே	2 3 25
48	ஷே	1 1 0
49	ஷே (ரோட்டுக்கான சேமிப்பு)	0 3 15
50	ஷே	1 3 25
50½	ஷே	2 1 20
51	ஷே	1 1 37
52	ஷே	2 2 17
53	ஷே	1 3 16
54	ஷே	2 0 31
55	பத்கொல்கொலையாய	1 3 21
56	ஷே	2 2 18
57	ஷே	2 1 9
57½	ஷே (பத்கொல்கொலை எலவுடன் சேமிப்பு)	0 0 19
58	ஷே	1 2 30
59	ஷே	1 3 1
59½	ஷே (பத்கொல்கொலை எலவுடன் சேமிப்பு)	0 0 37
60	பத்கொல்கொலை ( ஷே )	1 0 13
61	பத்கொல்கொலையாய (பத்கொல்கொலை எல்வுடன் சேமிப்பு),	0 3 6
62	ஷே	1 2 27
62½	ஷே (பத்கொல்கொலை எலவுடன் சேமிப்பு)	0 0 29
63	ஷே	0 3 7

64	பத்கொல்கொலையாய (பத்கொல்கொலை எல்வுடன் சேமிப்பு)	1 1 11
65	ஷே	2 0 1
66	ஷே	2 1 13
67	ஷே	2 1 18
68	ஷே	2 3 27
69	ஷே	4 1 35
70	ஷே	3 3 0
71	பத்கொல்கொலை	2 3 31
71½	ஷே (கஹு எலவுடன் பத்கொல்கொலை எலவுடன் சேமிப்பு)	1 3 32
72	பத்கொல்கொலையாய (பத்கொல்கொலை எல்வுடன் சேமிப்பு)	2 1 14
72½	பத்கொல்கொலை (கொங்காவெல் எலவுடன் கஹு எலவுடன் சேமிப்பு)	4 2 34
73	கஹுஎல் (அருவி) (அரைவாசி விசாலம்)	1 0 18
74	கப்பிட்டிய அல்லது பத்கொல்கொலை (கஹுஎல்வுடன் பத்கொல்கொலை எலவுடன் சேமிப்பு)	3 1 35
75	பத்கொல்கொலையாய	0 2 19
76	ஷே	0 3 6
77	பத்கொல்கொலையாய அல்லது கப்பிட்டிய	4 0 25
78	கப்பிட்டிய	3 1 2
79	கப்பிட்டிய (பத்கொல்கொலை எலவுடன் சேமிப்பு)	0 3 39
80	பத்கொல்கொலைஎல் (அருவி)	1 3 6
81	கப்பிட்டிய	1 2 17
82	கப்பிட்டிய	2 1 31
83	ஷே	2 0 5
84	ஷே (பத்கொல்கொலை எலவுடன் சேமிப்பு)	3 2 8
85	பத்கொல்கொலையாய	1 2 28
86	பத்கொல்கொலை	30 2 21
87	ஷே	1 3 11
88	ஷே	0 3 9
89	பத்கொல்கொலையாய (ரோட்டுக்கான சேமிப்பு)	9 0 20
90	கப்பிட்டிய	3 2 30
91	ஷே	1 3 39
92	ஷே	1 3 35
93	ஷே	2 1 1
94	ஷே	1 3 39
95	ஷே	1 1 25
96	ஷே	1 3 21
97	ஷே	1 2 26
98	ஷே	2 1 29
99	பத்கொல்கொலையாய	0 2 6
100	பத்கொல்கொலையாய	0 1 15
101	பத்கொல்கொலையாய	0 3 38
102	ஷே	2 0 0
103	ஷே	2 2 5
104	பத்கொல்கொலையாய	0 3 26
106	ஷே (கஹுஎலவுடன் சேமிப்பு)	1 1 32
107	பத்கொல்கொலையாய (கஹுஎலவுடன் சேமிப்பு)	1 1 10
109	ஷே	0 3 37
110	ஷே (கஹுஎலவுடன் சேமிப்பு)	0 3 26
111	ஷே	0 2 24
112	ஷே	1 1 0
113	ஷே அல்லது கப்பிட்டிய	5 3 33
114	கப்பிட்டிய	0 3 20
115	ஷே	1 0 35
116	ஷே	2 0 8
117	ஷே	1 3 5
118	ஷே (ரோட்டுக்கான சேமிப்பு)	2 2 12
119	ஷே	3 3 16
120	ஷே	1 3 26
121	ஷே	1 0 15
122	ஷே	1 3 24
123	ஷே	1 3 21
124	ஷே	1 2 5
125	ஷே	2 0 3
126	ஷே	2 1 30
127	ஷே	2 0 14
128	ஷே	2 0 36
129	பத்கொல்கொலையாய	5 1 13
130	ஷே	2 1 8
131	— பிரசித்த வேலைக கந்தோர் ரோட்டு	1 1 28
132	பம்பாளஎல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 2 10
134	— அருவி	0 0 4
135	— அணைக்கட்டு	0 0 33
136	— ஷே	0 0 28
137	— ஷே	0 0 18
139	தியக்கபனஎல் (அருவி)	0 1 37

காணித் துணை.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.	காணித் துணை.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
141	பதகொலகொல்லைய	2 2 7	225	ஷெ .. ..	0 1 33
142	ஷெ .. ..	12 1 21	226	— கற்பாறை .. ..	0 1 12
143	பதகொலகொல்லைய	1 0 22	227	வஹு-கேலந்த .. ..	0 1 4
144	கபிடடியேறேன	1 2 9	228	ஷெ .. ..	1 2 3
145	ஷெ .. ..	1 2 23	229	இஹலகொலொனகொல்ல	0 3 11
146	ஷெ .. ..	1 1 9	230	ஷெ .. ..	0 2 26
147	ஷெ .. ..	0 3 14	231	ஷெ .. ..	2 1 25
148	ஷெ .. ..	0 3 14	232	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 0 30
149	ஷெ .. ..	1 1 29	233	ஷெ (ஷெ .. ..)	0 0 27
150	ஷெ .. ..	1 2 35	235	ஷெ .. ..	2 3 26
151	ஷெ .. ..	1 1 0	236	இஹலகொலொனகொல்ல (அருவியுடன் சேமிப்பு)	0 1 4
152	ஷெ .. ..	1 1 9	237	ஷெ (ஷெ .. ..)	0 0 30
153	ஷெ .. ..	1 1 11	238	ஷெ .. ..	1 1 36
154	ஷெ .. ..	1 1 16	239	ஷெ .. ..	2 2 33
155	ஷெ .. ..	1 0 39	240	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 0 33
156	ஷெ .. ..	1 2 12	241	கொலொனகொல்லினை (ஷெ .. ..)	8 0 27
157	ஷெ (ரேட்டக்கான சேமிப்பு)	3 2 6	242	— பிரசித்த வேலைக கந்தோர் ரேட்ட	4 1 2
158	ஷெ .. ..	1 2 30	243	கொலொனகொல்ல	0 2 25
159	ஷெ .. ..	9 1 15	244	ஷெ .. ..	2 2 21
159½	ஷெ .. ..	4 2 22	246	— அடிப்பாதை .. ..	0 0 11
160	ஷெ .. ..	4 0 31	247	கொலொனகொல்ல	0 3 16
161	ஷெ (ரேட்டக்கான சேமிப்பு)	0 2 10	248	ஷெ (வாய்க்காலுக்கான சேமிப்பு)	0 2 0
162	ஷெ .. (ரேட்டகூடன சேமிப்பு)	0 0 17	249	வானளவ (வாய்க்கால்)	0 0 19
163	— கனசபாவ ரேட்ட	.. 1 2- 5	250	கொலொனகொல்ல	2 0 16
164	கபிடடிய (எலவுடன் சேமிப்பு)	.. 3 3 32	251	ஷெ .. ..	4 1 6
164½	— அருவி .. ..	.. 0 0 17	252	— அடிப்பாதை .. ..	0 0 5
165	கபிடடியேறேன .. ..	.. 2 0 25	253	கொலொனகொல்ல	2 0 11
166	ஷெ .. ..	.. 1 1 38	254	ஷெ .. ..	4 2 1
167	ஷெ .. ..	.. 2 0 7	255	பதலகொட்டுவெவ (குளமும் அணைக்கடும்)	10 3 38
168	ஷெ .. ..	.. 2 1 19	256	பதலகொட்டுவேறேன .. ..	2 1 6
169	ஷெ .. ..	.. 2 2 22	257	ஷெ (வாய்க்காலுடன் சேமிப்பு)	0 0 28
170	ஷெ .. ..	.. 3 0 8	258	— வாய்க்கால் .. ..	0 0 6
171	ஷெ .. ..	.. 2 2 10	260	கொலொனகொல்ல (அணைக்கட்டுக்கும் கிணறுக்கு மான சேமிப்பு) .. ..	0 0 36
172	ஷெ (ரேட்டகூடன சேமிப்பு)	0 1 18	261	— சாந்துகிணறு .. ..	0 0 1
173	— பிரசித்த வேலைககந்தோர் ரேட்ட (அரைவாசி விசாலம்) .. ..	.. 0 2 4	262	கொலொனகொல்ல .. ..	6 1 18
174	— ஷெ .. ..	.. 2 1 31	263	— அடிப்பாதை .. ..	0 0 2
174½	கனத்தன .. ..	.. 0 0 13	264	கொளடறவாலகொட்டுவ .. ..	3 2 19
175	ஷெ .. ..	.. 0 2 23	265	சேறுகொடமஹவெவ, சேறுகொடகூடாவுவ (குள மும் அணைக்கடும்)	13 0 36
176	ஷெ .. ..	.. 0 3 29	266	கலஹகெலே .. ..	0 1 5
177	ஷெ (அம்பகஹமுல் எலவுடன் சேமிப்பு)	.. 2 0 20	267	கலஹகெலே (வாய்க்காலுடன் சேமிப்பு)	0 0 3
178	ஷெ .. ..	.. 2 3 12	268	ஷெ (ஷெ .. ..)	0 0 4
179	ஷெ .. ..	.. 6 3 14	269	வானளவ (வாய்க்கால்) (அரைவாசி விசாலம்) ..	0 0 13
180	ஷெ .. ..	.. 1 1 31	271	கலஹகெலேறேன .. ..	2 0 2
180½	பஹுவாகாபடியாய அலலது கனத்தனறேன	1 2 36	272	ஹொளடறவாலகொட்டுவ .. ..	5 3 28
181	கனத்தன .. ..	.. 2 2 16	273	ஷெ .. ..	0 2 15
182	கனத்தன .. ..	.. 6 3 19	274	ஷெ .. ..	0 3 24
183	ஷெ .. ..	.. 0 3 35	275	ஷெ (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 20
184	ஷெ .. ..	.. 2 3 35	275½	ஷெ (ஷெ .. ..)	0 2 22
186	ஷெ .. ..	.. 0 0 31	276	ஷெ .. ..	0 1 5
187	ஷெ .. ..	.. 1 1 0	277	ஹொளடறவாலகொட்டுவெவ (குளமும் அணைக் கடும்) .. ..	2 0 23
188	ஷெ .. ..	.. 2 2 28	278	ஹொளடறவாலகொட்டுவ .. ..	0 1 27
189	ஷெ .. ..	.. 2 1 3	281	ஹொறவளவ (வாய்க்கால்) .. ..	0 0 3
190	ஷெ .. ..	.. 2 1 16	292	— பிரசித்த வேலைக கந்தோர் பிரதான ரேட்ட	0 1 34 2
191	ஷெ .. ..	.. 1 0 39	300	மல்தொல (அருவி) (வறறிய) .. ..	0 0 9
192	ஷெ .. ..	.. 2 2 15	302	றுக்கத்தனகஹமுல்யாயேகுமபுற	6 0 30
193	ஷெ .. ..	.. 9 0 13	303	தனடியாய .. ..	5 1 18
194	ஷெ (அம்பகஹமுல்எலவுடன் சேமிப்பு)	.. 3 1 4	304	தனடியாயேவத்த .. ..	0 3 37
195	ஷெ .. ..	.. 0 2 18	305	ஷெ .. ..	1 0 36
197	கஹுலளவ (அருவி) .. ..	.. 3 2 22	306	ஷெ .. ..	0 3 16
197½	ஷெ (ஷெ .. ..) (அரைவாசி விசாலம்)	.. 0 0 16	309	— கிராமச சங்க ரேட்ட	1 2 20
199	மீகஹமுலகொட்டுவ (அருவியுடன் சேமிப்பு)	.. 0 1 28	310	கலஹகெலேவெவ (குளமும் அணைக்கடும்)	16 1 8
206½	— நீர்ப்பாசனவாய்க்கால் .. ..	.. 0 0 34	311	— ஹொறவளவ .. ..	0 0 1
207	— அடிப்பாதை .. ..	.. 0 0 3	312	— பிரசித்த வேலைக கந்தோர் பிரதான ரேட்ட	2 2 13
208	கலெவெலவத்த (பாதைக்கான சேமிப்பு)	0 0 5	314	கலஹகெலேறேன (அணைக்கட்டுடனும் வான ளவ வுடனும் சேமிப்பு) .. ..	0 2 20
208½	ஷெ (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 28	315	— வானளவ (அரைவாசி விசாலம்) .. ..	0 0 7
210	வத்தேதறயகலாகேவத்த, பங்கலாவேவத்த ..	.. 0 0 13	317	— ஹொறவளவ .. ..	0 0 19
211	ஷெ .. ..	.. 0 0 31 4	319	அத்தபெநற்குமபுற .. ..	0 0 5
212	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 2 22	320	அகரணளவ (அருவி) (அரைவாசி விசாலம்)	0 1 21
212½	— அடிப்பாதை .. ..	.. 0 0 4	321½	தனடியாயேறேன (அருவியுடன் சேமிப்பு)	0 3 25
213	வத்தேதறயலாய்வத்தே .. ..	.. 0 2 9	322	தனடியாய (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 33
214	— பிரசித்த வேலைக கந்தோர் ரேட்ட (அரைவாசி விசாலம்) .. ..	.. 0 1 20	323	தனடியாயேவத்த .. ..	1 0 18
215	— பிரசித்த வேலைககந்தோர் ரேட்ட .. ..	.. 0 6-17	324	— குளமும் அணைக்கடும் .. ..	1 1 39
220	கொட்டுவெவ (அருவியுடன் சேமிப்பு)	0 1 9			
221	ஷெ (ஷெ .. ..)	.. 0 1 24			
222	வஹு-கேலந்த (ஷெ .. ..)	.. 1 2 31			
223	ஷெ .. ..	.. 8 0 17			
224	ஷெ .. ..	.. 2 1 10			

காணித துணடு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
325	தனடியாய	2 2 18
326	ஷே (வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 31
326½	தனடியாயேவத்த (ஷே)	0 0 10
326¾	ஷே (ஷே)	0 0 35
327	தனடியாய (ஷே)	0 0 16
328	ஷே ..	0 3 7
329	தனடியாயேவத்த	1 0 9
330	தனடியாயேவத்த	0 2 35
331	தனடியாயேவத்த	2 0 27
332	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 1 20
333	— நீர்ப்பாசன வாயக்கால	0 0 23
334	தனடியாயேவத்த	0 1 19
335	ஷே (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 32
336	ஷே ..	0 2 7
337	— நீர்க்குழி	0 1 0
338	தனடியாயேவத்த	1 1 8
339	தனடியாய ..	34 3 33
340	தனடியாயேவத்த	0 1 28
341	ஷே ..	0 1 20
342	ஷே ..	0 3 35
343	தனடியாயேவத்த	1 0 38
344	ஷே (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 1
345	தனடியாய (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 2 20
346	ஷே (வாயக்காலுடன் சேமிப்பு)	0 2 32
347	— நீர்ப்பாசன வாயக்கால ..	0 1 10
348	தனடியாய (வாயக்காலுடன் சேமிப்பு)	1 1 17
349	ஷே ..	5 1 39
349½	ஷே ..	0 0 12
350	சியம்பலக்கறமுல்களத்த	0 2 24
351	ஷே ..	1 0 22
352	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 2 15
354	— அணைக்கட்டு ..	0 0 17
355	சியம்பலக்கறமுல்களத்த (அருவியுடன் சேமிப்பு)	0 1 27
356	ஷே (ஷே)	1 0 35
357	ஷே ..	1 3 26
358	ஷே (நீர்ப்பாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 1 5
359	ஷே ..	0 2 21
360	சியம்பலக்கறமுல்களத்த (நீர்ப்பாசன வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 18
361	ஷே ..	3 1 27
362	தனடியாய (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 15
363	சினஹாராயாவெவ (குளமும் அணைக்கட்டும்)	6 2 26
364	தனடியாயேவத்த ..	0 1 22
365	ஷே ..	0 1 0
366	ஷே ..	1 0 15
367	ஷே ..	3 2 4
368	தனடியாயேவத்த	0 2 6
369	தனடியாயேவத்த ..	2 3 2
370	ஷே ..	1 0 18
371	தனடியாயேவத்த ..	16 0 20
372	சியம்பலக்கறமுல்களத்த (அருவியுடன் சேமிப்பு)	1 1 24
375	அமுனையாய ..	1 3 0
376	ஷே (அருவியுடன் சேமிப்பு)	2 2 11
377	கல்களெல (அருவி) (அரைவாசி விசாலம்)	1 2 27
378	அமுனையாய (அருவியுடன் சேமிப்பு)	1 0 27
379	ஷே ..	6 1 4
380	ஷே ..	0 0 34
381	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 3 17

மொத்தம் . 960 3 20.6

(மாததனை, நி. உ. 23—1956)

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 3,113 (மாததனை)

இதிலுள்ள திருக்கும் அட்டவணியிற் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோதனைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிடவருக்கு\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 28 ந் தேதியிலன்று கொழும்பி ஆளள காணியுரிமை நிர்ணயப் பகுதிக்கு\* கந்தோறிற் கொடுக்கப்பட்டது.

எம். எம். பிள்ளை,  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தர் ரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் ளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் கரணிக் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

**அட்டவணை**

மத்திய மாகாணம், மாத்தளை டிஸ்திரிக், வடக்கு மாத்தளைப் பகுதியைச்சேர்ந்த கந்தபல்ல கோறளியிலுள்ள பம்பறகட்டுப்பொத்த கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.

வடக்கு : கந்தேமொறகொல்ல கிராமத்தின் எல்லை, கந்தேமொற கொல்லயிலிருந்து கலேவெலவரை செல்லும் கிராமச் சங்க ரேட்டின் ஓர் பாகம் (கந்தேமொறகொல்ல கிராமத்தின் எல்லை), கந்தேமொற கொல்ல கிராமத்தின் எல்லை, கந்தேமொறகொல்லயிலிருந்து கலேவெலவரை செல்லும் பிரசித்த வேலைக்கந்தோ ரேட்டின் ஓர் பாகம் (கந்தேமொறகொல்ல கிராமத்தின் எல்லை), கந்தேமொறகொல்ல கிராமத்தின் எல்லை.

கிழக்கு பெலியகந்தயினதும் சியம்பலாவெவயினதும் கிராமங்களின் எல்லைகள்

தெற்கு : தமுனுமுல் கிராமத்தின் எல்லை, கொடேவலெல, தமுனு முல்லயினதும் படடிவெலயினதும் மானூலிந்தயினதும் கிராமங்களின் எல்லைகள்.

மேற்கு : மானூலிந்த கிராமத்தின் எல்லை.

இவ்வகையளவை கிராமப்படம் இல 351

காணித் துணடு	காணியின் பெயர்.	விசாலம் ஏ. மு. ப.
2	சியம்பலக்கறமுல்களத்த (ரேட்டின் சேமிப்பு)	0 0 13
3	பிரசித்த வேலைக்கந்தோ ரேட்டி (அரைவாசி விசாலம்)	0 0 7
4	சியம்பலக்கறமுல்களத்த	1 0 17
5	வானளவு (வாயக்கால)	0 0 6
6	— அடிப்பாதை	0 0 3
7	சியம்பலக்கறமுல்களத்த, அம்பலங்கொடெல்ல ..	2 1 5
8	பம்பறகட்டுப்பொத்தவெவ (குளமும் அணைக்கட்டுமும்)	11 2 15
9	— அடிப்பாதை	0 0 7
10	ஹொறவ எல் (வாயக்கால)	0 0 1
11	— பிரசித்த வேலைக்கந்தோ ரேட்டி	1 2 26
12	வான எல் (வாயக்கால)	0 0 19
15	— நிரந்தரமான கட்டிடத்தின் ஓர் பகுதியைக் கொண்ட காணி	0 0 1
16	சியம்பலக்கறமுல்களத்த (ரேட்டின் சேமிப்பு)	0 0 16
17	ஷே	1 3 25
18	— கிராமச் சங்கப் பாதை (அரைவாசி விசாலம்)	0 0 32
18½	தேவஹுவெவெவ (குளம்)	2 1 7
19	ஷே (ஷே)	234 3 31
19½	ஹீன எல் (குளத்தின் ஓர் பாகம்)	3 1 33
19¾	— குளத்தின் ஓர் பாகம்	0 0 10
19 1/5	அமுனேஎல் (அருவியின் ஓர் பாகம்)	0 0 19
19½	கொத்தாமுல்களத்த (குளத்தின் ஓர் பாகம்)	0 0 11
19 1/7	ஹீனஎல் (ஷே)	0 1 5
19½	— அருவியின் ஓர் பாகம்	0 0 26
19 1/9	கொஹொம்பக்கறவத்த (அருவியின் ஓர் பாகம்)	0 0 9
19 1/10	— அருவியின் ஓர் பாகம்	0 0 6
19 1/11	இஹலக்கறவத்த (குளத்தின் ஓர் பாகம்)	0 0 7
19 1/12	கறட்டக்கறமுல்களத்த (குளத்தின் ஓர் பாகம்)	0 0 6
19 1/13	கறட்டக்கறமுல்களத்த (குளத்தின் ஓர் பாகம்)	0 0 19
21	— வாயக்கால	0 0 9
22	கொத்தாமுல்களத்த (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 38
23	ஷே	0 1 0



காணித் துணடு.	காணியின் பெயர்.	விசாலம்.	எ ரூ. ப.
24	கொடமாமுலயாய .. .. .	1 0 21	
27	— அடிப்பாதையும் சேமிப்பும் .. .. .	0 1 13	
28	கொடமாமுலயாய அல்லது கறட்டகறமுலயாய .. .. .	1 1 9	
29	கொடமாமுலயேற .. .. .	0 3 21	
30	கொடமாமுலயாய, தெஹிகறமுலயேற .. .. .	0 1 26	
33	கொடமாமுலயேற .. .. .	10 0 5	
34	ஷே .. .. .	0 2 1	
35	— கிராமச சங்க ரேட்டு .. .. .	0 3 6	
38	கொடமாமுலயேற .. .. .	0 3 2	
41	கொடமாமுலயாய .. .. .	0 2 8	
42	ஷே .. .. .	0 3 31	
43	ஷே (ரேட்டுடன் சேமிப்பு) .. .. .	0 0 19	
44	— வண்டிப்பாதை .. .. .	0 1 17	
45	கொடமாமுலயாய (ரேட்டுடன் சேமிப்பு) .. .. .	0 0 36	
46	ஷே .. .. .	1 1 36	
47	ஷே .. .. .	0 3 10	
48	ஷே .. .. .	9 0 25	
49	சிலவக்கல .. .. .	3 3 29	
50	கொடமாமுலயாய .. .. .	0 2 8	
51	— கறபாறை .. .. .	0 2 20	
52	தெமட்டகொலல .. .. .	2 0 34	
53	ஷே .. .. .	3 3 24	
54	ஷே .. .. .	2 2 5	
55	கொடமாமுலயேற (அருவியுடன் சேமிப்பு) .. .. .	1 2 13	
56	கெந்தகொலல, தெமட்டகொலல, தெஹிகற முலயாய, எல்லவகாவதனிகொடரேவ, கெப பிடடிய, போகறமுலதனிகொடரேவ, கறட்டகறமுலயாய, கொலொனகறமுலயாய .. .. .	94 2 37	
57	கொலப்பளவ .. .. .	34 2 13	
58	அம்பகறமுலயேற, தட்டனகொடரேவ, பல்லி அடியாய, தளரெவெலலயேற .. .. .	88 3 31	
59	தேவஹுவழகலான .. .. .	7 1 10	
மொத்தம் .. .. .		532 0 19	

(மாத்தளை, தி. உ. 24—1956)

**காணியுரிமை நிரணயக் சட்டம்**

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்  
தி 3,114 (மாத்தளை)

இதனோடானத்திருக்கும் அட்டவணியறி விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டு. 1956 ம (ஆ) (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியறி கையொப்ப மிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்கு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1956 ம (ஆ) (மே) வைங்கி மாதம் 28 ந தேதியிலன்று கொழுமபி ழுள்ள காணியுரிமை நிரணய பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம். எம். பிள்ளை,  
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தா

\*\*மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிரணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபி (செற்றில்மென் ரெப்பிச்) காணி நிரணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் வெவ்வேறானவற்றின் வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்தகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாத்தளை டிஸ்திரிக், வடக்கு மாத்தளை பகுதியைச்சேர்ந்த கந்தப்பல்ல கோரணியிலுள்ள தலகிரியாகம் கிராமத்தில் இருக்கும் மேற்காணும் காணித் துண்டுகள். இக்காணித்துண்டுகளெல்லாம் மேற்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன.

வடக்கு வெலமிட்டிய ழயவின ழா பாகம் (தம்பாறே கிராமத்தின் எல்லை), தம்புலு ழயவின ழர் பாகம் (வகப்பனறா பல்லேசியபத்துவயின் ழர் பாகம்)

கிழக்கு தம்புலு ழயவினதும் அருவினதும் பாகங்களை (வகப்பனறா பல்லேசிய பத்துவயின் ழா பாகம்) வகப்பனறா பல்லேசிய பத்துவயின் எல்லை

தெற்கு வகப்பனறா பல்லேசிய பத்துவயின் எல்லை இப்பனகட்டு எலியினவும் கறடுகெட்டிய எலியினதும் பாகங்களை (வகப்பனறாபல்லேசிய பத்துவயின் எல்லை) வகப்பனறா பல்லேசியபத்துவயின் எல்லை, வெலமிட்டிய ழயவின ழர் பாகம் (பறலவெவ கிராமத்தின் எல்லை)

மேற்கு : வெலமிட்டிய ழயவின ழர் பாகம் (பறலவெவயினதும் பீவலபத்துவாயினதும் தம்பாறேயினதும் கிராமங்களின் எல்லைகளை.

இவைகையளவை கிராமப்படம் இல. 401.

காணித் துணடு.	காணியின் பெயர்.	விசாலம்.	எ ரூ. ப.
1	வெலமிட்டிய ழய (அருவி) (அரைவாசி விசாலம்)	24 1 18	
3	அந்தறகட்டுவேழகலான (தம்புலுழயவுடன் சேமிப்பு) .. .. .	28 3 8	
4	தம்புலுழய (அருவி) (அரைவாசி விசாலம்) .. .. .	6 1 9	
5	ஷே ( ழே ) ( ழே ) .. .. .	4 1 35	
6	— அருவி (அரைவாசி விசாலம்) .. .. .	0 1 3	
7	கந்தமுலயேயாய, புபுலவெல்கொலலேயாய, எலலகாவயாய (தம்புலுழயவுடன் சேமிப்பு) .. .. .	23 3 26	
8	கந்தமுலயேயாய, புபுலவெல்கொலலேயாய, எலலகாவயாய, பறலகமேகட்டுபொத, பறலகமேமெதமுபுற .. .. .	195 1 16	
9	குடாவெவ (குளமும் அணைக்கட்டும) (பாவி யாமல் விடப்பட்ட) .. .. .	2 0 20	
10	பறலகமேமெவெவ (குளமும் அணைக்கட்டும) (பாவி யாமல் விடப்பட்ட) .. .. .	4 3 11	
11	புபுலவெல்கொலலேயாய, எலலகாவயாய (பிரசித்த வேலைக் கந்தோரா ரேட்டுடன் சேமிப்பு) .. .. .	1 3 6	
12	— பிரசித்த வேலைக் கந்தோரா ரேட்டு .. .. .	3 2 6	
13	புபுலவெல்கொலலேயாய, பறலகமேமுகலான (பிரசித்த வேலைக் கந்தோரா ரேட்டுடன் சேமிப்பு) .. .. .	2 0 29	
14	வட்டகாவயாய, பறலகமேமுகலான, குடு மிறியாய, அந்தறகட்டுவேழகலான, புபுல வெல்கொலலேயாய, பலகொலலையாய .. .. .	252 1 1	
15	வட்டகாவயாய, பறலகமேமுகலான, குடு மிறியாய, பலகொலலையாய, அந்தறகட்டுவே முகலான (இப்பனகட்டு எல்வுடனும் மிலல கலை எல்வுடனும் சேமிப்பு) .. .. .	24 3 3	
16	இப்பனகட்டு எல், மிலலகலை எல் (அருவி) .. .. .	5 0 33	
19	கிறிவெலலின .. .. .	1 1 30	
20	— வாயக்கால் .. .. .	0 0 10	
21	கிறிவெலலின, யக்காபெந்தியாய .. .. .	70 2 25	
22	— அருவி .. .. .	2 1 33	
23	நிக்கவெறெட்ட, யக்காபெந்தியாய .. .. .	75 1 18	
24	யக்காபெந்தியாய (சவகாலை) .. .. .	2 1 30	
25	வெலல்கெபுறேற .. .. .	2 0 5	
31	— கிராமச சங்க ரேட்டு .. .. .	0 1 35	
32	பறலவெவ (குளமும் அணைக்கட்டும) .. .. .	1 3 14	
33	— அணைக்கட்டு .. .. .	0 0 38	
38	— பிரசித்த வேலைக்கந்தோரா ரேட்டு .. .. .	7 3 38	
43	பனசலகாவயாய, வட்டகாறேற, (பிரசித்த வேலைக்கந்தோரா ரேட்டுடன் சேமிப்பு) .. .. .	0 1 19	
44	வட்டகாறேற, பனசலகாவயாய .. .. .	8 0 7	
45	ஷே ழே (வாயக்காலுடன் சேமிப்பு) .. .. .	0 3 5	
46	— வாயக்கால் .. .. .	0 0 30	
47	திலகறமுலயாய (வாயக்காலுடன் சேமிப்பு) .. .. .	0 1 34	
48	வட்டகாறேற .. .. .	9 1 20	
49	திலகறமுலயாய (இப்பனகட்டு எல்வுடன் சேமிப்பு) .. .. .	5 3 10	
50	ஷே .. .. .	14 0 3	
51	ஷே (பிரசித்த வேலைக் கந்தோரா ரேட்டுடன் சேமிப்பு) .. .. .	0 1 33	
52	ஷே .. .. .	5 0 8	
54	— பிரசித்த வேலைக்கந்தோரா ரேட்டு .. .. .	0 2 0	
54½	— ழே .. .. .	0 0 2	
57	மிலலகலேயாய .. .. .	0 1 3	
57½	— பிரசித்த வேலைக்கந்தோரா ரேட்டு .. .. .	0 0 27	
58	மிலலகலைஎல் (அருவி) .. .. .	0 3 9	

காணித் துணர்.	காணியின பெயர்.	விசாலம். ஏ ரு ப.
59	பஹலகமே மெதகும்புற, பஹலகமே கடடு பொத்த (மில்லகலேஎலவுடன சேமிப்பு)	5 3 21
60	புனசிதம்புள்ளினை, குடாத்தம்புள்ளகந்தே மூகலான	181 3 18
61	அங்குளவெல்லமலையாய	25 3 3
62	மினிபுலையாயே (கற்பாறை)	10 2 34
63	வம்பட்டுறேனே கலவெட்ட (கற்பாறை)	5 0 37
64	மினிபுலையாய, எனடறுறேன, கிருனகாவ லேயாய, கற்கொலையாய, இடொன நொலுவேயாய, தம்பேயாய, கிவுலேறேன, மில்லகலையாய	180 1 24
65	இடொனநொலுவேவெவ (அணைக்கடடும குள மும) (பாகியாமல விப்பட்ட)	9 3 5
67	இப்பனகட்டு எல், இடொனஒலுவே எல் (அருவி)	6 1 38
68	எனடறுறேன, தலேறேன, மஹகப்புயாய, கட வலேறேன	122 3 5
69	எனடறுமூகலான, மஹமொறகொளள	101 0 2
70	— அடிப்பாதை	0 1 28
71	இப்பனகட்டு எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	1 1 17
72	ரஹமஹவெவ (குளமும அணைக்கடடும)	24 2 14
79	தன்றேன, வடடுறேன, திம்பிறிகஹமுலையாய	47 3 27
80	— அடிப்பாதை	0 0 5
81	தன்றேன, நாறனகஹமுலையாயே தனிகொட்டுவ	11 3 16
82	— அருவி	0 2 39
83	தன்றேன, நாறனகஹமுலையாயே தனிகொட்டுவ, நாறனகஹமுலையாய, கிறல்கொலே மூகலான	51 0 11
84	— அருவி	0 1 18
85	கிறல்கொலே (கற்பாறை)	8 0 14
86	— அருவி	0 1 10
87	கிறல்கொலே	8 2 13
88	வெலமிட்டியூய (அருவி) (அரைவாசி விசாலம்)	2 1 31
89	வெலன்கொல்லேயாய	18 3 35
90	— கிராமச சங்க ரேட்டி	1 1 21
91	கிறல்கொலேமூகலான, மூகலன்றேனேகட்டு பொத்த, மூகலனாய, கிறல்கொலே	257 0 31
92	— கற்பாறையும் காடும	4 2 39
93	கிறல்கொலேமூகலான	22 3 27
94	— அருவி	3 2 35
95	கதறுகெட்டிய எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	1 1 3
96	கதறுகெட்டிய எல் (அருவி)	0 2 9
மொத்தம்		1,907 3 20

(மாத்தளை, தி. உ. 25—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
தி. 3,115 (மாத்தளை)

இதன்கீழ்க்கண்டிருக்கும் அட்டவணியிற் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன எப்பங்குகளும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்தின்குள் இதனடியிற் கையொப்ப மிடவருகும்\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்திற் செய்யவேண்டிய செய்கு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனில் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆண்டு (மே) வைகாசி மாதம் 28 ந தேதியிலென்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோர் கொடுக்கப்பட்டது.

எம். எம். பிரின்சு,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்.

\*மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துகளைக்காண்டகாகித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(1) இக்காணிக்கீழ் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும அவைகளின் அளவப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நீல அளவைக் காரியகாத்தரிடமும பெற்றுக்கொள்ளலாம்.

(2) இக்காணிகளெவற்றிலேனும் வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(3) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்டுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாதளை டிஸ்திரிக், வடக்கு மாதளைப் பகுதியைச்சேர்ந்த கந்தபல்ல கோறையினுள்ள பஹலவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள், இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குளிருக்கின்றன.

வடக்கு: மல் ஓயவின ஓர் பாகம் (மீவலபத்தஹா கிராமத்தின் எல்லை), வெலமிட்டியூய ஓயவின ஓர் பாகம் (தல்கிறியாகம் கிராமத்தின் எல்லை).

கிழக்கு: வெலமிட்டியூய ஓயவின ஓர் பாகம் (தல்கிறியாகம் கிராமத்தின் எல்லையும் வகபனஹாபலேசிய பத்துவயின் எல்லையும்).

தெற்கு: எவ்றுகூறேகலே எலயின் ஓர் பாகம் (வகபனஹாபலேசிய பத்துவயின் எல்லை) வகபனஹா பலேசிய பத்துவயின் எல்லை, மல் ஓயவின ஓர் பாகம் (வெலவெவ கிராமத்தின் எல்லை) சிலவதகம் கிராமத்தின் எல்லை

மேற்கு: பஹுகொலே எலயின் ஓர் பாகம் (குடாவெவ கிராமத்தின் எல்லை) குடாவெவ கிராமத்தின் எல்லை, குருநாகலியிலிருந்து தம்புள்ள வரை செல்லும் பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டியுள் ஓர் பாகம் (யட்டிக்கல்பொத்த கிராமத்தின் எல்லை) யட்டிக்கல் பொத்த கிராமத்தின் எல்லை, ரதமல் எலயின் ஓர் பாகம் (யட்டிக்கல்பொத்த கிராமத்தின் எல்லை), மல்லயவின ஓர் பாகம் (மீவலபத்தஹா கிராமத்தின் எல்லை).

இலங்கையளவை கிராமப்படம் இல. 404

காணித் துணர்	காணியின பெயர்	விசாலம். ஏ ரு ப
1	மல்லய (அருவி) (அரைவாசி விசாலம்)	9 1 23
2	— அடிப்பாதை	0 0 9
3	ஹப்பாய்யும் ஹப்பாய்யேகட்டுபொத்தயும்	15 3 38
4	வெலமிட்டியூய (அருவி) (அரைவாசி விசாலம்)	5 1 21
5	பல்லையாய, எலியேயாய, ஹப்பாய	129 1 31
6	பல்லையாய, ஹப்பாய	7 1 12
7	குடாவெவ (அருவி)	0 1 21
8	பல்லையாயேஎல் (அருவி)	1 2 19
9	பல்லையாய (ரேட்டிட்டுளும் அருவியுடனும் சேமிப்பு)	7 3 16
10	ஷெ (மல்லயவுடனும் முததெட்டு எல்வுடனும் சேமிப்பு)	12 3 37
11	முத்தெட்டு எல் (அருவி)	0 1 20
14	எல் (வாயக்கால்)	0 0 3
15	ஹப்படவெலயாய, ஹப்படவெலதனிகொட்டுவ	0 0 21
17	எல் (வாயக்கால்)	0 0 14
19	ஹப்படவெலயாய, ஹப்படவெலதனிகொட்டுவ, மறக்கல்கொட்டுவ, திம்பிறிலேயாய	12 3 25
20	— கிராமச சங்க ரேட்டி	1 2 32
22	பல்லையாய (கிராமச சங்கரேட்டிட்டுள சேமிப்பு)	0 0 14
23	ஷெ (ஷெ)	0 2 18
24	ஷெ	11 1 18
25	பல்லையாய (பல்லையாய எல்வுடன் சேமிப்பு)	4 1 1
26	ஷெ	6 1 27
28	ஷெ	3 1 4
29	ஷெ	1 1 27
30	ஷெ	0 2 27
31	ஷெ	0 0 36
32	ஷெ	0 1 39
33	பல்லையாய (வெலமிட்டியூய ஓயவுடன் சேமிப்பு)	1 2 15
34	ஷெ (ஷெ)	1 0 5
35	ஷெ (ஷெ)	1 0 29
36	ஷெ (ஷெ)	1 1 33
37	ஷெ (ஷெ)	1 0 2
38	ஷெ (ரேட்டிட்டுள சேமிப்பு)	0 0 30
39	— பிரசித்த வேலைக்கந்தோர் ரேட்டி	4 1 23
43	அமுனகாவமூகலான	1 3 9
44	வெலமிட்டியூய (அருவி) (அரைவாசி விசாலம்)	8 3 22
45	அமுனகாவஹேன	7 3 31
46	உலப்பொத்தே எல் (அருவியும் இரு கிண்களும்; நீர்ஹற்றுக்கள கொண்டது)	0 3 32
47	வெத்தியாய, மீகொலலேறேன (அருவிக்குடனும் நீர் ஹற்றுக்களுடனும் சேமிப்பு)	12 2 8
48	— கிராமச சங்க ரேட்டி	0 1 16
51	பாலமகாவதனிகொட்டுவ	0 0 16
52	மல்லய (அருவி)	4 3 31
53	— பிரசித்த வேலைக்கந்தோர் ரேட்டி	0 0 6
53	தெகண்டுவேயாய	0 0 37

காணித துணை	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
54	றதமல எல (அருவி) (அரைவாசி விசாலம்)	1 2 18
57	பிரசித்த வேலைக கந்தோரா ரோட்டு (அரைவாசி விசாலம்)	0 0 11
57½	ஷே	2 0 11
59	பலனுகொலலே எல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 36
67	மலைய (அருவி)	5 2 5
69	வெதியாகமயாய, மீகொல்லறேன	121 3 8
70	எவறியாரேகல எல (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 36
71	நீர்க்குழி	0 0 7
72	மீகொல்ல எல (அருவி)	0 1 32
73	மலைய (அருவி) (அரைவாசி விசாலம்)	1 1 33
74	மீகொல்லறேன (அருவியுடன் சேமிப்பு)	1 1 19
மொத்தம்		417 3 34

(மாததனை நி. உ. 26—மாததனை)

**காணியுரிமை நிர்ணய சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,116 (மாததனை)

இதன்கீழ்க்கண்டிருக்கும் அட்டவணியிற் விவரித்தானுள்ள காணிகளில் எழற்கேளும் அதன் எப்பங்குகேளும் அதில் எச்சோந்தைக்கேளும் தமக்கு உரித்தானுடனன்று 1956 ம (ஓ) (ஒகலட்) ஆவணி மாதம் 10 ந தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிடவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1956 ம (ஓ) (மே) வைகாசி மாதம் 28 ந தேதியிலன்று கொழும்பி ழுள்ள காணியுரிமை நிர்ணய பகுதிக கந்தோரிற் கொடுக்கப்பட்டது

**எம். எம் பீளீசர்,**

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

\*\*மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துகளைக்கொண்டகாணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரொபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் வெவறிலேனமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

**அட்டவணை**

மத்திய மாகாணம், மாததனை டிஸ்ட்ரிக், வடக்கு மாததனைப் பகுதியைச்சேர்ந்த கந்தப்பல்ல கோறனையிலுள்ள சிலவதகம் கிராமத்தில இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன

வடக்கு. குடாவெவயினதும் பஹலவெவயினதும் கிராமங்களின் எல்லைகள்.

கீழ்க்கு மலையினதும் கெடிகான எலயினதும் பாகங்கள் (பலலை வெவ கிராமத்தின் எல்லை), வல்லவெவ கிராமத்தின் எல்லை, கெடிகான எலயின் ஓர் பாகம் (வல்லவெவ கிராமத்தின் எல்லை)

தெற்கு. வல்லவெவ கிராமத்தின் எல்லை.

மேற்கு தொலம்பகொல்ல கிராமத்தின் எல்லை.

இலங்கை யளவை கிராமப்படம் இல் 405

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1	நீர்க்குழி	0 0 9
2	புதுகேயாய	5 2 12
3	பாலுகொலலேஎல (அருவி)	0 2 7
4	புதுகேயாய.	3 1 28

17

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
5	புதுகேயாய	0 3 13
6	ஷே	0 1 35
7	ஷே	0 2 36
8	ஷே	0 2 26
9	ஷே	1 2 9
10	ஷே	0 1 14
13	ஷே	0 0 27
16	ஷே (ரோட்டுடன் சேமிப்பு)	0 0 26
17	ஷே	0 1 13
18	ஷே	0 2 31
19	ஷே	0 3 12
20	ஷே (ரோட்டுடன் சேமிப்பு)	0 0 21
22	ஹொறவ எல் (வாயக்கால்)	0 0 9
24	வெலென்கொடாய	0 0 32
25	ஷே (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 6
26	ஷே	0 1 25
27	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 1 22
28	வானஎல் (அருவி)	0 0 12
29	வெலென்கொடாய (அருவியுடன் சேமிப்பு)	0 0 27
30	ஷே (ஷே)	0 0 14
31	வரையாய (குளத்தின் ஓர் பாகம்)	0 0 28
32	ஷே, வெலென்கொடாய	1 2 25
33	வெலென்கொடாய, கஹட்டகஹத்தனிகொறுடல், வரையாய, மூகலெனஹேன, வரையாய, சிலவதகமயாய	57 2 23
34	வரையாய, வெலென்கொடாய	2 2 3
35	வரையாய, மூகலெனஹேன	0 0 22
36	மலைய (அருவி) (அரைவாசி விசாலம்)	0 3 14
37	கெடிகான எல் (ஷே) (ஷே)	0 2 28
38	வரையாய	1 3 7
39	ஷே	1 2 11
40	ஷே	0 2 21
41	ஷே	0 0 37
42	ஷே	0 0 17
43	ஷே	0 1 7
44	ஷே	1 0 9
45	ஷே (குளத்தின் ஓர் பாகம்)	0 1 27
46	— குளமும் அணைக்கட்டும்	10 0 26
47	— கிராமச் சங்க ரோட்டு	0 0 34
48	வெவதெக்க அததறயாய	2 1 27
49	ஷே (வாயக்காளுடன் சேமிப்பு)	0 2 11
50	— வாயக்கால்	0 1 3
51	— கிராமச் சங்க ரோட்டு	0 3 0
52	திகயாய	4 3 4
53	ஷே	0 1 31
54	ஷே (அருவியுடன் சேமிப்பு)	1 1 21
55	ஷே (அருவியுடனும் வாயக்கா ளுடனும் சேமிப்பு)	1 2 13
56	ஷே (ரோட்டுடன் சேமிப்பு)	0 0 12
57	ஷே (ஷே)	0 0 29
58	— கிராமச் சங்க ரோட்டு	0 2 8
59	மொறகஹவல் (ரோட்டுடன் சேமிப்பு)	0 0 30
60	ஷே	1 1 0
61	ஷே	13 3 10
62	— அருவி	0 0 1
63	திகயாய	5 2 2
64	ஷே, கட்டன பெரியாய	5 3 16
65	கட்டன்பெரியாய (அருவியுடன் சேமிப்பு)	0 0 23
66	கட்டன்பெரியாய (அருவியுடன் சேமிப்பு)	0 0 23
67	ஷே	0 0 26
68	திகயாய, கட்டன்பெரியாய (பாலியாமல் விடப் பட்ட குளத்தின் ஓர் பாகம்)	2 0 6
69	— அணைக்கட்டு	0 1 10
70	வெவதெக்க அததறயாய (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 4
71	ஷே	0 0 23
72	ஷே (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 14
73	— அணைக்கட்டு	0 0 9
74	கட்டன்பெரியாய (பாலியாமல் விடப்பட்ட குளத்தின் ஓர் பாகம்)	0 0 29
75	— குளம் (பாலியாமல் விடப்பட்ட)	2 0 32
76	வெவதெக்க அததறயாய	2 2 12
77	ஷே	0 2 13
78	ஷே	1 3 7
79	ஷே	2 0 28
80	ஷே	4 0 16
81	திகயாய, வெவதெக்க அததறயாய, கட்டன்பெரியாய	37 0 12
82	— கிராமச் சங்க ரோட்டு	0 2 0

காணித துண்டு	காணியின பெயர்	விசாலம். எ ரூ ப.
83	கட்டளபெரியாய, வறையாய	0 2 29
84	— வாயக்கால	0 0 13
85	வறையாய (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 9
86	ஷே	0 2 21
மொத்தம்		193 3 19

( மாததளை, நி. உ. 27—1956)

**காணியுரிமை நிரணயச் சட்டம்**

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்  
நி 3,117 (மாததளை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியிற விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்தானமெனறு 1956 ம் ஆண்டு (ஒகஸ்டு) ஆவணி மாதம் 10 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள்ளே இதனடியிற கையொப்ப மிடடவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினையடி அக்காணியை முடிக்குரிய காணியென வெவியபடுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமெனறு மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 28 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக்க கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எல். எம் பிள்ளை,

காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்ததா

\*\*மேற்காணும் அறிவித்தலினையடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் உறைகளின் இடது கையெழுத்து மேல மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும் குறிப்பு—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெப்பிசா) காணி நிரணய உத்தியோகத்தக ரிடமும் அவைகளின் அளவைப்படிக்ககள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்க குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித் காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

**அட்டவணை**

மத்திய மாகாணம், மாததளை டிஸ்டிரிக, வடக்கு மாததளைப் பகுதி யைச்சேர்ந்த கந்தப்பலக் கோற்றையிலுள்ள குடாவெவ கிராமத்தின் இடது க்கும கீழ்க்காணும் காணித்துண்டுகளை இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வட்டக்கு யட்டிக்கல்பொத்தயிலிருந்து தம்புல்ல வரை செல்லும் கிராமச் சங்க ரேட்டின் ஓர் பாகம் (யட்டிக்கல்பொத்த கிராமத்தின் எல்லை), கீழ்க்கு பஹுவெவ கிராமத்தின் எல்லை, பாலுக்கொல்லெ எல்லின் ஓர் பாகம் (பஹுவெவ கிராமத்தின் எல்லை),

நெற்கு சிலவதகமயினதும் தொலம்பகொல்லயினதும் கிராமங்களின் எல்லைகள்

மேற்கு யட்டிக்கல்பொத்த கிராமத்தின் எல்லை

இலங்கை யளவை கிராமப்படம் இல 406

காணித் துண்டு	காணியின பெயர்	விசாலம் எ ரூ ப
1	மஹாமபகஹமுலதேன	3 1 35
2	ஷே	1 0 6
3	ஷே (கிராமச் சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 0 13
4	— கிராமச் சங்க ரேட்டு (அரைவாசி விசாலம்)	0 2 32
5	மஹாமபகஹமுலதேன	0 3 4
6	ஷே (ரேட்டுடன் சேமிப்பு)	0 0 6
7	ஷே	0 3 9
7½	வானஸ் (அருவி)	0 0 29
8	அமபகஹமுலதேன தனிகொட்டுவ (அருவியுடன் சேமிப்பு)	0 2 37
9	ஷே	6 1 16
10	ஷே (கிராமச் சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 1 18
12	ஸ் (அருவி)	0 1 20
15	ஹோறவஸ் (வாயக்கால)	0 0 22

காணித் துண்டு	காணியின பெயர்	விசாலம் எ ரூ ப.
16	— பிரசித்த வேலைக் கந்தோ ரேட்டு	3 2 6
17	ஹோறவஸ் (வாயக்கால)	0 0 6
18	அமபகஹமுலதேன	2 1 3
19	— அடிப்பாதை	0 0 22
20	மஹாமபகஹமுலதேன	0 2 21
21	ஷே	3 0 11
22	ஷே, மஹாமபகஹமுலயாய	3 3 11
23	திலசாவகே குடாவெவ (குளமும் அணைக்கட்டும)	26 2 10
24	ரொட்டதேன	0 0 25
25	ஷே	1 0 29
26	ஷே	0 1 7
27	ஷே	0 0 19
28	ஷே	0 0 14
29	ஷே	0 0 33
30	ஷே	0 0 24
31	ரொட்டதேன	0 0 11
32	ஷே	0 0 34
33	ஷே	0 1 17
34	ஷே	0 0 33
35	ஷே	0 0 23
36	ஷே	0 0 21
37	ஷே	0 1 6
38	ஷே	0 1 1
39	ஷே	0 0 23
40	ஷே	0 0 24
41	ரொட்டதேன	0 1 0
42	ஷே	0 0 25
43	ஷே	0 0 11
44	ஷே	0 0 25
45	ஷே	0 1 39
46	ஷே	1 0 20
47	ஷே	0 0 32
48	ஷே	0 0 6
49	ஷே	0 0 36
50	ஷே	0 0 4
51	ஷே	0 0 15
52	ஷே	0 1 19
53	ஷே	0 0 4
56	மொறகஹவல்	0 3 39
59	ஷே, பாலுக்கொல்லயாய	0 1 39
60	பாலுக்கொல்லயாய	0 1 5
61	மொறகஹவல், பாலுக்கொல்லயாய	0 2 38
62	ஷே	0 2 6
63	ஷே, பாலுக்கொல்லயாய	21 2 28
64	பாலுக்கொல்லெஸ் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 36
65	பாலுக்கொல்லயாய	0 0 25
66	மொறகஹவல்	0 1 2
67	ஷே	1 1 4
68	ஷே	1 0 38
69	ஷே	0 3 3
70	ஷே	1 2 1
71	ஷே	1 2 13
72	ஷே	0 1 2
73	ஷே	0 0 35
74	ஷே	0 2 1
75	ஷே (பிரசித்த வேலைக்கந்தோ ரேட்டுடன் சேமிப்பு)	0 0 2
76	ஷே	0 0 35
77	ஷே	1 1 29
78	ஷே	0 0 13
79	ஷே	0 0 12
80	ஷே (கிராமச் சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 0 22
81	ஷே	0 2 20
82	ஷே	0 0 39
83	ஷே	0 0 22
84	ஷே	0 1 4
85	ஷே (கிராமச் சங்க ரேட்டுடன் சேமிப்பு)	0 1 12
86	— கிராமச் சங்க ரேட்டு	0 1 10
87	மொறகஹவல் (ரேட்டுடன் சேமிப்பு)	0 2 30
88	ஷே	5 1 3
89	ரொட்டதேன	0 0 37
90	ஷே	0 0 19
91	ஷே	0 0 25
92	ஷே	0 1 10
93	ஷே	0 0 28
94	ஷே	0 1 27
95	ஷே	0 1 36
96	ஷே (அருவியுடன் சேமிப்பு)	0 0 23
97	ஷே	2 1 33

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம் எ ரு ப
98	ரொட்டேறன்	0 1 9
99	ஷெ	0 0 23
100	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 0 12
101	ஷெ ( ஷெ )	0 0 22
102	— அருவி	0 0 10
103	ரொட்டேறன் (அருவியுடன் சேமிப்பு)	0 0 38
104	ஷெ	0 0 11
105	மொறகஹுவல்	0 2 35
106	ஷெ	0 0 34
107	ஷெ ..	7 3 8
108	— அருவி	0 0 19

மொ.த 5 ம 119 1 30

(மாதத்தினை, தி ௨ 28—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் தி 3, 118 (மாதத்தினை)

இதனோடொத்திருக்கும் அட்டவணியிற் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளுக்கும் அதில் எச்சேற்றத்தைக்கேனும் தம்மக்கு உரித்தானதென்று 1956 ம ஆப் (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்ப மிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிவதது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்கொண்டிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆப் (மே) வைகாசி மாதம் 28 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக்கு கந்தோறற் கொடுக்கப்பட்டது

எம். எம். பிளீசர்,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

\*\*மேற்காணும் அறிவித்தலினாடி வரும் உரித்துகளைக்கொண்டகாணிகளை உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெயிசிர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடகன் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்த அக்காணிகளுக்குள்ள உரித்தாடென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணைகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துணைகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமட்டா அவ்வித காணித் துணைகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாதத்தினை டிசைத்திரிக், கந்தப்பலை கோற்றையிலுள்ள பல்லேவெல் கிராமத்தின் இருக்கும் கீழ்க்காணும் காணித் துணைகளை இக்காணித் துணைகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகட குளிருக்கின்றன—

வடக்கு வல்லேவெல் கிராமத்தின் எல்லை, தொல்லொம்பிட்டியே எல் யின் ஓர் பாகம் (வல்லேவெல் கிராமத்தின் எல்லை),

கீழ்க்கு மல்லையின் ஓர் பாகம் (வடபுனத்தொழுவல்லேவெல்பத்தையின் எல்லை),

தெற்கு மல்லையின் ஓர் பாகம் (வடபுனத்தொழுவல்லேவெல்பத்தையின் எல்லை), நிக்கவெல்லெற் கிராமத்தின் எல்லை, கிராமச் சங்க ரோட்டின் ஓர் பாகம் (நிக்கவெல்லெற் கிராமத்தின் எல்லை),

மேற்கு கப்புதேறையினதும் வல்லேவெல்யினதும் கிராமங்களின் எல்லைகள்

இலங்கை யளவை கிராமப்படம் ௨0 410

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம். எ ரு ப
1	கெட்டிக்கான்கல்கந்த (கலைத்தேறன் திரிக்கோண அளவை குறிப்பு லாதானத்ததைக்கொண்டது)	22 0 11
2	தொல்லொம்பிட்டியேயாயேதேறன்	9 3 31

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம் எ ரு ப.
3	நலகஹவல்லையேமுகலான	2 0 7
4	ஷெ	2 3 10
5	நலகஹவல்லையேதேறன்	6 2 28
6	ஷெ	1 0 6
7	ஷெ	0 2 39
8	ஷெ	0 1 29
9	தொல்லொம்பிட்டியேஎல் (அரைவாசி விசாலம்)	0 0 17
10	நலகஹவல்லையேதேறன் (மல்லையுடன் தொல்லொம்பிட்டியேஎல்வுடன் சேமிப்பு)	6 0 34
11	நலகஹவல்லையேதேறன்	2 0 36
12	ஷெ	0 1 38
13	ஷெ (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 27
14	நலகஹவல்லையேவத்த	2 1 5
15	நலகஹவல்லையேதேறன் (மல்லையுடன் சேமிப்பு)	5 1 14
16	நலகஹவல்லையேதேறன்	8 3 36
17	— அடிப்பாதை	0 0 13
18	தொல்லொம்பிட்டியேஎல்	1 0 14
19	தொல்லொம்பிட்டியேயாயேதேறன், நலகஹவல்லையேதேறன் (தொல்லொம்பிட்டியேஎல்வுடன் சேமிப்பு)	4 0 7
20	தொல்லொம்பிட்டியேவத்த	0 2 32
21	ஷெ	2 2 31
22	ஷெ	1 1 2
23	ஷெ	0 1 31
24	தொல்லொம்பிட்டியேதேறன்	8 0 4
25	தொல்லொம்பிட்டியேவத்த	2 2 22
26	தொல்லொம்பிட்டியேதேறன் (அடிப்பாதையுடன் சேமிப்பு)	1 0 11
27	— அடிப்பாதை	0 0 21
28	தொல்லொம்பிட்டியேதேறன்	1 3 35
30	தொல்லொம்பிட்டியேதேறன் (போகும் வழிக்கான சேமிப்பு)	0 1 2
32	தொல்லொம்பிட்டியேவத்த	0 2 29
33	ஷெ	0 3 36
34	ஷெ	1 0 11
35	தொல்லொம்பிட்டியேதேறன்	2 2 5
36	விதேறையாயேதேறன் (தொல்லொம்பிட்டியே எல்வுடன் சேமிப்பு)	0 3 31
37	தொல்லொம்பிட்டியேமுகுமபுற	0 2 10
38	ஷெ	0 0 36
39	ஷெ	0 1 17
40	ஷெ	0 2 9
41	தொல்லொம்பிட்டியேவத்த	0 2 24
42	தொல்லொம்பிட்டியேகனத்த (சுவக்காலை)	0 1 38
43	தொல்லொம்பிட்டியேதேறன் (கிராமச்சங்க ரோட்டுடன் சேமிப்பு)	0 0 6
44	கெட்டிக்கன்கல்கந்தேதேறன்	0 3 21
45	கெட்டிக்கன்கல்கந்த (கற்பாறை)	12 0 24
46	உண்டேறேநேவத்த	0 0 28
47	ஷெ (கிராமச் சங்க ரோட்டுடன் சேமிப்பு)	0 1 2
48	ஷெ	0 0 35
50	ஷெ (ரோட்டுடன் சேமிப்பு)	9 0 22
53	மினிபிட்டியாயேதேறன்	12 2 10
54	ஷெ (அருவியுடன் சேமிப்பு)	0 3 6
55	ஹொறவள்ள	0 0 36
56	கட்டுபிலகொல்லையாயேதேறன்	3 3 15
57	கட்டுபிலகொல்லையாயேதேறன்	45 3 16
58	மல்லல் (அரைவாசி விசாலம்)	5 2 15
59	புலனள்ள	1 0 32
60	மினிபிட்டியாயேதேறன், கட்டுபிலகொல்லையாயேதேறன்	13 1 20
61	மினிபிட்டியாயேதேறன் (மல்லையுடன் சேமிப்பு)	7 1 3
62	— கிராமச் சங்க ரோட்டு	0 2 20
63	மினிபிட்டியாயேதேறன் (கிராமச் சங்க ரோட்டுடன் சேமிப்பு)	0 0 20
64	ஷெ (புலனள்ளவுடன் சேமிப்பு)	2 3 10
65	ஷெ ( ஷெ )	1 1 5
65½	ஷெ	0 2 2
66	ஷெ	3 3 5
67	ஷெ	1 1 0
68	ஷெ	0 0 9
69	ஷெ, தெலம்புகஹுமல்லைய (கிராமச்சங்க ரோட்டுடன் சேமிப்பு)	0 6 38
72	தெலம்புகஹுமல்லைய	1 2 4
72½	ஷெ (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 26
73	ஷெ (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 12
77	— அடிப்பாதை	0 0 14

காணித. துணு.	காணியின பெயர்.	விசாலம் ஏ. ரூ ப
78	பூனாள	0 0 7
79	— அடிப்பாதை	0 0 19
80	உன்றுதேனை (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 2
84	— கிராமச் சங்க ரேட்டூ	1 1 5
90	வெவெனஇறைல்கொடடுவ (கிராமச் சங்க ரேட்டூடன் சேமிப்பு)	0 0 21
96	— கிராமச் சங்க ரேட்டூ (அரைவாசி விசாலம்)	0 1 11
97	பலலேவெலவெல (குளமும் அணைக்கட்டும்)	13 2 21
98	தெலம்புகஹமுலயாய	0 2 15
99	— கிராமச் சங்க ரேட்டூ	1 0 1
100	தெலம்புகஹமுலயாய (கிராமச் சங்க ரேட்டூடன் சேமிப்பு)	1 0 39
101	ஷே	11 2 25
102	ஷே (புள்ளைஎலவுடன் சேமிப்பு)	5 3 2
103	தெலம்புகஹமுலயாய	5 0 18
104	ஹலமிலல்கொலலையேயேறேறா	21 1 1
மொத்தம்		285 1 29

(மாததனை, நி உ. 29—1956)

**காணியரிமை நிரணயச் சட்டம்**

காணியரிமை நிரணய விஷய அறிவித்தல்  
நி 3,119 (மாததனை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியிற் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துணடென்று 1956 ம் ஆண்டு (ஏப்ரல்) ஆவணி மாதம் 10 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இத்தனடியிற் கையொப்ப மிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தனூல் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 28 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியரிமை நிரணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம். எம் பிள்ளை,  
காணியரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

\*\*மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களைக்கொண்டகாகித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிரணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெப்பிசா) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவோயா ஜெனரல்) நில அளவைக் காரியகாததாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

**அட்டவணை**

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச்சேர்ந்த கந்தப்பள்ள கோற்றையிலுள்ள கப்புதேனை கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித் துணடுகளை இக்காணித் துணடுகெளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்கட்குளிருக்கின்றன

வடக்கு வலலெவெல கிராமத்தின் எல்லை

கீழ்க்கு பலலேவெல கிராமத்தின் எல்லை

தெற்கு புலகபிட்டியிலிருந்து பலலேவெலவரை செல்லும் பிரசித்த வேலைக் கந்தோரா ரேட்டூடன் ஓர் பாகம் (நிக்கெவெலெறாயினதும் தம்ப கொலலயினதும் கிராமத்தின் எல்லைகள்)

மேற்கு வெறகலவத்தயினதும் நாபடகஹவத்தயினதும் வலலெவெலயினதும் கிராமங்களின் எல்லைகள்

காணித. துணு.	காணியின பெயர்.	விசாலம் ஏ ரூ ப
2	கப்புதேனை (ரேட்டூடன் சேமிப்பு)	1 3 1
3	— கிராமச் சங்க ரேட்டூ	0 1 29
6	மஹப்பாக்குளேறேறேள (அருவி)	1 1 1
10	பதனக்கொடமூக்கலான	13 3 36
11	கப்புதேனை	0 0 5
12	— அருவி	0 0 20
13	கப்புதேனை	0 0 9
14	ஷே	7 3 36
15	ஹக்கெட்டியாவேவத்த	0 3 19
16	ஷே (பிரசித்த வேலைக் கந்தோரா ரேட்டூடன் சேமிப்பு)	0 0 11
17	ஹக்கெட்டியாவேமூக்கலான	12 3 32
18	ஹக்கெட்டியாவேதேனை, தெயலவத்த	7 0 15
19	— பிரசித்த வேலைக் கந்தோரா ரேட்டூ (அரைவாசி விசாலம்)	0 3 0
20	ஹக்கெட்டியேவத்த	1 2 11
21	ஹக்கெட்டியாவேதேனை (பிரசித்த வேலைக்கந்தோரா ரேட்டூ)	0 0 22
மொத்தம்		49 0 7

(மாததனை, நி உ. 30—1956)

**காணியரிமை நிரணயச் சட்டம்**

காணியரிமை நிரணய விஷய அறிவித்தல்  
நி 3,120 (மாததனை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியிற் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துணடென்று 1956 ம் ஆண்டு (ஏப்ரல்) ஆவணி மாதம் 10 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இத்தனடியிற் கையொப்ப மிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இத்தனூல் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 28 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியரிமை நிரணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம் எம். பிள்ளை,  
காணியரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

\*\*மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களைக்கொண்டகாகித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிரணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெப்பிசா) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவோயா ஜெனரல்) நில அளவைக் காரியகாததாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

**அட்டவணை**

மத்திய மாகாணம், மாததனை டிஸ்திரிக், வடக்கு மாததனைப் பகுதியைச்சேர்ந்த கந்தப்பள்ள கோற்றையிலுள்ள நிக்கெவெலெற கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித் துணடுகளை இக்காணித் துணடுகெளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்கட்குளிருக்கின்றன

வடக்கு பிரசித்த வேலைக்கந்தோரா ரேட்டூடன் சேமிப்பினதும் ஓர் பாகம் (கப்புதேனையினதும் பலலேவெலயினதும் கிராமங்களின் எல்லைகள்) பலலேவெல கிராமத்தின் எல்லை

கீழ்க்கு மலலயின ஓர் பாகம் (வகபனூறா பலலேசிய பத்துவின் எல்லை)

தெற்கு மல ஓயவின் ஓர் பாகம் (உடுகொடபலலேசிய பத்துவின் எல்லை) உடுகொட பலலேசிய பத்துவின் எல்லை

மேற்கு தம்பகொல்ல கிராமத்தின் எல்லை.

இலக்கை யளவை கிராமப்படம் இல 412			காணீத		விசாலம்
காணீத	காணீயின் பெயர்	விசாலம்	காணீயின் பெயர்	விசாலம்	ஏ ரு ப.
ஆண்டு		ஏ ரு ப	ஆண்டு		ஏ ரு ப.
1	பிரசித்த வேலைக கந்தோரா ரூடும் சேமிப்பு (அரைவாசி விசாலம்)	0 2 18	34	கலநொடருவாவ (குளத்தைக் கூடிய பிடிக்கப் படலானது)	1 0 37
3	— அருவி	0 1 12	35	நிக்கவேற்றெறவெவ (பாவியாமல் விடப்பட்ட குள முட அணைக்கடும்)	4 1 27
4	நிக்கவேற்றெறவெவ	0 0 36	37	மிலக்கஹேறென (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 17
4½	— குளம்	0 0 37	38	மிலக்கஹேறென	1 0 12
6	— அணைக்கட்டு	0 0 7	39	அலுகந்த, தெக்கல், அம்பகஹமுலஹீன, அம்ப கஹமுலதென்ன, கெட்டஹீன	51 1 36
9½	ஹல்மிலக்கொலையாய	0 1 24	40	தெக்கல்எல்	1 0 32
10½	ஷெ (மலஎலவுடன் சேமிப்பு)	0 0 2	43	மிலக்கஹமுலயாய	0 1 28
13	மலஹய, கிறீஎல்லை எல் (அரைவாசி விசாலம்)	3 0 27	43½	மிலக்கஹமுலயாய (மல எலவுடன் சேமிப்பு)	0 1 15
14	— அருவி	0 0 14	52	புலன்எல்	0 3 35
21	மலஎல்	0 2 13	54	அம்பகஹமுலயாய (புலன்எல்வுடன் சேமிப்பு)	0 2 3
27	மிறிலவெல்கட்டு	0 0 3	56	ஷெ	0 0 7
28	ஷெ (மலஎலவுடன் சேமிப்பு)	0 0 38			
29	அலுகந்த கெட்டஹீன	131 3 8		மொத்தம்	201 1 30
30	கலநொடருவாவ	1 1 13			
31	ஷெ (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 34			
32	— அணைக்கட்டு (பாவியாமல் விடப்பட்ட குளத்தின் அணைக்கட்டை கூடிய பிடிக்கப்பட்டுள்ளது)	0 0 15			

(மாதநீர், நி. உ 31 —1956.)

**காணீ எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்**

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணீ எடுத்த சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணீ எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணீ எடுத்த சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணீ எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணீ ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணீ கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணீ எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணீ, காணீ அபிவிருத்தி மந்திரி புகழ்சி பண்டா புலன் குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கீழ்க்காணும் காணீ ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணீ கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணீ எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணீ, காணீ அபிவிருத்தி மந்திரி சாானல் பேசிவல் உ சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலன்குலம்,  
காணீ காணீ, அபிவிருத்தி மந்திரி

ஓ பீ உ சிலவா,  
காணீ, காணீ அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1956 ம ௫௫ பங்குனி 12 ந உ.

கொழும்பு,  
1956 ம ௫௫ மே 28 ந உ.

மாகாண அல்லது டிஸ்த்ரிக் ஏசண்டின் இலக்கம் LH/B/12  
காணீ, காணீ அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/55/L 280 VE

மாகாண அல்லது டிஸ்த்ரிக் ஏசண்டின் இலக்கம் LH/B 103  
காணீ, காணீ அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 L 524 (VE) LH/B 103

காணீயின் விபரம்

காணீயின் விபரம்

(1) கனத்தஹை மாவட்டத்தில், கொலமெதிரிய கிராமத்தாரியின் பிரிவு, ஹைகம் கோருளையில் கிம்மத்தூடல் என்றும் கிராமத்தில் உள்ளதும், கீழ்க்காணும் எல்லைகளா சூழப்பட்டதும், சுமார் 15 ஏக்கர் விசாலமுள்ளதும், நிலேனியா கூட்டத்தைச் சேர்ந்த ஹலமுலல் என்று அழைக்கப்படுவதுமான காணீ

கனத்தஹை மாவட்டத்தில், ஹைகம் கோருளையில் அத்துளக்கம் என்றும் கிராமத்திலுள்ள பின்வரும் எல்லைகளா சூழப்பட்டதும், கருந்தவத்தை என்றழைக்கப்படும் 1 ஏக்கர் 2 பேசு விசாலமான ஒரு காணீத்துண்டு —

வடக்கு K நோயில் பெரேரா, M சாலில் பெரேரா, W லிசினல் பெரேரா, அபூபகா வெவவே என்பவராலும் மறேராலும் உரிமை கோரப்பட்ட தெவ்வயல்கள், கீழ்க்கு P தோமஸ் பெரேரா, K செய நேரில் பெரேரா ஆகியோராலும் மறேராலும் உரிமை கோரப்பட்ட கிளத்திடெனியா, கணத்தவத்தை பரவத்தை அல்லது தெல்கஹ வத்தை, தாவட்டகஹவத்தை என்று அழைக்கப்படும் காணீ தெற்கே காலு சென்ற M ஓளநேரில் பெரேராவின் சொத்துக் குரியோரானவர்களால் உரிமை கோரப்படும் கிளத்திடெனிய குடமுற என்று அழைக்கப்படும் காணீ, மேற்கே K நோயில் பெரேராவாலும் மறேராலும் உரிமை கோரப்பட்டதும் மட்கொட ஓவித்த குடமுற என்று அழைக்கப்படுவதுமான காணீ

வடக்கில் திரு எல் எல் எ லத்தீப் என்பவரின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களான “கதிரியா சங்கத” தினுல் உரிமை கோரப்படும் அதே காணீயின் ஒரு பகுதி, கீழ்க்கில் எல் எல் சகாதீன் அவர்களால் உரிமை கோரப்படும் அதே காணீயின் இன்னொரு பகுதி, தெற்கில் வீதக்கமக்கும் கலுத்தேக்குமிடையிலுள்ள P W D பாதை, மேற்கில் K இலமாயில் மரைக்காரினுடும் மறேரோகளாலும் உரிமை கோரப்படும் கருந்தவத்தை கொடருமுறை என்றழைக்கப்படும் காணீ

(2) மறுபக்கம் கட்டியவாறு எல்லைகளா சூழப்பட்டதும் கனத்தஹை மாவட்டத்தில் கொலமெதிரிய கிராமத்தாரியின் பிரிவு, ஹைகம் கோருளையில், கிம்மத்தூடல் என்றும் கிராமத்தில் உள்ளதும், சுமார் 2 ஏக்கர் விசாலமுள்ளதும், மில்லேறியா கூட்டத்தைச் சேர்ந்த கட்டவத்தை என்று அழைக்கப்படும் காணீ —

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணீ எடுத்த சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணீ எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணீ ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணீ கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணீ எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணீ, காணீ அபிவிருத்தி மந்திரி சாானல் பேசிவல் உ சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

வடக்கே L நோயில் பெரேராவாலும் மறேராலும் உரிமை கோரப்பட்ட தெவத்தகாவத்தை என்று அழைக்கப்படும் காணீயாலும், காலுசென்ற M லாவில் பெரேராவாலும் மறேராலும் உரிமை கோரப்பட்ட வணிககுரியவத்தை என்று அழைக்கப்படும் காணீயாலும், கீழ்க்கே V பிறுளில் ரெட்டிகோவாலும் மறவர்களாலும் உரிமை கோரப்பட்ட கொண்காவத்தை என்று அழைக்கப்படும் காணீயாலும், W ஜீவத்தகாரியாலும் மறவர்களாலும் உரிமை கோரப்பட்ட வணிககுரிய வத்தை என்று அழைக்கப்படும் காணீயாலும்; தெற்கே கிம்மன துறையில்லுள்ள K நோயில் பெரேரா, K ஹென்றிக் பெரேரா மறமுள்ளோராலும் உரிமை கோரப்பட்டதும் தெலக்காவத்தை என்று அழைக்கப்படுவதுமான காணீயாலும்; மேற்கே BTS லதாபனத் தாரால் உரிமை கோரப்பட்ட தெலக்காவத்தை அல்லது பரவத்தை என்று அழைக்கப்படும் காணீயாலும் சூழப்பட்டது

ஓ பீ டி சில்வா,  
காணீ, காணீ அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1956 ம ௫௫ மே 30 ந உ.

மாகாண அல்லது டிஸ்த்ரிக் ஏசண்டின் இலக்கம் LH/B 118  
காணீ, காணீ அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 H 195/LH/B 118,

காணியின விபரம்

களுத்தறை மாவட்டத்தில், டைகம் கோருளியில், ஹல்தோட்டை எனதுமிடத்திலுள்ள, பின்வரும் எல்லைகளால் சூழப்பட்டதுமான 4 ஏக்கர், 2 ரூப, 1 பேச விசாலமான பிடமுலாந்தை என்றழைக்கப்படும் ஒரு காணிப் பங்கீட்டுத்தொகுதி எல்லைகள் —

வடக்கில் W R பொன்னசேகரவிலுள்ள மறரேரிகளும் உரிமை கோரப்படும் ஹசுக்குறு தெனியா குமபுறை என்றழைக்கப்படும் காணி, கிழக்கில் A சாணவிலுள்ள மறரேரிகளும் உரிமை கோரப்படும் பத்தகல்தெனி குமபுறை என்றழைக்கப்படும் காணி, தெற்கில் P குணேரி பெரேரா, M மேலில், M கரேளில் பெரேரா ஆகியோரிடமிருந்து உரிமை கோரப்படும் கொல்கந்ததெவத்தை என்றழைக்கப்படும் காணி, மேற்கில் Y ஆகோணியில் அபபுவிடமிருந்து உரிமை கோரப்படும் புலங்கலமபுறை என்றழைக்கப்படும் காணி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளிற் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் அது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புதுசி பண்டா புலங்கலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பு புலங்கலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஆஸ்து 31 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் LH 3909 , காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J 55 LG 234

காணியின விபரம்

புது மாவட்டம் வெள்ளவாய் கோருளில், வெள்ளவாய் படபுள்ள எல்லைகள் உள்ளகாணி 20 பேச விஸ்தாரம் இநதக் காணி 54,298 இலக்கத்தில் முடிந்த உரித்தப் பத்திரம் (பிரிவிருத்தி படம் 562 A இல துண்டு 4 எனறு குறியீடு இடப்பட்டிருக்கிறது) எல்லைகள் —

வடக்கும கிழக்கும காணியின எஞ்சிய பாகங்கள், தெற்கு வெள்ளவாய்-மொளர்கடெல் தெரு, மேற்கு பிரிவிருத்தி படம் 562A, துண்டு இரண்டும மூன்றும்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

ஆரம்பப்பட இல A 3,970 கிராமம்—களுத்தறை மாவட்டத்திலுள்ள படடியா தெற்கு

துண்டு 1

காணியின பெயர் குணுந்தநா பிளேவிலுள்ள இறைமதிப்பு இலக்கம் 48 A கொண்ட டொம்புகலுத்தை, விபரம் பயிரிடப்படாத தென்னந்தோட்டத்தின் ஒரு பகுதி, கல்லாற கட்டப்பட்ட ஒரு மல்குட்டைக் கொண்டுள்ளது, உரிமைகோருவோர் பெயர் பாணநதுறை ஹைலரீட்டில் 353 ம இலக்கத்திலுள்ள ஸ்ரீமதி கரேளிலி ர சல்காது; விசாலம் ஏ 0, ரூ 0, ப 121

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட காரியகாரமுலமாக 1956 ம ஆஸ்து செப்டெம்பர் மாதம் 26 ந தேதி காலை 10 மணிக்கு பாணநதுறை "D R O" வின கந்தோலி என்புண்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆஸ்து செப்டெம்பர் மாதம் 15 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எண்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ர எம் டி விகரமசிங்க, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

களுத்தறைக் கச்சேரி, 1956 ம ஆஸ்து 31 ந உ.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

KL பதினாறுநதப் S M S க்காகக் கொள்ளப்பட்டிருக்கிறது

ஆரம்பப்பட இல A 4,003 இல் உள்ள துண்டுகள் 1 ம, 2 ம மதிக்க கந்தைக் கிராமம், களுத்தறை தோட்டமுனை, களுத்தறை மாவட்டம், மேற்கு மாகாணம்

துண்டு 1

காணியின பெயர் பெடிக்கவத்தையும் மைதாவத்தையும் அல்லது கந்தைவத்தை, காணியின விபரம் தோட்டமானது 1 ஆசினிப் பலா மரத்தையும், 1 பிலின மரத்தையும், 30 வயதான 2 தென்னகையையும், ஒரு கறகுழியையுக் கொண்டுள்ளது, உரிமை கோருவோர் பெயர் காரம்பே ஞானவாச தீரோ, ஸ்ரீ சந்தாமா ராமய, மதினாக்கந்த, பயாகலை, விசாலம் ஏ 0, ரூ 1, ப 38

துண்டு 2

காணியின பெயர் பெடிக்கவத்தையும் மைதாவத்தையும் அல்லது கந்தைவத்தை, விபரம் தோட்டமானது 13 தென்னகையும், 1 ஆசினிப் பலா மரத்தையும், 1 விலைவ மரத்தையும் (30 வயதானது), மாமரம் ஒன்றையும், 1 கமுக மரத்தையும் 4 வாய்ப்பு பாதங்களையுக் கொண்டுள்ளது, உரிமை கோருவோர் பெயர் தாரம்பே ஞானவாச தீரோ, ஸ்ரீ சந்தாமா ராமய, மதினாக்கந்த, பயாகலை, விசாலம் ஏ 0, ரூ 1, ப 174

மேற்குறித்த காணிக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட காரியகாரமுலமாக 1956 ம ஆஸ்து செப்டெம்பர் மாதம் 22 ந தேதி 9 30 (காலை) மணிக்கு களுத்தறைக் கச்சேரியில் எண்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆஸ்து செப்டெம்பர் மாதம் 13 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எண்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ர எம் டி விகரமசிங்க, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

களுத்தறைக் கச்சேரி, 1956 ம ஆஸ்து 31 ந உ.

L D 4863

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரகடன தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின விபரம் —

கண்டி மாவட்டம், உட புலக்கம், அம்பகமுவ கோருளில், ஓம்கம் கிராமத்திலுள்ள அச்சலேன தோட்டத்தில் 13ஏ, 0ரூ, 31 பாசல விசாலமுள்ள பாகமும், அனுபந்தம் 1, இறுதிகிராமப்பட இல 110 ல துண்டு 185 என விபரிக்கப்பட்டுள்ளது கலவெல்தெனிய கிராமத்தின் அதே தோட்டத்தில் ஏ 27, ரூ 2, ப 8 விசாலமுள்ள பாகமும், அனுபந்தம் 5, இறுதி கிராமப்பட இல 112 ல துண்டு 116 என விபரிக்கப்பட்டுள்ளது

உரிமை கேட்பவர் டி கோபரேஷன் லிமிட்டட், ஏஜன்ஸ் கொடல் பெர்சா, கம்பேனி லிமிட்டட், தபால் பெட்டி இல 65, கொழும்பு

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட காரியகாரமுலமாக 1956 ம ஆஸ்து செப்டெம்பர் மாதம் 19 ந தேதி காலை 11 மணிக்கு கண்டிக்கச்சேரியில் எண்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட



விபரங்களை 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ந்திகதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருப்பதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆ த ஸ்ரீமதி,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுணடு

கணடிக் கச்சேரி,  
1956 ம் ஆகஸ்டு 4 ந் உ.

## நாளுவித அறிவித்தல்

இல I J 746

முடிக்குரிய காணிசு சட்டத்தின் 21 (2) ம் உட்பிரிவினப்படியான அறிவித்தல்

கொழும்பு பௌத்தமத சாசனச சங்கமானது XI/வெலகமை B T S கலவன பாடசாலை நிறுவதற்காக, கருத்துறை மாவட்டத்தில், கருத்துறை தேடாடமுனையில், கமமனபிலாவிலுள்ள ஆரம்ப பட இலக்கம் 20074 விளுள்ள 4 ஏக்கர் 1 ரூட 36 பேச விசாலமான 206 ம் இலக்கக் கண்டத்தைக் கேடு விண்ணப்பித்துள்ளது என இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 கேட்கப்பட காணி கடைக்கவிருக்கிறது மறறைய நிபந்தனைகளுள் பின்வருவனவற்றின் மேலும் விண்ணப்பம் ஏறகப்படும்

(அ) காலம் 99 வருடம்,

(ஆ) வாடகை வருடம் ரூபாய் 11 25 சதம்,

(இ) குத்தகைக்காரர் குத்தகையின் திகதியிலிருந்து 5 வருடங்கட்குள் பாடசாலைக்கான கட்டிடங்களை யாவற்றையும், கருத்துறை பகுதி அரசாங்க அட்பிரினை திருப்தியின் மேல் கட்டிப் பூரணப் படுத்தவேண்டும்,

(ஈ) குத்தகையாளர் பாடசாலை கட்டுவதற்கல்லது வேறெருக் விஷயத் துக்காவது நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது

3 இதற்கெதிராக ஆட்சேபனைகள் யாவும் இன்றிலிருந்து ஆறு வாரங்கட்குள் எழுத்துமூலம் எனக்குச் சமர்ப்பிக்கப்படாவிடால் குத்தகை யானது கொடுக்கப்படும்

டபிளபூ டபிளபூ ஜே மெனடிஸ்,  
காணி கமிஷனருக்காக

கொழும்பு,  
1956 ம் ஆகஸ்டு 10 ந் உ.

இல I. J. 404

முடிக்குரிய காணிசு சட்டத்தின் 21 (2) ம் உட்பிரிவினப்படியான அறிவித்தல்

பூரண கிராமப் படம் இலக்கம் 116 றிலுள்ள மூலக் கண்டம் இலக்கம் 102 ல் தற்போதுள்ள பௌத்த ஆலயத்தை விஸ்தரிப்பதற்காக ஹெடிக்கல், குருபெத்தையைச் சேர்ந்த, ஹெடிக்கல்லிலுள்ள தம்பிக் உபகிர சமித்தியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களான திருவாளர்கள் ஜயசிங்க கிரிவாதன ஏரகாம அப்புஹாரியும் சமரசிங்க டொன மாராட்டின அப்புஹாரியும்மாய்க்கியோ பூரண கிராமப்படம் இலக்கம் 116 ல் உள்ள 340 ம் இலக்கக் கண்டத்திலிருந்து 2 ஏக்கர் முடிக்குரிய காணி தருமாறு விண்ணப்பித்துள்ளாரென இத்தால் தெரிவிக்கப்படுகிறது

2 காணி கடைக்கும் மறறைய நிபந்தனைகளுட் பின்வருவன வற்றின் மேலும் விண்ணப்பம் ஏறகப்படும்

(அ) வாடகை வருடம் 75 சதம்,

(ஆ) குத்தகை கொடுத்தது 5 வருடங்கட்குள் குத்தகையாளர் கருத் துறை அரசாங்க அட்பிரினை திருப்தியின்மேல் ஒரு தர்ன சர்ஸையும், சீமேயாவும், பாணடம் (விஸ்தரிப்பின் பிரகாரம்), கட்டிமுடிக்கவேண்டும்

(இ) மேலே (ஆ) றிற சொல்லப்பட்குள்ள நோக்கத்திற்கல்லது, வேறெ தற்கும் குத்தகையாளர் காணியைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது,

(ஈ) கட்டிடங்களை கட்டி 6 மாதத்துள் குத்தகையாளர் பகிரங்க நம்பிக்கைப் பொறுப்பாளரால் ஏற்றுக்கொள்ளும் பொருட்டான உறுதியை எழுதவேண்டும் பின் காணி நம்பிக்கைப் பொறுப் பாளர் பெயரிலோ கட்டுப்பாடு விசாராதிபதி பெயரிலோ 99 வருடக் குத்தகையில் கொடுக்கப்படும்

3 இன்றிலிருந்து ஆறு வாரங்களுள் ஆட்சேபன யாதும் எழுத்தில் எனக்குச் சமர்ப்பிக்கப்படாவிடில் குத்தகை கொடுக்கப்படும்

டபிளபூ டபிளபூ ஜே மெனடிஸ்,  
காணி கமிஷனருக்காக

கொழும்பு,  
1956 ம் ஆகஸ்டு 10 ந் உ.

இல. I J 999

1948 ம் ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்கள் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

மறவானவெல் ஸீசம்புத்த ஜயநதி விஹார சாதக சமித்திய நம்பிக்கைப் பொறுப்பாளரும் மறவானவெல் கிராமத்தைச் சேர்ந்தவாக்களுமாகிய திருவாளர்கள் எம் ஏ சுவாரிஸ், எம் ஏ கிரிமெனிகே, ஜே கே சைமன் என்பவர்கள் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கொலனன் கோறனியில் மறவானவெல் விஹாரத்தும் பிரதம படம் ஏ 166 ல் 5 ம் இலக்கக் கண்டமாகிய முடிக்குரிய காணியிலிருந்து ஒரு ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு புத்த கோயில் நிறுவதற்கு பொருட்டு குத்தகை யாகத் தருமடி விண்ணப்பித்துள்ளனர்

2 ஒரு ஏக்கர் நிலம் இந்த நோக்கத்திற்குக் கொடுக்கக் கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக் கிறது,

(அ) வாடகை வருடம் ரூபர் 1 00,

(ஆ) குத்தகையைப் பெறுபவர்கள் குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள் இரத்தினபுரி டிஸ்திரிக் அரசாங்க அட்பிரினை திருப்திப்படுமடியாக, அந்நிலத்தில் ஒரு சிலை மண்டபமும், தாமசாலாவும், லேகுனகேடிக், கக்கசும் நிறுவுதல் வேண்டும்.

(இ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு புத்த கோயில் தாபிக்க உபயோகிக்கலாமென்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது,

(ஈ) மேற்கூறிய கட்டிடங்களைக் கட்டி முடித்து ஆறுமாத காலத்துள் அவைகளை பொது நம்பிக்கைப் பொறுப்பாளரால் அங்கீகரிக்கப் பட்ட உறுதிமூலம் அர்ப்பணிக்க வேண்டும் அப்படிச் செய்தால், இந்தக் காணியை நம்பிக்கைப் பொறுப்பாளருக்காதல் அல்லது விஹாராதிபதிக்குத் தல 99 ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுக்கப்படும்

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு திழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டி லன்றி இது வழங்கப்படும்

டபிளபூ டபிளபூ ஜே மெனடிஸ்,  
காணி அதிகாரிக்காக

கொழும்பு,  
1956 ம் ஆகஸ்டு 10 ந் உ.